

கடவுள் துணை.

# செந்தமிழ்.

தொகுதி கூ.] சாதாரண-ஙஸு மார்கழிமீ. [பகுதி-2.

## தொல்காப்பியத்துக்கண்ட பழைய வழக்குகள்.

(அ-ம் பக்கத்தோடர்ச்சி.)

—:0:—

தொல்காப்பியபரமியலிற் கண்ட வழக்குகள் பலவும் கடைச் சுற்காலத்தே சங்கத்தார் காலத்துக்குமுன்பே வீழ்ச்சன வென்ப வீழ்ந்தசில மாதங்களிலே தற்குப் பலமேற்கோள்கள் உள்ளன. அவற்றுட் சிறங்குப் பேயர்கள். தன கில வருமாறு:—குழலி என்றபெயர் (இக்காலத்து மக்கட்கு வழக்குவதாயினும்) குஞ்சரம், ஆ, ஏருணம், கடனம், மரை, குரங்கு, முசு, ஊங்கம் என்ற விலங்குகட்கும் உரிபதென்பது, மரபியல் கூ—உ—சுத்திரங்களால் அறியப்படும். இவ்விதிப்படி குஞ்சரக்குழலி, ஆக்குழலி, ஏருணமக்குழலி, குரங்குக்குழலி— என்றிவ்வாறு வழக்குதல் தொல்காப்பியர்காலத்து மரபென்பது விளங்கும். இவ்வாறே, அப்பரென்றவழக்கு யாட்டிற்கும், யாடு என்பது மூடி கடமைகட்கும், பாட்டி என்பது பன்றி நாய் கரி என்பவற்றுக்கும் அவ்வாசிரியர்காலத்து வழக்கியனவாம் (மரபியல்-சன, சுதா-சூ, சுத்திரங்கள்). உரைகார், இவற்றுக்கெல்லாம் இலக்கியம் முற்காலத்தே வீழ்ச்சன என்றுகூறிச் செல்லுதலால், கடைச்சங்கத்தார் காலத்துக்கு முன்பே, இவை அருகிய வழக்காதல் வேண்டும்.

ஆசிரியர், அருகிவழங்கிய மரபுகள் கிலவற்றை அடியில் வருஞ் தொல்காப்பியர் சூத்திரத்திற் குறித்தனர்:—

காலத்து மருவி  
வந்த சில மரபு “குரங்கி னேற்றினைக் கடுக வென்றலும்  
கள். மரம்பயில் கூகையைக் கோட்டா வென்றலும்  
செவ்வாயக் கிளியைத் தத்தை யென்றலும்  
வெவ்வாய் வெருகினைப் பூசை வென்றலும்  
குதிழையு ஓண்ணினைச் சேவ வென்றலும்  
இருணிறப் பன்றியை யேன மென்றலும்  
எருமையு ஓண்ணினைக் கண்டி யென்றலும்  
முடிய வக்த வவ்வழக் குண்மையிற்  
சுடிய லாகா கடனாறிங் தோர்க்கே.”

இதனால், தொல்காப்பியர் சாளில்—ஆண்குரங்கு—கடுவேன் எனவும்,  
கூகை—கோட்டான் எனவும், கிளி - தத்தை யெனவும், வெருகு -  
பூசை எனவும், ஆண்குதிரை - சேவல் எனவும், பன்றி - ஏனம் என  
வும், ஆணைருமை - கண்டி எனவும் பருவிவழக்கிய வழக்குகள் என்  
பது விளங்கும். “முடிய வந்த அவ்வழக் குண்மையிற்—சுடிய லாகாக  
டனாறிங் தோர்க்கே” என ஆசிரியர் கூறுவதினின்று, இம்மரபுகள் அக்  
காலத்தில் அமைந்து வழங்கினவென்பதும், ஆயினும் ஆண்டேர்  
வழக்கானமையிற் கொள்ளத்தக்கனவரகக் கருதப்பட்டன என்பதும்  
புலப்படுகின்றன. இம்மரபுகளிலே, ஆண்குதிரையைச் சேவவென்  
பதும் ஆண் எருமையைக் கண்டியென்பதும் ஒழிய, ஒழிந்தமரபுகள்  
இக்காலத்தும் வழங்குவனவாம். உரைகாரர் இச்சுத்திரவுரை  
யில் எழுதுவன இவை:—“கடுவனு மறியுமக் கொடியோ ணையே”—  
ஆண்குரங்கு; இதைக் கடியலாகாதெனப்பட்ட இழுக்கெள்ளையை  
னின், மக்கட்கும் வெருகிற்கும் சுக்காலத்தைப் பயின்றனபோவுமாத  
லின..... சுதிரையைச் சேவவென்றல் ஒக்காலத்திதாயிற்று...  
எந்தையேற்றினையுங் கண்டியென்படோவும்: அது காணலாயிற்றில்லை”  
என்பன. இவற்றால் தொல்காப்பியர்காலத்து, சுதிரைச் சேவல்  
எருமைக்கண்டி என ஆண்பெயர்கள் வழங்கியதோடு, நம் காலத்துப்  
பெருகிவழங்கும் பெயர்கள் சில, அவர்காலத்தே அருகிவழங்கியமை  
யும் தெளியப்படும்.

தோல்காப்பியத்துக்கண்ட பழைய வழக்குகள்.

சால

மேற்கூறியவாறு தொல்காப்பியத்துக்கண்ட பழைய வழக்குக் கேவருசில ஜே யன்றி, உரைகாரர் கூற்றுக்களால் அறியப்பட்ட வழக்குகள். பண்டை மரபுகள் சிலவும் உள்ளன. மரபியலில் “மரபுநிலைத்திரல்” என்னுஞ் சூக்திரவைரையில், உரைகாரர், மிறைக்கணிகளைப்பற்றிக் கூறுமிடத்து—“இனி, சிறைமொழிமாந்தர் மறை மொழிபோல்வன சில மிறைக்கவிபாடு னாருளரென்பதே பற்றி, அல்லதாரும் அவ்வாறு செய்தல் மரபன்றென்றற்கும் இது கூறினால் என்பது; அவை—சக்கரஞ் சுழிகுளம் கோழுத்திரிகை ஏபாதம் எழுசுற்றிருக்கை மாலைமாற்று என்றாற்போல்வன. இவை மந்திர வகையானங்றி வாளாது மக்களைச் செய்யுள் செய்வார்க்கும் அகனைக் திணைக்கும் மரபன்றேண்பது கருத்து. அல்லதார் இவற்றை எல்லார்க்குஞ் செய்தற்குரியதென இழியக்கருதி, அன்னவகையான் வேறுசில பெய்துகொண்டு அவற்றிற்கு இலக்கணாஞ் சொல்லுப. அவை இத்துணையென்று வரையறுக்கலாகா: என்னை? ஒற்றையிரட்ட நை புத்தி வித்தாரமென்றாற் போல்வன பலங்கட்டிக்கொண்டு அவற்றூனே செய்யுள்செய்யினுங் கடியலாகாமையின் அவற்றிற்கு வ்ரையறைவகையான் இலக்கணங்கூறலாகா என்பது” என்றெழுதி னார். இதனால், சக்கரஞ்சுழிகுளமுதலிய சித்திரகவிகள் மந்திரவகையாற் றேவர்பெராருட்டுச் செய்யப்படுவனவன்றி, மக்கட்குரியள்ளாக முற்காலத்தார்க்குதினரல்ஸ் என்பது போதரும். தேவாரமுதலிய வற்றில், ஏபாதம் எழுசுற்றிருக்கை மாலைமாற்று முதலிய மிறைக்கைகள், இவ்வாறு தேவைப்பற்றியனவாயிருத்தலுங்கண்டு கொள்க.

இனி, ஆனந்தக்குற்றம், பாட்டியன்மரபு முதலியவை, பாட்டிய இலக்கியங்களுக்குரிய இலக்கணாகா என்பது, முன்னையுறைகாரர் கொள்கை. தொல்காப்பியமரபியலிற்குறித்த ஈரைங்குற்றங்களையும் விளக்குமிடத்து உரைகாரர்—“தன்னெருபோருள் கருதிக்கூறலென்பது—மலைபடுகடாத்தினை ஆனந்தக்குற்றமெனப் பிற்காலத்தானெருவன் ஒருக்குத்திரங்காட்டுதலும், பசுமூடிப்பெபன்படுதோர் இலக்கணம் படைத்துக் கோட்டலும் போல்வன” எனவும், நின்று பயனின்னம் என்பதற்கு உதாரணங்கூறுமிடத்து “பிற்காலத்துத் தோன்றிய வழக்கே பற்றி அவற்றிற்குங் குற்றந்தீர இலக்கணங்காட்டியவழி, அது சான்

ஞேர் செய்யுட்குப் பயன்படாது தம்போரண் செய்யுட்குப் பயன் பட்டொழியச்செய்தல்: உதாரணம் வந்தவழிக் கண்டுகொள்க; பாட்டியன் மரபேனக் காட்வேனவும் அவை.” எனவும் எழுதிச்செல்லுதலால், ஆனந்தக்குற்றம் பாட்டியன்மரபு முதலியவை பிற்காலத் திலக்கணங்களே என்பதும், அவை முன்னார் செய்யுட்கு ஏற்பன வல்ல என்பதும் வெளியாகின்றன.

இவ்வாறே ஆராய்ந்து செல்லுமிடத்து, கடைச்சங்கத்தார் காலத்தும் அதன்பிற்காலத்தும் வீழ்ந்த தொல்காப்பியமரபுகளும் வழக்குகளும் எண்ணிருந்தனவா மென்பது போதரும். உரைகாரர்களால் ‘இவையிலை வீழ்ந்த வழக்குகள்’ என்று குறிப்பிட்டவைபெறும்பாலவும் கடைச்சங்கத்தார் காலத்துக்கு முன்பே இறந்தவையென்று கொள்ளத்தக்கன; என்னை? அச்சங்கத்திலக்கியங்களைல்லாம் ஆராய்ந்தே அவர்கள் அங்கனமெழுதலான் என்பது. இனி, இக்காலத்திறந்த தொல்காப்பியவழக்குகளை எண்ணுவோமாயின் அவைகளைக்கிடைங்கா; நன்னுல்முதலிய பிற்காலவிலக்கணங்கட்கு முற்றம் வேறுகத்தோன்றும் தொல்காப்பிய விஷயங்களைல்லாம் பழைய வழக்குகளையரகும். ஆயின், அவற்றையாராயாது பழையகாலத்தே வீழ்ந்தவைகளாக உரைகாரர்காட்டிய வழக்குகள்மட்டுமே ஈண்டு ஆராய்ச்சிக்கெடுத்துக்கொள்ளப்பட்டனவென அறிக.

பத்திராசிரியர்.

—

## ம து வி ல க் கு .

(சுடு-ம் பக்கத்தோடர்ச்சி.)

→ஓஃ:(0):ஓஃ→-

“மதுபானம் ஒரோர்வேளை உடலுக்கு மிக்க வலிமையரிக்கின்றதே இதற்கு ஸீர் என் சொல்வீர்” என எதிர்பாராத கேள்வி யொன்று ஆங்கோர் கோணத்திலிருந்து வருகிறதாக அறிக்கேதன். மதுபானத்தைசிட்டுப் பிறக்கின்ற வினாக்களுக்கெல்லாம் ஏற்ற விடை விளம்பித்தீர்க்க வேண்டுமெனக்கச்சைகட்டி நிற்பவரில் அடியே

ஒன்றும் ஒருவனுக்கொல், சகோதரருடைய கேள்விக்கு முன்சொன் னதுபோக இன்னமும் சிறிது சமாதானங்கள்லாயினேன்.

தேவைவிடையானது தேகக்கட்டிற்கு இயைந்தவண்ணம் அமையக்கூடியதொன்றும், எவருக்குத் தேகக்கட்டில்லையோ அவருக்குத் தேவைவிடை இந்தத் தீர்ப்பாது. நல்லது, இப்போது உங்கள் கையின் மணிக்கட்டை நுழை புகத்திற்கு எந்தேர கொண்டுபோகுமாப் போல் உயர்வாய்த்துக்கிள்திரமாக வளைத்துப் பாருங்கள். புஜத் திற்குச் சற்றுக்கீழே உங்கள் வகயினது தசை நார் விழ்மிக் கிட்டத் தட்டக் கல்லீப்போல் கடினமாயிருத்தல் காண்பிர்கள். அப்படிக் கரத்தை வளைப்பவர் என்போலும் இளைத்துதேகமுடையார் அல்லாமல் மிக்க வலிமையுடையதாய் தேகக் கட்டுடையவரா யிருப்பாராகில் விழ்மித் தடித்த அப்பாகம் ஏறத்தாழ இரும்பிற்கு இனையாயிருக்குமென்பது பொய்யல்ல. இப்படியாய்க் கைகால்களின் தசை நரம்பு மிகவே உறுதியாயிருக்கும் பட்சத்தில் தேகத்தின் மற்றப்பாகங்களும் உறுதியாயிருக்குமென்பது சொல்லாமலே அமையும். இத்தகையவான உறுதிக்கும் வலிமைக்கும் மதுபானம் ஆதாரமாயிருப்பது உண்மையானால் நமது தேகத்தின்முழுப்பலத்திற்குமே அம்மதுபானத்தைக் காரணமாகச் சொல்லவுங்கடும். ஆனால் மதுபானமேர உடலினது உறுதியையும் வலிமையையும் ஒழியவைக்க ரது உண்மையே உண்மையென ஒருமுறையல்ல பலமுறையுஞ்சொன்னேன். ஈதறியாது சிலர் நமது வலிமைக்கும் திடலுக்கும் உதவி செய்கிறது மதுபானமேயென்று இன்னும் உரையாடுவாராகில் நான் அவருக்குப் பின்னும் உரையாடுகிறேன் கேளுங்கள்.

வர். “பெண்ணுமின் ரிச்சர்ட்ஸன்” என்பவர் மதுபானம் பெல்லினக் கொடுக்கின்ற தென்கிற விஷயத்தை விளக்கமாய்க் கண்டு பிடிப்பதற்காக மதுபானத்தைத் தவளைகளுக்குக் கொடுத்துப் பார்த்தார். ஏனெனில் தவளையினது தசை நரம்பும் நம் தசை நரம்பும் ஒரேமாதிரியாய் வேலைசெய்து கொண்டிருக்கிற தென் ஆகிக்கப்படுகிறது. அப்படிக் கொடுத்துப் பார்த்ததில் தவளைகள் மதுவை உட்கொள்ளாததற்கு முன்னாற்கொண்டிருந்த உறுதியையும் உற்சாகத்தையும் அதனை உட்கொண்டதற்கப்புறம் உடைத்தாயிருக்கவி

ல்லை யென்பதைக் காதலா மலகமாய்க்கண்டார். இப்பரீட்சையின் தீர்மானத்தால் மதுபானம் மது உடலுக்குப் பெலத்தைக் கொடுக்கிறதல்ல; பெலத்தைக் கொடுக்கிறதென வெகு தெளிவாய்க்காண்டித்திருக்கிறார்.

வைத்திய சிரேஷ்டரான “பார்க்கஸ்” என்பவர் போர் வீரர்களைக் கொண்டு இதுவிஷயத்தில் உலோகார்த்தமான ஒரு சோதனை பண்ணினார். அஃதெப்படி யென்றால்:—வலிமையும் சுறுசுறுப்புமின்னும் தளபதிகளை அவர் தெரிந்தெடுத்துக்கொண்டு அவர்களுக்கு இளைக்காத வலிமையை அதாவது கடின வேலைக்குத் தொடர்ச்சியான பெலத்தைத் தருகிறதற்கு எவ்வித ஆகாரம் சிறந்ததென்பதைக்கண்டுகொள்வதற்காக அந்த வீரருக்குத்தான் ஜோடுக்கப் போகும் ஆகாரத்தால் வரக்கூடிய தன்மையை நனுக்கமாய்க் கவனிக்கும் படி அவர்களைக் கேட்டிருந்தார். வைத்தியர் பெருமானின் நற்கருத்து இன்னதென்று தெரிந்துகொண்ட அம்மூவரும் ஆறாள் பரீட்சையில் இருந்தார்கள். அவ் வாறுதினங்களுள் முதல் இரண்டுதினங்களும் சேனைவீரர்கள் தங்கள் காலைப்போசனத்தைச் சாப்பிட்டு ஓய்வில்லாமலும் மத்தியில் வேறு ஆகாரம் புசியாமலும்  $14\frac{1}{2}$  மைல் தூரமநடந்து அப்புறம் ஒருமணிநேரம் இளைப்பாறியபின் மதுபானம் சிறிது குடித்துப் பிறகு  $41\frac{1}{4}$ -மைல் நடந்து சற்றுக் களைப்புயாறி யபின்னர் திரும்பவும் மதுபானமருந்தி மீனாவும் 3 மைல் நடந்து இந்தடைவாய் தினத்திற்கு  $21\frac{3}{4}$  மைல் நடந்தார்கள். மேற் சொன்ன தினங்களிற் கொண்ட மதுபானத்திற்குப் பதிலாக மற்ற இரண்டு தினங்களும் இடைக்கிடையே காப்பிக் கஷாயத்தை அருந்தி முன்கூறியபடி நாள் ஒன்றுக்கு  $213\frac{1}{4}$  மைல் நடந்தார்கள். கடைசி இரண்டு நாட்களிலும் முன் சொன்னபடியே நடந்தார்களாயினும் இவ்விரண்டு தினங்களுங்காப்பிக்குப்பதிலாக இடைக்கிடையே இறைச்சி ஸ-லுப் உபயோகத்தார்கள். இப்படியாக ஆறுதினமும் கழித்தபின் சோதனையின் முடிவைத் தெரிந்துகொள்ள வெகு ஆவலோடு காத்திருந்த வைத்திய சாஸ்திரிக்குத் தளபதிகள் கொடுத்த தீர்மானத்திற் களைப்பைத் தீர்க்கிறதாய்க்கொண்ட வஸ்துக்களில் மிகச் சிறந்தது இறைச்சி “ஸ-லுப்” என்றும் இரண்டாவதாகக் “காப்பி” என்றும் சொன்னபிற்பாடு மதுபானத்தையிட்டு இசைக்கப் படுகிறது.

ததில் மதுவைச்சாப்பிட்டதும் அது வதோசிறிது களைப்பைத் தவிர்த்ததுபோலத் தெரிந்தாலும் நேரம் போகப்போக அதாவது ஒன்றிரண்டு மைல் கடந்தவுடனே மதுவைச்சாப்பிடாமுன் அவர்களுக்கு எவ்வளவு அசதியிருந்ததோ அதையிட அதிகமான அசதியையும் நடையில் அமோசித்ததையும் உடையவராய் அவ்விருதினங்களையும் கழிக்க நேரந்ததென அம்மூவரும் ஒருகண்டசிராய் உரைவழங்கினார்கள்.

1800-ம் வருடம் “ஏகிப்து” தேசத்தில் “பிரான்சியரை” எதிர்க்க நடவடிக்கை துறையிலிருந்து ஆங்கிலேய பட்டாளம் ஒன்று அனுப்பப்பட்டது. இவ்விரானுவம் அதிக அவசரமாய்ப் புறப்படவேண்டியிருந்ததால் வழிக்குத் தேவையான குடிவகைகள் சேகரித்துக்கொள்ளச் சமையம் வாய்க்கவில்லை. சேனை மனைப்பாங்கான நடியவழிகளை ஊடிருவிச்செல்ல நேரிட்டிருந்ததாலும் வீரர்கள் மூண்ணெறாலத்திலும் இல்லாத ஊக்கத்தோடும் உற்சாகத்துடனும் சீர்கூடாயிருந்த அந்த நீண்டபாறைதயீனத்தையும் கடந்து சென்றார்களான்றும் இதற்கு அதிர்ஷ்டவசமாய்த் தங்களிடத்தில் மதுபானம் இல்லாமற்போனதே பிரதான காரணமென்றும் சேநுதிபதியாகிய ஸர். “ஜான் மெகிரீகர்” என்பவர் எழுதியிருக்கிறார். மேலும் ஆங்கிலேய இரானுவ வயித்தியர் ஸர். “ஜான் ஹாஸ்” என்பவர் 1852-ம் வருடக் “காப்பிரி” புத்தத்திலும் 1854—1855-ம் கூலி நடந்த “கிரியன்” போரிலும் போர்வீரருள் மதுபானம் உபயோகியாதவரே சேனைச் செருக்களத்துள் சிங்கக்குடிகள் போல், திரிந்து ஜெபங்கொணர்ந்தாரென்றும், அவர்களே தருணங்கண்டு வேலை செய்யத் தக்கவர்களா யிருந்தார்களென்றும், அவர்களே குண்டுகளாற்பட்ட இரணங்களை மனச் சோர்வில்லாமல் தாங்கி திண்றுர்களென்றும் கண்கண்ட சாட்சியாய்க் கடாவுகிறது. மேலே கூறிய “மெகிரீகர்” வாக்கு மூலத்தையுறுதிப் படுத்துகிறது.

சபதத்தின்மேல் நீந்துதல் ஓடுதல் சவாரிபோதல் முதலிய விஜயாட்டுகளிற் பஞ்சயங்கெலித்துக் கீர்த்தி பெற்றவராயிருந்த “தாமஸ் சாயர்” என்பவர் மதுபானப் பழக்கத்தையிட்டுத்தங்மது அபிப்பிராயம் தருவதில் அவர் தாம் சபதம்பண்ணிக்கொண்ட நீந்துவார்,

ஒவூர், சவாரிபோவார் முதலானவர்களை ஒவ்வொரு தடவையும், ஜெயித்ததற்கு அவர்கள் எல்லாரும் அந்நேரங்களில் மதுபானம் மிகுநியான பெல்லைத்தந்து விடுமென, அப்பாழும் பானத்தைப் பறக்க ஏமாந்ததும் தாம் சுத்தஜலத்தையன்றி மதுபானத்தை அனுவாவும் தொடாதிருந்ததுமே காரணம் என்கிறூர். இஃ தோடு, சிக்குதொழில் வல்லுநராயிருந்த “கவில்” என்பவர் தாம் தமக்கு அவ்விளைபாட்டில் சமமில்லாதிருந்த “வெப்” என்பவரால் ஒருநாள் இங்கிலீஷ்கால்வாயில் அபக்ஷபப்பட்டதற்கு அத்தருணத்தில் மதியீனமாய்த் தாம் உட்கொண்டிருந்த மதுபானமே காரணமென்று தம்மைத் தாமே மனவிராந்து கொள்ளுகிறதும் இங்கு அறியத் தக்கது.

1883-ம் வருடமாரிகாலத்தில் “வெஸ்டன்” என்பவர் நூற்றாண்க்குள் (இப்புள்ளில் இளைப்பாறியும் இடைக்கிடையே மதுவிலக்குப் பிரசங்கம்செய்துகொண்டும) ஐயாயிரம்மைல்ஸ்டந்ததற்கும், 1891-ம் வருடமாகிய தமது 60 வயதில் ஒருதடவை, 24-மணிநேரத்தில் 103 மைல் பிரயாணம் பண்ணியதற்கும் தமக்கு மதுபானப் பழக்கம் இல்லாததேகாரணம் என்கிறூர். “ப்ரெஸ் ஜி. கிரேஸ்” என்னும் கீர்த்தி பெற்ற “கிரிக்கெட்” நிபுணர் அவ்விளைப்பட்டுகளில் ஒருவரிடத்தும் இல்லாத மனத்திடனும் வளிமையும் உடைத்தாய் இருந்ததற்கும், 1897-ம் வருடம் சிவ்யார்க் பட்டனத்தில் “சைக்கிள்” பந்தயத்தில் “எட்வார்ட் ஹால்” என்பவர் 142 மணிநேரத்தில் 1911 மைல் கடந்தவராய் மற்றவரிலும் 300 மைல் அதிகமாய்த் தமதுவண்டியைச் செலுத்திக் கண்டார் கேட்டார் யாவரும் கரக்கம்பம் சிரக்கம்பம் செய்து கணப்படுத்தி நிற்றதற்கும் (மேற்சொன்ன இருவருக்கும்) மதுபானப் பழக்கமில்லா திருந்ததே காரணமாய்த் தெரிகிறது.

செப்பியதனைத்தும் செவ்வனே தெரிந்ததா சுகோதாரே! ஆம்! தெரிகிறது தெரிகிறது தான், புரிகிறது புரிகிறது தான். தெரிகிற தொன்றும் புரிகிறது மற்றென்றுமாய் இருந்தால் தான் என்னை? மதுபானம், நீங்கள் கிணக்கிறது போலப் பெலத்தைக் கொடுக்கிற தென்பது உறுதியாகப் போகிறதா? ஆனால் பெல்லைக் கெகே

கீற்றிதன்பது உறுசியாவதில் தடையில்லை. ஒருவேளை மதுபானத்தையுண்டமாத்திரத்திலேயே மனக்கிளர்ச்சி யொன்று ஏற்படுகிறதே அஃதென்னவென்பிர்களாக்கும் சுகஜந்தான்; அக்கிளர்ச்சி பெல்லை ஆதாரமாய்க் கொண்டதல்ல; துணிவை ஆதாரமாய்க் கொண்டது. பெல்லூர்கும் துணிவிற்கும் பாரதூர வித்திபாசம். மதுபான உபயோகத்தாலுண்டாகிற கிளர்ச்சி ஒருபங்கிற்குத் தளர்ச்சி இருமடங்கு மும்படங்கு உண்டாகாமல் தீராது. மதுபானிகளின் எண்ணமெல்லாம் கிளர்ச்சியிலேயே நிற்பதால் கிளர்ச்சிதான் முதன் முதல் தெரியக்கூடும். புத்தியுள்ளவரோ அதனால் வருகிற தளர்ச்சியையும் கவனிப்பார்கள். ஒரு சிறிது நேரத்தில் மாறிப் போகக் கூடிய ஒரு பகுதுக் கிளர்ச்சிக்காக ஆயுள், குறைவிற்கே அத்திவாரமாகிய முப்பங்குத் தளர்ச்சிக் குள்ளாவது அற்ப அணிலைப் பிடிக்கும் பொருட்டு அழிக்கப் பூரணியத்தை அழிப்பது போலாம். இது பெய்யோ பொய்யோ என்பதை பகிரங்க மதுபானிகளிடத் தில் அந்தரங்கமாய்க் கேட்கின் அவர்கள் அதுபவசாலிகளாதலால் ஒரு பகுதுக் கிளர்ச்சிக்காக எத்தனை பங்குத் தளர்ச்சிக்குள்ளாக வேண்டுமென்று நிட்ப்பநுட்பமாய்க் சொல்லுவார்கள். கேட்கிறது மாத்திரம் இரகசியமாய்க் கேளுங்கள். என? இது காலசக் கொடுத்து சோஷயக் கொள்ளுகிற வியாபாரமானதால் பகிரக்கமாய்க் சொல்லமாட்டார்கள். உலோகோபகாரமான சங்கதியாகையால் நிங்க ஞம் உடனுக்குடன் கேட்டுக் கொள்வது உசிதமேயாம். கிளர்ச்சி பெல்லையல்ல, துணிவையே ஆதாரமாய்க் கொண்டதென்றேன். அத்துணிவு எத்தன்மைத் தென்கிறீர்கள்? அது கடிவாளில்லாத குதிரையின் துணிவு. கண்டபடிபாயும் குரங்கின் துணிவு. கண் கெட்ட மூரட்டுத் துணிவு என்பேன்.

சகோதரோ! கருணைப்பிரகாச வள்ளலாயிப் நமது கர்த்தர் மிக நல்லவர் என்பதூடும் அவரைப்போலும் நல்லவர் முக்காலத்தி லும் இல்லையென்பதூடும் ஸ்பஷ்டம். அங்குமைச் சொருபியான வர் நாம் விஷபங்களை அறிவதற்கு நமக்கு ஒருகாதே போதுமென்றெண்ணுமல் இருகாதுகளைக் கொடுத்தருளியது நாம் ஒரு காதனுற்

கேட்ட நல்விஷயங்களை மற்றுரூரு காதினால் வெளிப்போக்கி விடுவதற்கல்ல, ஆனால் “எனைத்தானும் நல்லவை கேட்க” என்னும் முதுமொழியின்படி கேட்கிறது சுகிர்தவர்த்தமானங்களே யென்றால் இருகாதுகளாறும் சிறையவுண்ணுதல் அவசியமென்னும் அன்பு பற்றியே பென்றும், கேட்பதொன்றுமாத்திரமல்ல “நிற்க அதற்குத்தக” என்றவிதமாய்க் கேட்டுள்ள சங்மார்க்கத்தின்படி ஒழுக வேண்டியது அத்யாவசியமென்றும் நான் சொல்லாமுண்டனரே தாங்கள் அறிந்துகொள்வதாயிருந்தும், அவ்வநுசாரங்களின்படி இன்று காறும் தாங்கள் நடவரமலும் நடப்பியரபலும் இருப்பது எனக்கே புதுமையாயிருக்குமாகில் அறிவுள்ளாருக்கு ஆச்சரியத்தை விளைவிக்காமலிருக்குமா? விளைவிக்கவே செய்யும்.

ஆகையால் மதுபானம் பெலத்தைக் கெடுக்கிறதொழிய பெலத்தைக் கொடுக்கிறதில்லையென மேல் ஆதாரம் பலவற்றால் நன்குணர்ந்தபிற்பாடு இன்னமும் பெலத்திற்காக மதுபானத்தை அருந்த நினைப்பது விளக்ககப்பிடித்துக் கொண்டு கணற்றில் இறங்குவதை யொக்குமென அறிக.

சாவை வாவென்றமைப்பதும் தரித்திரத்தைச் சலாஞ்செய்து கூப்பிடுவதும் சனியனைத்தாம்பூலம் வைத்து ஏற்றுக்கொள்வதுமான மதுபானமானது அதனை உபயோகிப்பார் எவருக்கேனும் பெலனை ஒழிவிக்கிறதேயொழிய பெலனை வருவிக்கிறதில்லையென்று பேசுவது இயம்பலாயிற்று.

இப்பொழுதோவனில், மதுபானப் பழக்கமுடையவருடைய ஈரலானவை பெருகியோ கருகியோ அவர்கள் தம்மை நாளாவட்டத் திற் சடுதியரணத்துக்குத் தயார்பண்ணியும் அவர்களில் அநேகர் அவ்வக்காலமுடிவிற்கு ஆளாகவேருகிறதையும் பயங்கரத்துடன் பார்த்துவருகின்றார் சிலர். அம்மதுபானத்திற்கும் சமது ஈரலுக்கும் இருக்கிற சம்பந்தத்தைச் சிறிது சீர்தூக்கிக் காட்டவேண்டியது அவசியமோவென அபிப்பிராயப்படுவதால் அவ்வடிப்பிராயத்திற்கிசைக்கு மதுபானத்திற்கும் மானிட ஈரலுக்கும் மத்தியிலிருக்கிற பற்றுவரவை எட்டினமட்டும் விவரிக்கின்றேன்.

வேண்டியதை விவரிப்பசற்குமுன்னால், நமது சகோதரிர் சிலர் இரண்டொரு உபகேள்விகளும் ஈங்கு பிறப்பிக்கின்றனராத லால் முதலில் அவற்றிற்கு விடைக்குறுதல் வினாவினாருக்கும் வினாவ சினைப்பாருக்கும் விருப்பமானதே. அவாது கேள்வி வருமாறு:— “குடிகாரனுடைய வாயில்குடுபோட்டாலுங்கூட அவன் குடிக்கிறதை விடுகிறதில்லை” என்று ஓர் பழையாழியே உள்ளதாகையால் மதுபா னியை மனங்திருப்ப மானுமா? நாம் அறியக்கோன்றி ஆங்கோர் மூலையில் ஆரம்பசூரத்துடன் நின்ற மதுவிலக்கு சபையொன்று பிணியாளர் பெற்றபிள்ளையைப்போற் பிறந்த சிறிது நாளிலேயே இறந்து படவில்லையா?” சகோதரரது வண்ணமுற்றகேள்வி நன்றாகிற ந்தது. அதற்கு மதுவிலக்கின் பதில் யாண்டையதென்றாலோ? “களித்தானைக் காரணங்காட்டுதல் கீழ்க்கீர்க்குளித்தானைத்தீத்துரீஇயற்று” என்ற திருவள்ளுவர் கூற்றின்படி மதுபானத்தை சிறைய உண் னும் பேர்வழிகளைத் திருப்பிவிடுவது அருமையேயென்றாலும் துஷ்டரைச் சிட்சிப்பது மற்றையோர் பயனுங் கருதியபோலவும், பானத்திற்கு வெட்டிய நீர் ஸ்நானத்திற்கும் உபபோகமாவதுபோலவும், மதுவிலக்குப் போதித்ததும் போதிக்கிறதும் போதிப்பதுமான போதனையெல்லாம் ஆசைவின் காரணத்தால் குடிகாரப்பட்டதாரிகளைத் திருப்பவேண்டுமென்று மாத்திரமல்லாமல் இந்தமட்டும் குடியாதிருப்பவராகிறும் இறுதிவரை குடியாதிருப்பதற்கேயென்றும், மதுவிலக்குச் சபைகள் மதுபானப் பழக்கமில்லாதார்க்குடி மதுபானத்தை மருந்திற்கொண்டும் வழங்குகிறதில்லையென்றும் பிரமாணிக்கத்தின் மேல் ஸ்காயிக்சப்பெறுவனவாகையால் அன்னைய பிரதிக்கினையை அனுசரிப்பாரன்றி” அட்டா! “கடல்முழுவதும்தான் மதுபானமயி ருக்ததா! நினைத்தநேரமெல்லாம் விழுந்துமுழுகலாமே” யென ஏக்கமுற்றுக்கிடக்கும் பாக்கியசாலிகள் சிலரால்ஏற்படுத்தப்பட்டதுதான், செப்பியசபையின் சிறையிற்கும் சின்னுகின்னத்திற்குக் காரணமா யிருந்ததென்றும், கமது பின்சுக்கத்திகளாகிறும் மதுபானப்பழக்கம் பண்ணிக்கொள்ளாபல் இருக்தாலொழிப் நம் கஷ்டநஷ்ட நிவிர்த்தி க்கு வேறுவழியில்லையென்பது உச்சிப்பகலைப்போல் வெளிப்படையாதல் கால்க. இனி, எடுத்தவிஷயத்தை இனிது தொடங்குகின்றேன்.

நமது உண்டியின் ஜீரணாசக்திக்கு ஆஸ்பதமாயிருக்கிற சரலையி ட்டுப் பேசுவோமாயின், அவ்விரல் பித்தமென்று பேசப்படாளின்ற ஒருவகைச் சாற்றினை உண்டாக்குகின்ற சிறு பிண்டமாகத் தேகத் தூள் வலதுபாகத்தை உறைவிடமாக்கக்கொண்டதெனச் சொல்லலாகும். இப்பித்தம் நம் இரைப்பைபக்குள்ளிருந்து வெளிப்படுகின்ற உணவை வேற்றுவாக்கி அங்கனம் மாறுபட்டசாரத்தை இரத்தத் துடன் கலப்பித்து பற்றிமுண்டான குடர்களிலெல்லாம் பரப்புத் த்து அவசியமாயிருப்பதால் இதுவும் நமது சரீரத்திற்கு முக்கியமாய் வேண்டிய கருவிகளில் ஒன்றேயாம். பித்தம் சுரக்கவேண்டிய அளவிற்குக் குறைவைபடுமாயின் அப்போதுதான் நமது சரீரத்திற்கு அசௌகரியம் ஏற்படுகிறது. தலையிடியுண்டாகிறது. தேகத்தின் கிரம வரிசை முழுவதும் தாறுமாறுகிறது. ரோகங்கள் அதிகரிக்கிறது. உடலைப்பிரித்து உயிரைக் கொள்ளிகொண்டு போகின்ற உற்றுவனும் கொக்கிரித்துக்கொண்டு வருகின்றன.

பித்தத்திற்கு உற்பத்திஸ்தானம் சரலையென்றேன். அப்பித்தத்தை அவ்வண்ணம் உற்பத்திபண்ணும்பொருட்டு சரலானது உதிராளாத்தின்வழியாய் அப்போதைக்கப்போது ஜீரணாசபத்திலிருந்து இரத்தத்தின் ஓப்பாகத்தைக் கிரகித்துக்கொள்ளுகிறல் தேவையாயிருக்கிறது. சரலானது உதிரத்தைப்பெற வேண்டிய நேரங்களுள் இரைப்பைக்குள் ஏதேனும் மதுசாரமுமிருக்கும்பட்சத்தில் மேற்கூறிய இரத்தநாளத்தின் மார்க்கமாய் இழுக்கப்படுகிற உதிரத்துடன் அம்மதுசாரமும் சரலைச் சேரவேண்டியதாயிருக்கிறது. தன்னீரில் விடப்பட்ட எண்ணெய் எப்படித் தன்னீரோடு கலவாமல் பிரத்தியேகமாய் நிற்கிறதோ அப்படியே மதுசாரமும் இரத்தத்துடன் கலவாமல் பிரத்தியேகமாய் நிற்கும் இயல்புடைத்தாலால் மதுசாரம் மற்ற ஆகாரங்களைப்போல் மாறுபடுகிறதில்லையென்று வெகுழுன்னரே விளம்பியிருக்கின்றேன். ஆகவே போஜனைசயத்தினின்ற இரத்தம் சரலைகோக்கிச் செல்லுந்தோறும் ஆங்கிருக்கும் மதுசாரமும் இரத்தத்துடன் சென்று சரலையடையவேண்டியதாயிருக்கிறதென்று சற்றிமுன் கூறியது வெளியாகிறது.

அப்படி அவ்வீரலையடைந்த மதுசாரம் சரலை எவ்வித அந்தஸ்துக்குள்ளாக்கி வைக்கிறதென்றாலோ, மதுசாரத்தின்கொடுமை, சர

வில் நாளடைவிலேயே பலவித துவாரங்களைத்தோற் றவிக்கிறது. இப்படி சரவிலுள்ள குழிகளைத் துவக்கத்திலேயே மதுசாரம் விரிவாகவும் வழிவழூப்புள்ளதாகவும் செய்துவிடுகிறதால் சரலானது இருக்கவேண்டிய இபற்கையளவிற்குப் பெருத்துப் பிணிக்குள்ளாவது பற்றி அவ்வீரல் கிரமந்தவரூது மித்தக்த்தை யுற்பத்திபண்ணச் சக்தியற்றுப் போய்விடுகிறது. இவ்வித வியாதியைத்தான் சரல்வீக்கமென்பார்கள். மதுசாரம் சரவில் தொடர்ச்சியாக இருந்துவரானாலுமாயின் சரல் கொஞ்சங்கொஞ்சமாய்ச் சுருங்கிக்கடினமாகி அதன்மேற்புறத்தில் குடையாணிதைத்த பாதரட்சையைப்போல் தீரள்திரளாய்க் கொப்புளம் உடைத்தாகி அதுவே “குமிழ் ஆணி சரல்” என்று சொல்லப்படுகிறது. இவ்விந்நைதவின்தையான வியாதிகளுக்கெல்லாம் மதுபானமே ஆதிருமலமாகையால் அவ்வீரல்களை மதுபானி அதாவது குடிகாரசாலென்றும் அழைப்பதுவழக்கம்.

(இன்னும் வரும்.)

M. P. மாஸ்கரன்ஹாவ்.

८

## இந்தியாவின் சங்கீதம்.



பசும்பொன்னெணச்சிறந்து விளங்கும் பத்ரிகாரத்நமே ! சென்ற பத்துவருஷங்களாக இந்தியாவின் சங்கீத மூலாதார இரகசியங்களை அறியவிரும்பி விசாரித்துக்கொண்டிருக்குமெனக்கு, உன் அங்கத்தில் இந்தியாவின் சங்கீதமென்ற முகப்புடன் விளங்கிய வியாசம், மிகவும் சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் தந்தது. நீ அனேக சிறந்தவித்வான்களாலும் இராஜஇராகர்களாலும்போற்றப்பட்டுப் பால அரியவிஷயங்களுடன் ஒவ்வொருநாளும் புதிதுபுதிதாய்ப் பிரகாசிப்பதைக்கொண்டு இதைபுனக் கொடுக்கிறேன்.

உலகில் தோன்றிய மானிடவர்க்கமும், மிருகபசை ஊர்வனவர்க்கமும், தங்கள் தங்களுக்குத்தகுந்தபடி இன்பதுன்பங்களை விளக்கும்

ஒரையுடையனவாகவும், இன்னிசையில் அநிகப்பிரியமுடையனவாகவும் விளங்குவது யாவரும் அறிந்த விஷயம். ஓரறிவுள்ள புல்துண்டு விருக்ஷத்திகளும், தென்றலினால் பூக்கும் மா பலா ஈந்து புளி நெல்லி வேம்பு சண்பகம் மகிழ் முதலிய விருக்ஷங்களும், மல்லிகை குடமல்லிகை முதலிய செழியினங்களும், மேல்காற்றினால் மலரும் மலை விருக்ஷங்களும், தாழை இனங்களும், வடங்தையினால் புஷ்பிக்கும் பாரிசாதம் பிச்சி மூல்லை சாமந்தி ரோஜா தாபரை முதலிய செடிவகைகளும், சம்பங்கி ஜிமிக்கி முதலிய சொடி வகைகளும், மரமல்லிகை பன்னீர் முதலிய விருக்ஷவகைகளும், எல்லாப் புல்லினங்களும் காற்றிற் கலந்த சாந்தமானதொனியினால் வசியப் பட்டுப் புஷ்பிக்க ஆரம்பிக்குமானால் ஆற்றிவுள்ளமனிதர் இன்னிசைக்கு இரங்காதிரார். மெல்லிய மந்தமான நாதத்தில் தெய்வமே இருந்து ஒரு சிறந்த பக்தனேடு பேசியதென்பதைக் கவனிக்கையில், அத் தெய்வங் தானே நாத சொருபியாயிருந்து, தன் நாத வேற்றுமையினால் அண்டபுவன சராசரங்கள் யாவற்றாற்றும் நடத்திக்கொண்டு வருகிறதென்று நாமறியவேண்டும்.

தொட்டிற்பிள்ளைப்பருவமுதல் தூங்குகிழம்வரையும் தொடர்ந்து இன்பந்தரத்தக்கது நாதமும் கீதமுமே. இவ்வின்பத்திலும் என்றுமியாத பேரின்பத்திற்கு மனதைப்பக்குவப்படுத்துவதும், பக்குவமடைந்தவரைப் பரவசப்படுத்துவதும், பரவசமடைந்தவர் ஆநந்தத்தைபறிவிப்பதும், நாதமும் கீதமுமே. ஒமென்றநாதத்தால் உலகெல்லாம் படைத்து அவற்றக்குயிர்வடிவாகசின்ற முதல்வனே நாதமென்றும், வார்த்தையென்றும் அழைக்கப்பெறவானாலுல் நாதத்தின் உயர்வை நோக்கவேற்றதைக்கொண்டு உவமைசொல்லலாம். காணப்படுமெல்லாமாயும், ஜீவர்களின் ஜீவனையும், ஜீர்களின் ஊக்கமாயும், ஊக்கத்தில் உணர்வாயும், உணர்வில் அறிவாயும், அறிவில் ஆநந்தமாயும், ஆநந்தத்தில் நாதமாகி எழுவகைத் தோற்றத்திற் கெல்லையாயு நின்ற அவளையே ஏழுசரங்களாக அமைத்து அவற்றின் உட்பிரிவுகள் அல்லது அலைவுகளையே சுருத்திகளாக்கி இன்னிசைகொண்டு இன்னிசைக்காதார மூர்த்தியைத் துறித்து நல்லிசைபெற்றுர்கள் பெரியோர்.

இவ்வருமையுணராத சிற்றறிவுடையோர் தாம்பெரிடதனமதிக்கும், லெசைக் கருமங்களில் கீதத்தை உபயோகித்தும், அததி மூலம் நாடியதையடைந்தார்கள். இப்படி இம்மை மறுமையென இருகிலைகளிலும் உதவியாயிருக்கும் நாத கீதத்தை ஏற்றபடி கற்றறிந்துகொள்வதும், அறிந்தபடி சாதிப்பதும், சாதித்தபடி மற்றவர்க்கு அறிவிப்பதும், அறிவித்துத்தானும் பிறரும் ஆங்கிலப்பதும், ஜீவர்களின் இயல்பான பிரியம். ஆனால் சிறுமியபடி யாவரும் அறியவும் சாதிக்கவுழுதியாமல் அரைகுறையாய் நின்றுவிடுகிறார்கள். அப்படி நின்றுவிட்டாலும் இன்னிசையில் ஈடுபடுமியல்பு அதிகமுடையவர்களாயிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களில் நானுமொருவன். இதைப்பார்க்கும் சங்கீதவித்துவ சிரோயணிகளே! என்னில் தோன்றும் சில சங்கேதங்களை நிவர்த்தித்து இன்னிசை வளர்ந்தோங்கக் கிருபை செய்வீர்களைன்று தங்களை மிகவும் பிரார்த்திக்கிறேன்.

1. சப்தசாங்களும் எப்படி ஆதிபிற் கண்டுபிடிக்கப்பட்டன? அவைகளுண்டான கிரமமாவது அல்லது இப்போதுண்டாகும் கிரமமாவது நான்றியத் தயவாய்த் தெரிவிப்பீர்களா?

2. சப்தசரமுள்ள அல்லது C-C வரையுள்ள ஒரு ஸ்தாயியில் இருபத்திரண்டு சுருதிகளுண்டென்கிறார்களே; அவைகள் அப்படித்தானு? அப்படியானால் அவைகளின் பெயரென்ன? சங்கீதத்தில் தேர்ந்த சாரங்கதேவர், மதங்கரிஷி முதலியவர்களின் அபிப்பிராய மெப்படி? அவர்கள் இருபத்திரண்டு சுருதிக்கு இட்டுவழங்கிய தீவிர குமாரவதி, மந்த சக்தோவதி முதலிய இருபத்திரண்டுபேர்களும் தீப்த, ஆயுத, மருது, மத்திய, கருணை முதலிய ஐந்து ஜாதிகளும் இப்போது வழங்கி வருகிறதா? வழங்காதிருக்குமானால் வேறு இருபத்திரண்டு பெயர்களேனும் வழங்கவருகின்றனவா? என்று நான்றியலாமா? 4 ஷட்ஜம், 4 மத்தியம், 4 பஞ்சமம், 3 ரிஷபம், 3 தய்வதம், 2 காந்தாரம், 2 சிஷாதமென்கிறார்களே அவைகளின் ஸ்தானமும், பெயரும், பிரயோகமும் மின்னதென்று அனுக்கிரகிக்கலாமா?

3. கேதசருதி ஜட்ஜமம், பஞ்சமம் நீங்கலாக மற்ற சரங்களின் சுருதிபேதத்தாலுண்டாகக்கூடிய இராகங்கள், இப்போது

வழக்கிலரும் ஆயிரத்தெட்டுத்தானு ? அல்லது வேறு இராகங்களுண்டாக இடமுண்டா ?

4. சுருதி பேதங்களினாலுண்டாகும் ஆயிரத் தெட்டுக்குட்பட்ட அல்லது மேற்பட்ட ஒரு இராகத்தை அதற்குரிய சுருதியில் சஞ்சாரக் கிரமப்படி வக்கிர, வர்ஜிய விதிப்படி பாடுவதற்கு யாவரும் சுலபமாய்ப் பார்க்கக்கூடிய வழியுண்டா ? அல்லது பாடப்படுகிற ஒரு இராகம் சரிதப்பென்று சொல்வதற்குத் தகுந்த ஆதாரப்பிரமாணமுண்டா ?

5. ஒவ்வொரு இராகங்களின் சஞ்சாரக்கிரமமறிவதற்குக் கீசும் ஆதாரமென்கிறார்களோ, அப்படிப்பட்ட கீதம், இப்போதுண்டாக்கக் கூடியவர்கள் இருப்பாரானால் பின்வரும் சுருதியுள்ள சரங்களில் தமக்குப்பிரியமான ஒரு தாளத்தில் கீதம் அமைத்து கீதம் அமைக்கும் சிதத்தையும் என் சொற்ப அறிவுக்குத் தெளிவாக விதியுடன் சொல்ல அதுக்கிரகிப்பார்களா ? 24-வது மேளம் வருஸப் பிரியையில் ஜன்னியமான நவநீத பஞ்சமம், சகமதபதநிச || சங்பரி சத, நி, ஆறுவது சுருதி, க. ரி நான்காவது சுருதி, சத்தமத்திமம்.

6. சில காலமுன்னுள்ள தெலுங்குநாட்டு கேஷத்திரியரவர்கள், திருவாளுந் முத்துசாமி தீட்சிதரவர்கள், தஞ்சாவூர் சாமா சாஸ் திரிகள், திருவையாறு சுப்ரமணிய ஜூயரவர்கள், மைசூர் சதாகிவராயரவர்கள், திருவையாறு தியாகராஜ ஜூயரவர்கள் முதலியோர் செய்த கீர்த்தனங்கள் மிகவும் அருமையுள்ளனவென்று எல்லாரும் ஒப்புக்கொள்ளுகிறார்கள். அவர்கள் எந்த ஆதாரத்தைக்கொண்டு கீர்த்தனங்களுண்டுபண்ணுகிறார்கள் ? அவர்களுக்காதாரமாயிருந்த இரகசிய முறைகளைப் பின்னுள்ளாயாருக்காவது உபதேசித்தார்களா? இராமபக்தரான தியாகராஜ ஜூயரவர்கள், தெய்வ சந்திதியில் புதிது புதிதான கீர்த்தனம் செய்து பகவானைத் துதித்துக்கொண்டு வருகையில் பழக்கமான இராகங்களிற் பலகீர்த்தனங்கள் செய்வதைப் பார்க்கிலும் அழூர்வமான வெவ்வேறு இராகங்களில் பகவானைத்துதிக்க வேண்டுமென்று விரும்பி இராகங்களாடங்கியதும் பாடக்கூடிய சிதத்தைத் தெரிவிப்பதுமான ஒரு சுவடியைாரதர் கொடுத்தா

ரென்று பற்பறையாய்ச் சொல்லப்பட்டுவருகிறது. இதைக் கொண்டும் உலகெல்லாம் மதிக்கத்தகுந்த சுக்கிதானத்தின் உயர்வு, ஒவ்வொரு கீர்த்தனைகளிலும் அமைந்திருப்பதைக்கொண்டும், இராகங்களைச் சுலபத்திற் பாடக்கூடிய ஒரு உத்தமமும் சுலபமுபான முறை இருக்கவேண்டுமென்று நானினைத்தது தப்பாக மாட்டாதென்று துணிவுடன் தங்கள் சமூகத்தில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அங்குக் கிரந்தம் இப்போதிருக்கிறதா? யாரிடமிருக்கிறது?

7. மனிதர் நினைக்கக்கூடிய வெவ்வேறு சுருதிபேதமுள்ள எல்லா இராகங்களையும் தெரிவிக்கும் தாய் இராகங்களாடங்கிய மேளாக்கத்தா இப்போதிருக்கிறதா?

8. சுத்தரிஷபமும் சாதாரண காந்தாரமுமூன்ஸ் அதுமத் தோடி யென்னும் 8-வது தாய் இராகத்தில், இரண்டாவது சுருதிஷபமும், மூன்றாவது சுதூதி காந்தாரமுமூன்ஸ் தோடியும், மூன்றாவது ரிஷபமும், ஐந்தாவது காந்தாரமுமூன்ஸ் பூபாளமும், முதலாவது ரிஷபமும் மூன்றாவது காந்தாரமுமூன்ஸ் அசாவேரியும் ஜன்னிய இராகங்களாக வரலாமா? ஒருவேளை வேறு மார்க்கமின்றி இரண்டின் கீழ் மூன்றையும், நாலின் கீழ் ஐந்தையும் சேர்த்துக்கொண்டு பூபாள மூன்டாக்கினார்களைன்று வைத்துக்கொள்வோம், இரண்டின் கீழ் ஒன்றையும் நாலின் கீழ் மூன்றையும் வைத்து அசாவேரி குறிப்பதற்கென்ன நியாயம்? இரண்டு லொன்று தப்பாயிருக்க வேண்டுமே, சரி தப்பாள் இரண்டு பேதங்களை ஒரே மேளத்திற் குறிக்குக் குழக்கம் மிகுந்திருப்பதினால் மூறைப்படி கற்க விருப்புவேர்க்கு முறண்படாதா? மயக்கமுண்டாக்காத வேறுமுறை பகான்களாற் சொல்லப்பட்டிருக்குமென்பதே என்றுண்டு. அப்படி இருக்குமானால் சுருதி தவறுதலின்றி ஒவ்வொரு இராகங்களையும் யாவரும் சுலபமாயறிந்துகொள்ள ஏதுவாகுமென்றே இதைக் கேட்கிறேன்.

9. ஒரு ஸ்தாயியிலுள்ள பன்னிரண்டு அரைச்சுங்களில் தேசுருதி ஷட்டுமை, பஞ்சமம் நீங்கலாக மற்ற சுருதிகள் சரியான அளவில்லை யென்றும், அளவு கணக்கின்படி மாத்திரம் வைக்கப்பட்ட சுருதிகள் சரியல்ல வென்றும் தற்காலத்தில் விவாதம் நடந்து கொ

ண்டிருக்கிறது. இதோடு சருதி தப்பாவிருப்பது னிமித்தம் ஆர் மோனியம் பியானு முதலியவாத்தியங்களில் இந்தியாவின் இராகங்களை வாசிக்க முடியாதென்று சொல்லும் ஆகோஷபணையும் கலந்து பெருங் குச்சலாகின்றன. இவைகளில் பண்ணிரண்டு அரைச்சரங்களாகிய 72-மேளகர்த்தா இராகங்களை ஆர்மோனியம், பியானு விற் பாடுவதில் அபசரமுண்டாகா தென்பது என் நிச்சயம். அரை அரையாபழமந்த இந்தப்பண்ணிரண்டு சருதிகளில் கால் காலாயமைந்த \* 22 சருதியுள்ள இராகங்களைப்பாடுவது கூடியதல்ல. எந்தச் சருதியுள்ள சரங்களைப் பாடுவதில் உபயோகிக்கிறோ மென்று தெரியாமையினால் இப்படிச் சொல்லுகிறார்களோ வென்று நான் சுந்தேகிக்கிறேன். திருஷ்டாந்தமாகச் சதூர் சருதி ரிஷிபழும் தய்வ தமுமூள் தீர் சங்கராபரண இராகத்தை ஆர்மோனியம் பியானு வில் வாசிக்கலாமே யொழிய, பஞ்ச சருதி ரிஷிபழும் தய்வதழும் டைய சங்கராபரண இராகத்தை அதனெல்லா அழுகோடும் படிக்க முடியுமா? அந்த இராகத்திற்கு ஜீவனுக விளக்கும் பஞ்சசருதி ரிஷி பழும் வைதவதழும் நீங்கினால் மற்றெல்லா அம்சத்திலும் ஒத்திருந்தும், ஜீவனற்ற உடல்போலவே இருக்குமென்று என்னுகிறேன். இதுதனிர வேறு காரணமிருக்குானாலும், அல்லது நான் கேட்பது தப்பாவிருக்குபானாலும், தயவாகமன்னித்து வினையிற் காணப்படும் சரங்களுக்கும் ஆர்மோனியத்திற் காணப்படும் அரைச்சரங்களுக்கும் பேதமின்னதென்று தெரிவாகச் சொல்லக். கேட்டுக் கொள்ளுகிறேன்.

10. முன்னுள்ள பிரபல வீத்துவாண்களில் அநேகர் ஒரு இராகத்தைப் பத்து நாள் இருபது நாட்களாக முன்வந்த சங்கதிகள் திரும்பவராமல் பாடினர்களைன்று சொல்லிக் கொள்ளுகிறார்களே, ஆனால் தற்கால வித்துவாண்கள் ஒரு மணி இரண்டு மணி நேரம் பாடுவது அழுவமாக இருக்கிறதே, முன்னுள்ள பெரியோர்கள் விரிவாகப்பாடுவதற்கு உதவியாவிருக்கும் அநேக வகையான பிரஸ்தாரங்களை மனமாம் பண்ணிப் பின் மனோதர்மமுண்டாகி யிருக்கலா

\* (22 சருதிகளைப்பற்றியும் கால் சருதிகளைப்பற்றியும் என்னுடைய அபிப்பிராயம் சந்து வித்தியாசப் பட்டிருந்தாலும், தற்காலத்தில் பிரஸ்தாரத்திலிருப்பதை அதுசரித்துச் சொல்லுகிறேன்.)

மென்று ஊகிக்க இடமிருக்கிறது. எத்தனை வகையான பிரஸ்தார ஒக்லாண்டு? அவைகளிப்போது எங்கே கிடைக்கும் என்பதைத் தாங்கள் தயவாய்த் தெரியப்படுத்துவீர்களா?

இந்தியாவின் கீதத்தை உள்ளபடியே கேட்டு ஆங்கிக்கும் அதிபுத்தி சூட்சமமுள்ள சில கணவான்கள், அரைச் சுரங்கள் நிங்கலாக வரும் சுருக்களின் நிச்சயம் தெரிய விசாரிக்கும்பொழுது, கிறந்த வித்துவான்களுங்கூட அவைகள் கமக்கமென்றும் அவைகள் பக்துவகைப்படுமென்றும், கமகத்துக்கு அர்த்தம் மறைப்பாருளளன்றும், எங்கள் பெரியேர் இப்படி எங்களுக்குச் சொல்லிவைத்தார்களென்றும், அதை எழுதிக்காட்ட முடியாதென்றும், நெடுநாள் கேள்வியினாலேயே அதுவரவேண்டுமென்றும் சொல்லுகிறதைப் பலதட்டவகளி அம் கேட்டிருக்கிறேன். தான்றிந்த பல நலமுள்ள கலைகளையும் உள்ளது உள்ளபடியே பிறர் அறிந்துகொள்ளப் போதுமான மறைப்பற்ற நூல்களும், உபகரணங்களுமூன்றாக்கிக் கலாசாலைகளை ஏற்படுத்திக் கற்றுக்கொடுத்துத் தம் காருண்யத்தையும், திறமையையும், பலவகையிலும் நிலைநாட்டும் மறைப்பற்ற ஆங்கிலேயர் அரசாட்சிசெய்யும் இக்காலத்திலாவது இந்தியாவின் சங்கீத இரகசியங்களையும், மூலாதாரப்பாடங்களையும் விதிகளையும் தெளிவாக யாவருக்கும் விளங்கும்படி செய்தால் இந்தியாவின் சங்கீதத்திற்கு இப்போதிருக்கும் பெருமையினும்பன்மடங்கு பெருமையினங்குமென்று நினைத்து இவைகளைக்கேட்டுக்கொண்டேன். கற்றறிந்த தங்கள்முன் தகுதியற்ற இச்சிறு சங்கீதகளினுக்களைக் கேட்டதற்காக என்மேல் வருத்தமடையாமல் மன்னித்துச்சரியான சமாதானம் சொல்வீர்களென்று நம்மி இவ்விண்ணப்பம் தங்களுக்குச் செய்துகொண்டேன்.

M. ஆபிரகாம் பண்டிதர்.

## நமது பூர்வகாலக் கப்பற்றேழில்.

(கச-ம் பக்கத்தோடர்ச்சி.)

இதுவரையில் சீனதேசத்துடன் செய்துவந்த கப்பல்யாத்திரை களைப்பற்றி எழுதினேன். இனிச் சில வடநாட்டு மேன்மைகளைக்கூறிப் பின் தென்னுட்டின் போக்குவரவை விவரிப்போம்.

வடக்கில் இப்பொழுது கீழ்வங்காளமென்று சொல்லப்படும் பாகத்தில் வங்காளக்குடாக்கடல் ஓரமாக சிட்டகாங்கு என ஒரு துறைமுகமிருக்கிறது. காலஞ்சென்ற டாக்டர் ப. பழன்டர் வங்காளமாகாணத்துத் தொழில்களைப்பற்றிப் பேசும்பொழுது “1873-ம் வருஷம் வரையில் கப்பல் நிருமாணித்தல் இந்தத்துறைமுகத்தில் நடந்துவந்தது” என்றும் “1860-61-ல் 2036-டன் சுமையேற்றக்கூடிய 16-கப்பல்கள் கட்டப்பட்டன” வென்றும் “1870—71-ல் 1028-டன் கிரை சமக்கக்கூடிய 6-மரக்கலங்களும்” “1873—74-ல் நான் கும், 1874—75-ல் 286-டன்னில் ஒன்றும் செய்யப்பட்டன என்று சொல்லுகிறீர். இன்னும் 1853-ல் ரெவினியூபோர்டைச் சேர்ந்தமில்ஸ்டர் கர்ரி அந்தத்துறைமுகம் ஒருபெரிய வியாபாரஸ்தலமென்பதைக் காட்டிலும் பெரிய கப்பற்காரர்கள் ஊர்என்று சொல்லலா “மென்கிறீர். 16-வது நூற்றினாண்டில், முதன்முதலாக போர்த்துக்கையிர்கள் இங்குவெந்த பார்த்தபோது, இதன் நிலைமையைக் கவனித்து இந்துப் பெருங்காலை” எனப்பொருள்படும் Porto Girarreto எனப்பெயரிட்டனர்.

செங்க பக்கீனக்தாம் நூற்றுண்டில் யுங்-லோ (Yung-lo) என்ற சீனச்சரவர்த்தியின் காலத்தில், மேல்நாடுகளோடு வியாபாரத்தை விருத்திசெய்யவேண்டுமென்ற நோக்கத்தோடு செங்கோ (Cheng-ho) என்பவரைத் தூதனுப்பியபோது, அவருக்கு அரபிதெரிந்த துபிபாஷியக மாருவன் என்னும் சீன துருக்கர் அனுப்பப்பட்டார்.

சுமத்ராதீவையியாய் வந்த அந்தது வழியில் சிட்டகாங்கில் தங்கிறது. அதன் வளங்களைக்கண்ட பாகுவன் “வங்காளத்திலுள்ள பெருங்கனிகர்கள் சொந்தமாகக் கப்பல்கள் தயாரித்து அதனிற் பல புறநூல்களோடு வியாபாரம் செய்கின்றனர். பலர் வியவசாயத்திலும், சிலர் வியாபாரத்திலும், மற்றையோர் தொழிலாளிகளாயுமிருக்கின்றனர்” அரசிலும் கப்பல்களிற் சரக்கேற்றி அங்கியதேச வியாபாரத்திற்கு அனுப்புகின்றன. முத்து இரத்தினங்களும் சீனையிற்கு காணிக்கையாக அனுப்பப்பட்டிருக்கின்றன” என்றெழுதியிருக்கிறார். இதற்கு 60-வருடங்களுக்கு முன்னர் வந்த பெரும் தேசசன் சாரியான இப்பன் படோ (Ibn Batuta) மால்தீவுகளிலிருந்து சிட்டகாங்கு தற்றமுகத்திற்கு வந்தபோது “வங்காளங்கள் அநேக கப்பற்பட்டவைத்து லக்ஷ்ணவதி (Modern Cour) பட்டினத்து ஜனங்களுடன் போராடுகின்றனர்” என்றும், மால்தீவுகளிலிருந்து சோழிகள் கொண்டுவரப்பட்டு அவை அரிசிமுதலியவற்றிற்கு மாறப்படுகின்றன வென்று மெழுதுகிறார். இவரையும் இவரது யாத்தி ரைகளைப்பற்றியும் எழுதும் புரோபெஸர் கிரிஸ்டியன் லாசன் என்னும் ஜர்மன் நிபுணர் தமது (Inctische Altertumskunde) என்னும் புல்தகத்தில் “அவர்சொல்லுகிற அடுத்தவர் வங்காளம். நமது யாத்திரிகர்கள் அதனை 1346-ல் பார்த்தபோது அதற்கும் தெளிவின்திலுள்ள ஒரு தற்றமுகம் வரையிலும் வெகுமும்மாமாய் வியாபாரம் நடந்ததெனத் தெரிவிக்கின்றார். அதைப்போலவே சீனவுக்கும் நடந்தது.” படோபோனவழி எப்படியென்னில் “நாங்கள் மால்தீவுகளிலிருந்து பாய்சிரித்து 43-நாள் கடலிலோடு வங்காளம் சேர்ந்தோம். நாங்கள் போன முதல்பட்டினம் சமுக்கிரக்கரையோரமுள்ள சிட்டகாங்கு என்னும் ஒரு பெரியோர் என எழுதுகிறார். (Voyages d' Ibn Batouta Texte Arabe accompagni d'une traduction by M. M. DEPREMER AND SANGAINETTI-PARIS 1853).

பாஹ்ராவனின் சரித்திரங்கூட சீனத்திற்கும் இடைவிடாத வியாபாரம் நடந்துவந்ததாகச் சொல்லுகிறது. அவர் வந்தகாலத்தில் பழைய தற்றமுகமான தொயிரிலிப்பட்டி உழிந்து போக சிட்டகாங்கே மேலோங்கி வந்தது. “வங்காளத்திற்கு சுமத்

ராவிலி நுந்துவர மெளதூன், சிக்கபார்த்திவுகளுக்குச் செல்லவேண் டிப்பிருக்கிறது; அங்கிருந்து வடமேற்காக 21-நாளைக்கு நல்லகாற் றின் உதவியால் ஒடினால் சிட்டகாங்குசெல்லுகிறோம். அங்கே நங் கூரம்பாய்ச்சிச் சிறு சிறு கப்பல்களிலேறி 166-லைல் ஆற்றிலோடி னால் சுவர்ணகிராமமடைகிறோம். அங்கிருந்து தென்மேற்காக 105 யைல் செல்லுவோமானால் வங்காளத்தைஞ்சோ” யென்றெழுதுகிறோர். இதே மாதிரியாக ஜத்விங்கும் எழுதுவது இங்கு கவனிக்கத் தக்கது.

### தாமிரிலிப்பட்டி.

தீவிலே தாமிரிலிப்பட்டி யென ஒரு ஊர் குறிப்பிட்டோம். அஃது இப்போது ‘தாமசாக்’ என்று சொல்லப்படும் பூர்ஷீக தாமிரி லிப்பட்டியாம். ஊச்சிரந்தி முகத்துவாரத்திலிருக்கிறது. இதுதான் அநாத்சாலங்கொட்டு சீனமுதலியனிடங்களுக்குப் போக்குவரத்தான் துறைமுகம். A. D. 411-ல் பாஹியான் என்னும் சீனயாத்திரிகன் இந்தியாவந்து திரும்பியபோது 14-தினங்களில் இலக்கைத்தீவிசை நூற்றாகக் குறித்திருக்கிறோம். இவருக்கு இரண்டு நூற்றுண்டுகட்டு குப்பின்னர் வந்த ஐத்திலிங்கும் 673-ல் ஸ்ரீபோக்ராஜனது கப்பலில் வந்து தாமிரிலிப்பட்டியிலிறங்கித் திரும்பும்போது, ஒருவியாபாரமாக்கலத்தில் சீனபாசலையில் மொழிபெயர்ப்பின் ஆயிரம் பிரிவுகளுக்கு மேலாகக்கூடிய 5-இலக்ஷ்மி கிரந்தசூலோகங்களுடன் திரும்பிச்சென்றனர். (Vide memories by Chavannes p. 10). இந்தத் துறை முகத்தைப்பற்றி அவர்கின்வருமா ற எழுதுகிறோர்.

“இந்தியாவின் கீழ்பாகத்திலிருந்து 40-யோகஜை தெற்கில் தாமிரிலிப்பட்டி இருக்கிறது. அதனில் ஐந்தாறுமடங்களிலிருக்கின்றன; ஜனங்கள் தனவந்தர்கள். அந்தப்பாகம் இந்தியாவின் கீழ்பாகமாயும், மஹாபோதி, ஸ்ரீநாளரந்தத்தினின்றும் 60-யோகஜையிலுள்ளதுமானது. நாம் சீனைசிற்குத்திரும்பும் இடம் இதுதான். இரண்டுமாதகாலம் தென்பேழ்த்திசையில் இங்கிருந்து ஒடுவோமானால் காசா (Kacha) வையடைவோம். அதற்குள் போகுதேசத்திலிருந்து ஒரு மரக்கலம் தயாராகவிருக்கும். இஃது இப்படிச் சாதாரணமாக வருதோரம் பம் அல்லது இரண்டாவது மாதத்தில் தயாராகிருக்கும். சிம்மளத்

நமது பூர்வகாலக் கப்பற்றுதில்.

அ

திற்குச் செல்லவேண்டியவர்கள் தென்மேற்கே செல்லலேவன்டும், சாதாரணமாக 700-போஜனை தூரமிருக்குமெனச் சொல்லிக்கொள்ளுகிறார்கள். நார் சாதாரணமாக மாரிகாலத்தைக் காசாவிற் கழித்து விட்டுப்பிற துதெற்குருநோக்கி ஒருமாதகாலம்பிரயாணமானால் மலேயதேச மடைவோம்; அதுதான் இப்பொழுதுபோஜராஜனுக்குச் சொந்தம்; இந்த அரசாட்சியின் கீழ்ப்பல சிறாங்கிளாண்டு. சாதாரணமாக வருஷாரம்பமுசல் ஒன்றிரண்டு மாதங்களில்தான் செல்வது வழக்கம். வசந்தசாலம்வரையில் பூங்கேதங்கிப் பிறகுவடக்கே புறப்படுகிறோம். ஒருமாதத்திற்குள் (சினுவிலுள்ள) கவாங்குடு என்ற ஊரையடைகிறோம். இதற்குள் 6-மாதமாகிவிடும். நபக்கு நல்விளைப்பயனுண்டாயின், யாத்திரைகள் கடைக்குச் சென்று பண்டங்கள் கொள்வதுபோல் இனிதுநிறைவேறத், தீவினைக்கூடியிருக்குமாயின் கஷ்டப்படவேண்டியது தான். இதனின்றும் அறிந்த பெரி போர்கள் தங்கள் முதிர்ந்த அறிவால் வேண்டியதைக் கொள்வார்களாக - (vide Mr Takakusu's Introduction to his translation of I-T Sings Records ppxxxiii - XXXIV).

இவருக்கு முந்தியும் பின்தியும் அநேகர் தாமிரிலிப்பட்டி வந்து சென்றிருக்கின்றனர். நீதிமிற் ரேர்ந்த டாவோலின், சாவகம், நிக்கபார் தீவுகளின் வழிபாக தாமிரிலிப்பட்டி சேர்ந்து 3 வருடசாலம் சம்லக்குநகர் பாறைப்பயின்று வந்தார். ஐத்விங்கின் சிநேகரான டாட்சேங்டெங் விகாரமடத்தில் பண்ணிரண்டு வருஷம் பயின்று வந்தார். இவர் சிம்மாம்வந்து, மின் தாமிரிலிப்பட்டி யடைந்தார். கொரியாவினின்றும் வந்த ஹவீலுன் என்பார், சினத்திற்கும் கீழநடுக்கும் பிரயாணமாகும் துறைமுகமென்றெழுதுகிறார். இன்னும் இதுமாதிரி வங்கோர் பலராவர்.

சிட்டகாங்கு துறைமுகத்தக்கு அணித்தான் சாந்த்யீபத்தில் இப்பொழுது நோவாகாலி ஜில்லாவுடன் சேர்க்கப்பட்டிருக்கிறது. கப்பல் நிர்மாணிக்கவேண்டிய சாமக்கிரியைகளும் குடிகளும் அதிகமிருந்து, அவ்விடத்திலுள்ளவர்களுக்குமாத்திரமன்று, அங்கிய நாட்டு இரசாக்களுக்கும் கப்பல்கள் கட்டுப்பட்டு வந்தன. ஐரோப்பாகண்டத்திலுள்ள இட்டவி தேசத்து வெனில் நகாத்தானுன சிசர்

பிரடரிக் (CEASAR FREDERICK) என்பவன் பர்மாதேசத்திலுள்ள பெருவிலிருந்து சிட்டகாங்கிற்கு வரும்போது பெரும் புயலில் அடப்பட்டுக் கப்பல் கரைதட்டி இந்தச் சாந்தவீபத்தில் வந்தபோது, இத்தீணப்பற்றி “இருநாறு மரக்கலங்கள் நிறைய உப்பு ஏற்றி வருஷாவருஷம் வெளிப்போவதுடன், இந்தப்பாகங்களில் மரக்கலங்களுக்கு ஏற்கும் சாமான்கள் மிதமிஞ்சிக் காணப்படுவதால் தூருக்கீ சுல்தான் வர்கள் தமக்குவேண்டிய மரக்கலங்களை அலைக்ஷாந்திரியானிற் கட்டுவதைவிட, இங்கு செய்துகொண்டு போதல் சகாயமென நினைத்துச் செய்தார்”என்று எழுதுகிறார்: இதற்குப்பின் 80 ஆண்டு கழித்துவந்த ஹர்பர்ட்டும் “இந்தியா முழுமையிலும் இது ஒரு நேர்த்தியான பட்டினமென்று கூறுகிறார். (Vide A sketch of the Jopo-graphy of and Statistico of Dacca by Dr. J. Taylor Col- 1840 p. 70—71).

இவைகளைத்தவிர்த்து பூர்வத்தில் “பங்காளா” என்ற துறை முகம் ஒன்று இருக்கிறது. 1503-1508ல் பெருவினின் றம் இப்பட்டினத்திற்கு மாத்திரபோன ஓடோவிக்கோவலர்த்தேமா வென்னும் இத்தாலியன் \* “தென்னசிரீ மிலிருந்து பங்காளாவை நோக்கிப் புறப்பட்டுப் பதினெட்டு தினத்தில் நாங்கள் அந்த ஊர் சேர்ந்தோம். நான் பார்த்த ஊர்களுக்குள் இது முதல்தரமானது. இங்கே கோடைவர்களான வியாபாரிகள் வசிக்கின்றனர். இந்தவிடமிருந்து வருஷமொன்றுக்கு ஐம்பது மரக்கலங்கள் நிறையப் பருத்தி, பட்டுவெஸ்திரங்கள் அனுப்பப்படுகின்றன. இந்த சாமான்கள்தான், தூருக்கி, சிரியா, பெர்வியா, அரோபியா, பெலிச்ஸ், இதோபியா முதலானவிடங்களிலெல்லாம் வியாபாரம் செய்யப்படுகின்றது. அங்கிய தேசங்களினின்றும் வருகிற இரத்தினங்களைக்கொண்டு ஆபராண்திகளில் வியாபாரங்கு செய்வோர் அனேகாரிருக்கின்றனர்”. என்றெழுதுகிறார். அதேகாலத்திற் சஞ்சாரம் செய்த பார்போலாவென்ற வெள்ளைக்காரரெராருவர் “கடல் ஒரு குடாவாகும்படி வடக்கே சென்றுவளைய அந்த இடத்தில் ஒரு பெரிய பட்டினமிருக்கிறது; அத்தீணப் பங்காளாவென்று சொல்லுகின்றனர். தேசம் பெரிதாயும் சிதோஷ்ணம் சௌக்கியமானதாயும் மிருப்பதால் வெகு வியாபாரிகள் இவ்விடம் வந்துபோக இங்கிருக்கும் வியாபாரிகளும் பெரும் பிரபு

\*தென்னசிரீ என்பது பர்மாவுக்குக் கீழ்ப்பறமுன்னது.

க்களாய் மெக்காவிலுள்ள துபோல் வெகு சாமான்கள் நிரம்பக்கூடிய ஜங்கஸ் என்று சொல்லும் கப்பல்களிற் பண்டங்களை ஏற்றிச் சேர்ம மண்டலம், மலையாளம், பம்பாய், தென்னசிரீம், சுமத்ரா, (சுமந்த கூடம்) செய்லம், மலாக்கா முதலியவிடங்களிற் கொண்டுபோய்ப் பலவகைப்பண்டங்களையும் வியாபாரம் செய்கின்றனர் ” என்கிறார். பூர்வோசாஸ்திரமொன்றில் பங்காளா பட்டினத்தில் 40000 வீடு கள் இருந்ததாகக் கணக்கிடப்பட்டிருக்கின்றது. இந்தப்பட்டினம் கங்கைநதி (மெக்னகிளை) விழுமிடத்திற் சமுத்திரக்கரையிலிருந்த தாக அநேகர் அபிப்பிராயப்பட, டாக்டர் டெய்லர் டக்கா பட்டி நத்தில் “பங்காளாபசார்,” என்பது பழைய பங்காளத்தைக் குறித்ததென்றும், மற்றவை கடலாற் கொள்ளப்பட்டதென்றும் அபிப்பிராயப்படுகிறார்.

இவைகளைத்தவிர்த்து 1669-79ல் இந்தப்பாகங்களில் மீகாமனு கவிருந்த மிஸ்டர் தாமஸ் பெளரி என்னும் ஆங்கிலேயர் ஹால்க்ஸி, பிப்பி, பலஸோரா என்னும் துறைமுகங்களில் வங்காளத்து நவாப் பும், மற்ற வியாபாரிகளும் யானைகள் இலங்கையினின்றும் கொண்டு வரும்படியான பெரும் கப்பல்கள் வைத்திருந்ததாக எழுதுகிறார். மாஸ்டர் ஜான்டேவில் எண்டேரூவர் சுமத்ரா தீவில் இவர்களை யொருபாக முழுமையும் சூழியிருந்து வருகின்றனர் என்கிறார்.

பம்பாய்ப் பக்கத்தினும் கப்பல்வேலை செய்வதில் இந்தியர்கள் பேர்போனவர்களாயிருந்தார்களென்பது 1840-ம் வருஷத்தில் பிரசரம் செய்யப்பட்ட “இந்தியாவில் கப்பல் நிருமாணிக்கும் தொழிலைப்பற்றிய நிருபங்கள்” (A collection of papers relating to the shop Building in India) என்ற புத்தகத்திலிருந்து ஒரு சிறபாகம் மொழி பெயர்க்கிறோம் :—

“ பம்பாயிலுள்ள கப்பல் கட்டு மிடத்தைப்பற்றிய சரித்திரம் வெகு விசித்திரமானது. 1735-ம் ஆண்டுக்கு முன்னர் இந்த இடத்தில் மரக்கலச்சாலை ஒன்றமில்லை. அக்காலம் வரையிற் சூரத்துத் தான் முக்கியமரக்கலச் சாலையாக விருந்தது. 1673 வரையில் (ஸஸ் டு இந்தியா) கம்பெனி மலையாளதேசத்து சமுத்திரக்கொள்ளைக்காரரினின்றும் தங்களைக்காப்பாற்றிக்கொள்ளக்கப்பற்காப்பும், படைக்கு

யுத்தக்கப்பல்களுஞ் தயாரிக்க வேண்டியிருந்தது. 1735-ல் ஒரு மரக்கலம் சூரத்தில் லோஜீங்ஸர்வான்ஜியின் மேற்பார்வையின் கீழ்க் கட்டப்படுவதைப் பார்த்த கம்பெனி ஏஜன்டு, அவரை பம்பாய்க்கு வரும்படி வேண்டினர். இராசாங்கத்தில் அங்கே ஒரு மரக்கலச் சாலையமைக்க விரும்பினர். தன் எஜமானிடத்தில் வைத்த நம்பிக்கையாலும் பிரியத்தாலும், அந்த பார்சிக்கு (லோஜீங்ஸர்வான்ஜி) எவ்விதமாய்ப் போதித்தும் தன் எஜமான் உத்தரவளிக்கும் வரையிற் போகமனமில்லை. இதற்குச் சிறிதுகாலம் கழித்து, லோஜீ இன்னும் சிலாலைக்காரர்களுடன் வந்து இப்பொழுது மரக்கலச் சாலையிருக்கும் இடத்தில் ஒரு பாகத்தைச் செப்பனிட்டார். மரத் தட்டால் லோஜீயை வடக்கேபோய் வனங்களிற் பார்த்து அதனையுடையவர்களிடம் தரகு செய்ய அனுப்பினார்கள். திரும்பி வரும் போது தன் குடும்பத்தோடுவந்து பம்பாயிற் குடியேறினார்.

“ மகாராஜாவின் மரக்கலங்கள் அடிக்கடி சாலையில் வந்து தங்க நேரிட்டதால் 1767-க்குப் பிறகு சாலையை விஸ்தரிக்க வேண்டியதாயிற்று. 1771-ல் பிராம்ஜி மன்ஸுக்ஜி, ஜம்ஸட்ஜிபோமாஜி என்ற தனது இரண்டு பேரன்மார்களையும் தொழிற்சாலையில் அமர்த்தினார்; ஆயினும் அவர்கள் தொழிலை ஆரம்பமுதற் பயிலவேண்டுமென்கிறதாயுத்தேசித்து மாதம் 12 ரூபா சம்பளத்தில் தச்சர்களாக நியமித்தார்.

“ 1774-ல் 3000 பவுனுக்கு மேற்படாமலும் ஒரு வீட்டையும் தவிர்த்து வேறொன்றுமில்லாமல் லோஜீங்ஸர்வான்ஜி பரகதியடைந்தார். இருந்தாலும் தன் சாமர்த்தியத்தைப் பேரன்மார்களுக்குப் புகட்டியிருந்த படியால் அவருக்குப்பிறகு மன்னுக்ஜி மரக்கலச் சாலைத்தலைவராயும் அவரது இளவல் போமாஜி உதவியாயும் நியமிக்கப்பட்டார். 1776-ல் இந்த மரக்கலச்சாலை பெருங்கீர்த்தியடையவே, இந்தியாவில் நடந்த அதனைச் சமீபத்த யுத்தங்களிலும் முக்கியமாக சர் எட்வார்டு ஹியூசக்கும் அட்மிரல் அப்ரீ ஆக்கும் நடந்த போர்களிலும் மரக்கலங்கள் முழுமையும் இங்கேயே நிறுத்தப்பட்டன; இந்தப் பேர்போன் இரண்டு இந்தியர்களும் கூடி 900 டன்னில் இரண்டு கப்பல்கள் நிருமாணித்தனர்.

“1790-ல் போமாஜி கடனுளியாயும், 1792-ல் மண்சக்ஜியொன்று மில்லாம தூம் காலம் செல்லவே, அவரது புத்திரர்கள் பிராம்ஜியன் சக்ஜி, ஜம்ஸட்ஜிபோமாஜி என்ற இருவரும் தகப்பனது வேலை களிலமர்ந்தனர். இவர்கள் 1802-ல் ஈஸ்டு இந்தியா கம்பெனியாருக் காகக்கட்டிய “கார்ன்வாலிஸ்” என்ற யுத்தமரக்கலம்பெற்ற வெற்றி யையும் பெலத்தையுங் கண்டு, ஆங்கிலேய யுத்தமந்திரம் தங்கட்குவே ண்டிய மரக்கலங்களை இந்த இடத்திலேயே நிருமாணிக்க உத்தரவளித்தனர். முதலில் ஐரோப்பியத் தலைவன் ஒருவனை அனுப்ப மாதிரிகள் உத்தேசித்தனராயினும், ஜம்சட்ஜியின் வல்லமையை யறிந்த பிறகு, அவரையே தலைவராகக்கொண்டு கப்பல்கள் கட்டும்படி உத்தரவிட்டார்கள். இரண்டுபோர்க்கப்பல்களும், ஒருவரிசைமரக்கலங்களும் கட்டிச்செல்லவே இவர்கள் பெயர் இங்கிலாந்து முழுதும் பரவிற்று. இராசாங்கத்தின் நம்பிக்கையும் ஈசுவியமும் ஒருஞரும் தவிர வேயில்லை.

“இப்பொழுதும் ஜம்சட்ஜியின் புத்திரர்களும் பேரன்களும் மரக்கலச்சாலையிலிருக்கின்றனர். சென்ற ஐந்துதலைமுறையாக இவர்கள் இந்த உத்தியோகத்திலமர்ந்திருப்பதுடன் இவருடைய (ஜம்சட்ஜி) குமாரனும் முன்னோர்களது பெயரை ஒருஞரும் தாழ்த்தமாட்டாரென்ற வெகு சங்கோதாஷத்துடன் தெரிவிக்கிறேன். இந்த மரக்கலச் சாலையின் பூர்வோத்தரம் இப்படியிருப்பதால், முதலிலிருந்து இவர்கள் எஜமானத்துரோகமென்பது சிறிதுமின்றி நடந்ததாலும் ஒருவரும் தனவந்தர்களாகவேயில்லை.

1839-ம் ஆண்டு “பாம்பேடயம்ஸ் பம்பாம்மரக்கலச்சாலை கப்பல் நிருமாணத்தலைவர்களைப்பற்றிப் பின்வருமாறு சொல்லுகிறது.” பின்வரும் ஜாப்தா பம்பாய்க் கப்பல்கட்டும் சாலையில் தலைமைவகித் தோரைக் குறிக்கின்றது. -

1. லோஜி 1736—1774.
2. மானக்ஜிபோமாஜி 1774—1793.
3. பிராம்ஜியும் ஜம்ஸட்ஜியும் 1793—1805.
4. ஜம்சட்ஜியும் ரட்டம்ஜியும் 1805—1811.
5. ஜம்சட்ஜியும் நெளாரோஜியும் 1811—1821.
6. நெளாரோஜியும் சர்சட்ஜியும் 1821—1837.

1839-மார்ச்சில் போர்டல்மத் மரக்கலச்சாலையிலிருந்து ஒரு ஐரோப்பியன் 700-பவுன் சம்பளத்தில் தலைமைஸ்தானத்திற்கு சிய மிக்கப்பட்டான்.”

இந்த மரக்கலச்சாலை ஏற்பட்ட நாள்முதல் (1736) 1840 வரையில் 1000 டன் சுமைக்குமேல் எடுக்கக்கூடியதாக 9 மரக்கலங்களும், 800 டன்னுக்குமேல் 56-ம், 700 டன்னில் 6ம், 600 டன்னில் 5ம், இன்னும் 35 சிற கப்பல்களும் கட்டப்பட்டன. 1802-1818க்குள் இராசாங்க மரக்கலப்படைக்கு நான்கு 74களும் (அதாவது 74 பிரங்கிகளுடையது), இரண்டு 38களும், இரண்டு 36-ம், இரண்டு 18-ம், இரண்டு 10களும் செய்தனுப்பப்பட்டதோடு, மலபார் என்ற 74-பிரங்கிகளுடைய தொன்றும், 38 பிரங்கிகளுடையதொன்றும் வேலையாகிக்கொண்டிருக்கிறதென்று லப்டின்னாடு கர்னல் பிட்ஸ்கிளாரன்களுமிருந்துகிறார்கள்.

இந்த வம்சத்திற் கடைசியாகவிருந்தவர் 1909 ஆலைவல் காலன் சென்ற நெளரோஜிமானக்ஜிவாடியா C. I. E. என்னும் கோட்சவரர். இவர் மரண அறிக்கையைக்குறிக்கும்போது, “இவர் 1710ல் சூரத்து நகரத்திற் பிறந்த சேத்லோஜினசர்வாங்ஜிவாடியா என்னும் கப்பல் நிருமாணியின் வம்சத்தினர். இவர் (சேத்லோஜி) வயதாகக் காலக்கிரமத்தில் தலைமை நிருமாணிகர் ஸ்தானத்தைப்பெற்றுப்பரம்பரையாகத்தகப்பணிடம்பின்னோ அவ்வித்தையைக்கற்று, அத்துரை இங்காட்டு மூலம் இங்கிலாந்திலும் பெரும் பெயர்பெற்று வந்தனர். அதற்காகத் தங்கப்பதக்கமொன்றும் சால்சத்தியில் பெரும் மாணியமும் அடைக்கிருக்கின்றனர். ஒன்றை நூற்றுண்டுகளுக்குள் இந்த வாடியாக்கள் 350-போர்க்கப்பல்களும் மற்ற மரக்கலங்களும் கட்டியிருக்கின்றனர். சேத்லோஜினசர்வாங்ஜிவாடியா தபது வன்மையாலும் சாமரத்தியத்தாலும் பிரஞ்சு கவர்ன் மெண்டுக்குச் செய்த ஒத்தாக்கக்குப் பெருமை பெற்றதுமன்றி வெப்போவியல் போனபார்த்திடமிருந்து Legion d'honneur பிராஞ்சிய பட்டத்திலொருவரிசையும் பெற்றார். N. M. வாடியாவுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து, சிறுவபதினிறங்கள் என்றெழுதுகிறார்கள்.

-

## சாக்ரம ஸ்.

→கிழக்கு→

இவர் கிரீஸ் தேசத்தில் ஆதன்ஸ் என்னும் நகரத்தில் இற்றைக்கு 2370-வருஷங்கட்குமுன் சிறந்துவிளங்கிய மகாண்களிலொருவர். கல்வியில் மகாநிபுனர். ஒழுக்கத்திற் சிறந்தவர். சீரிய கூரிய அறி வுடையோர். சாந்தகுணசீலர். யதார்த்தவாதி. மிகுந்த சொல்வன் மை பொருந்தியவர். உண்மையைநாடித் துருவிச்செல்வதில் அதிக ஜக்கமுடையவர். கல்விச்செருக்குச் சிறிதுங் கொள்ளாதவர். பிறரிடத்திற் கண்டசெருக்கைக்கண்டித்து வாதத்தாலவரை யடக்கி அவர் அஞ்ஞானத்தை அவர்க்குப் புலப்படுத்தி யவரைச் சீர்திருத்தவதிற் றம் வாழ்னாளைக் கழித்தவர். தொன்றுதொட்டு இன்றுவரைப் பல்தே யத்துப் பல்லோராலும் போற்றப்படுவர். இவ்வண்ணஞ் சிறந்து விளங்கிய சாக்ரமஸைப்பற்றிச்சிறிது நக் தமிழ்மக்களு முனருமாறு “செந்தமிழ்”வாயிலாக என்கிற்றிவிற்கெட்டியவாறு மொழிபெயர்த் துத் தமிழ்நடைக்கேற்றவாறு சிலமாறுதலுடன் வெளியிடத்துணிக் தேன்.)

இவருடைய ஜீவசரித்திறத்தைப்பற்றி ஒரு சிறிதே நபக்குக் கிடைத்திருக்கிறதன்றி முற்றுங்கிடைக்க வழியில்லை. பொதுவாய்ப் பெரியோர்களுடைய சரித்திரங்களைல்லாமிவ்விதந்தான். வயதில் சீர்த்தியுடன் விளங்கினால் அப்பொழுதுதான் அவர்களின் வாலிபப் பருவத்தின் விஷயங்களை ஜனங்கள் அறியவிரும்புவதுவழக்கம். அவ்வித விருப்பமேற்பட்டும் உண்மையவரவர் வாயால் வெளிப்படுமேயன்றி ஜனங்களால் ஊகித்தறியப்படமாட்டாது. ஊகமெல்லாம் கற்பனையாப் முடியும். அக்காலத்தில் தன்சரிதம் தானுணர்த்தும் வழக்கம் கிடையாது. ஒருவர் சரித்திரத்தை அச்சுவாயிலாகப்பரவுக்கூட்டுத் திற்கேயியது. ஆதலின் கர்ணபரம்பரையாக வேணும் உடனிருந்தோர் எழுதிவைத்தேனும் வந்தாலன்றி நாம் ஒரு சிறிதுமவர்களைப் பற்றியுணரவல்லேமல்லேம்.

இப்பொதுவிதிக்கு உட்பட்டதுதான் சாக்ரமஸ் சரித்திரமும். இவரைப்பற்றிப் பலகதைகள் வழங்குகின்றன. இவை பின்னால்

வோராற் புனீந்துரைக்கப்பட்டவை. இவரைப்பற்றியவுண்மை விஷயங்கள் பிளேடோ (Plato) ஸெனோபன் (Sanophon) என்பவர்கள் வாயிலாக அறியப்படுவன். இருவரும் சாக்ரஸ் என்பவருடைய சீடர்கள். இவர்கள் சாக்ரஸ் முதுமையை யுணர்த்தினாலேயன்றி இளமையை யுணர்த்திலர். ஆதலின் சாக்ரஸ் இளமையைப்பற்றி விசேஷமாயோன்று முனைரக்கூடவில்லை. சாக்ரஸ் கி. மு. 469-ம் வருஷத்திற்குச் சற்றுமுன்பிறந்தவர். இவர் பிதா ஸொப்ரானிஸ்கஸ் (Soproniscus) என்ற ஒரு சிறித்துவச்சி. இவருடைய அறிவொழுக்க முதிர்ச்சியின் விவரங்கள் சிறிதும் நமக்குக்கிடைத்தில். இவரது 40-ம் ஆண்டுவரை இவரைப்பற்றிய விஷயங்கள் ஒருவராலுமெழுதப்பட வில்லை. முதன்முதல் இவரைப்பற்றி எழுத்துழுலமாய் நாம் அறி வது பாட்டிடேயா (Potidaea) என்னுக்கோட்டையை அதினியர்கள் (Athenious) முற்றுக்கோட்டையை இவர் அங்கு உடன் சென்று கடும்போர் புரிந்தனரென்பதே.

இப்படி 40-வயதுவரை இவரைப்பற்றி யொன்றுமறியக்கிடைத்தில்லேதனு மக்காலத்தில் ஆதன்ஸ் நகரமுற்றிருந்த சிறப்பையும் அந்நகரத்தாரின் மேன்மையையும் நாகரீகத்தையும் ஞானத்தையுமற்று நோக்கின், இவர் குழந்தைமுதல் மனிதனாகும்வரை நல்லாசிரியரிடத் தற்று நன்மக்களுடன் பழகி, அறிவு முதிர்ச்சிக்குக்காரணமான பறபலகருவிசாற் சூழப்பெற்றிருத்தல் வேண்டுமென்பது திண்ணம். அக்காலத்திற்குண் ஆதன்ஸ் நகரம் கிரீஸ் தேசத்திற்கோர் திலகம் போல் விளங்கியது. எலிஸேபத், (Elizabeth) விக்டோரியா (Victoria) காலத்து இங்கிலாந்துபோலும், அகஸ்டஸ் (Augustus) காலத்து உரோமாபுரிபோலும், பாண்டியர் காலத்துச் செந்தமிழ் நாடுபோலும் பலதுறைகளிலும் பலவுத்தம பண்டிதர்கள் நின்றுஙிலவிசீன்புகழிப்பரப்பியது. அப்பொழுதுதான் கவிபாடுதல் பதுமைவளைதல் கட்டிடமைத்தல் சரித்திரமெழுதுதல் இராஜாங்கம் நடத்தல் பிரசங்கங்கெய்தல் முதலிய வரியபெரிய விஷயங்கட்டு இன்னுமவரே நமக்குத்தலீயானவர். உலகத்தில் அவ்வத்துறைகளில் அவரிட்ட பிச்சைதான் இன்றுமநின்று நிலவுகிறது. இவ்விதமேன்மக்கள் ஒருங்கே வசித்தகாலத்திற்குண் சாக்ரஸ்ஸென்ற மகாஜுமிருங்

தது. ஏகாலத்தில் இன்னோரன்ன பலருமொருங்கு குழிஇயிருந்த கையுற்று நோக்கின் இவர் அவருட்பலருடன் பழகியுறவாடியிருத் தல் வேண்டும். ஏனெனில் ஆதன்ஸ் நகரமிகப்பெரிதல்ல. அங்கர வாசிகளும் தங்கள் பொழுதை விட்டிற்குள்ளிருந்து கழிப்பதில்லை. இவ்வகைச்சிறப்புற்றேங்கிய நகரத்தின்கண் வசித்தலே எவர்க்கும் உள்ளக்கிளர்ச்சியை யூட்டுவதோடு அறிவையும் பெருக்குமென்பதற்கு ஜையமின்று.

ஆதன்ஸ் நகரவாசிகட்கு மற்றொருவிதமாகவும் அறிவு வளர்ச்சியுண்டாயிற்று. அஃது அவர்களின் அரசாக்ஷிமுறையே பிறிதில்லை. அங்களில் ஆதன்ஸ்நகரம் பல நாடுகளைக் கீழ்ப்படுத்திப் பெரிய இராஜாங்கமாக விளங்கிறது. ஆயினுமிப்பெரியவரசை ஆளுவோர் குடிகளே. குடிகள் ஒருங்கு கூடியசபையிற்றுன் இராசாங்கவிஷயங்கள் தீர்மானிக்கப்பெறும். ஒவ்வொருவரும் கட்டாயமாய்ச் சபைக்கு வரவேண்டும். அச்சபைக்கு மந்திரியுமில்லை. குடிகளால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களால் ஆளப்பெறுவதுமில்லை. இவ்வித ஏற்பாட்டால் ஒவ்வொருவனும் இராஜாங்கவிஷயமான பெரிய காரியங்களில் தலையிடும்படி நேரிடுகிறது. அவனுடைய அதிகாரத்திற்கும் இராஜ்யப்பொறுப்பிற்குமளவில்லை. சுதேச இராஜ்யவிஷயங்கள் (Domestic administration) சட்டவிஷயங்கள் சமாதான சண்டை விவரங்கள், உடன்படிக்கைகள், பிறதேசகுடியேற்றுநாடு சம்பந்தங்கள் (Foreign and colonial policy) முதலியவற்றைப்பற்றி ஜனங்கள் தம்முள்ளாறு பட்டுச் சபையில் தாங்கொண்டகருத்துக்களை கிளைகிறத்திப்பேசுவதை நான்தோறும் கேட்கலாம். இன்னும் ஒருதிறத்தாரின்கொள்கைகளை மறுத்து அதிக சாமர்த்தியத்துடன் கேட்போர் வியக்கும் படி மற்றொரு சாரார் பேசுவதையுக்காணலாம். இதைக்கேட்போன் ஒவ்வொருவனு மிருவர்க்கற்றையுன் சீர்தூக்கி யுண்மையிதென வுய்த துணர்தல் அவசியம். இதுபோலவே அதினியரின் நிபாயன்தலமும் வேண்டுறுவிதமாய் அவரறிவை வளர்த்தது. ஒவ்வொருநகரவாசியும் வேண்டப்படும்போது நியாயாதிபதியாய் சின்று வழக்கைத் தீர்மானிக்கக் கடமைப்பட்டவர்கள். இத்தகைய காரணங்களினால் ஆதன்ஸ் நகரவாசிகள் அதிகப்புத்திசாலையிருந்தார்கள். அவர்களுட்

சமானமாக இப்பொழுது எத்தேசத்திலும் சாதாரணமாகச் சாமா னியரில் ஆய்வுத்தொகை முடியாது. ஆகவீன் ஜனசபையிலும் கியாய் சபையிலும் நடந்த சம்பாஷணைகளைக் கேட்டும், சிந்தித்தும் சாக்ரஹஸ் பிறர்போலியுறைகளைத்துருவி உண்மையை நாடவல்லவரானுரேன்று சொல்ல என்னசங்கேதம்.

இவ்விதமாக சாக்ரஹவின் 5பு-வயது காலங்கழிந்தது. அக் காலங்களில் அறிவுப்பெருக்கிற்குக் காரணமான பலனிஷயங்கள் அவற்கணமந்துள்ளனவென்பது சொல்லாமலேயமையும். ஆயினு மவரின்னது படித்தார், பாலியத்திலிவ்வித வணர்ச்சியுடனிருந்தார் பின் எவ்விதமது வளர்ந்தது என்பனவெல்லாம் ஊகத்தின்கண் அமைந்தனவேயன்றி யுண்மையாய்த்தெரிதல் கூடாதாயிற்று. அதே ஸியர் சூழக்கைத்தகள் ஒவ்வொருவரும் வழக்கமாகக் கற்கவேண்டிய தேவைப்பயிற்சியும் சங்கிதசாஸ்திரமும் இவர் நன்குகற்றார்.

இவர்க்கு இதிகாச சிபுரூரான ஹோமர் (Homer) முதலிய அக்காலத்துக் கவிகள் எழுதிவைத்த புத்தகங்களில் அதிபாண்டித் தியமுன்டு. அவர்கள் புத்தகங்களிலிருந்து மேற்கோள்கள் அதிகப் பிரிப்பத்துடன் அடிக்கடி எடுத்துச் சொல்லுவார்.

பழைய பண்டிதர் எழுவரால் ஏட்டிலமைக்கப்பட்ட கவியத் தங்களைத் தன் நண்பர்களுடன் படித்துக்களிப்பது வழக்கமென்று அவரே சொல்லுவார். ‘உண்ணை நீ உணர்தல்லேவண்டும்’ முதலிய அரிய வாக்கியங்கள் அவர் தம் நாவிலுதித்தனவே. இவை சுருங் கச்சொல்லல், விளங்கவைத்தல் முதலிய அழகுகள் பொருந்திக் கூட்டவர் மனத்தைக்கவரும். சாக்ரஹஸாம் அவற்றில் ஈடுபட்டவர் தான். அவர் சித்தாந்தத்திற்கு மூலமே இவ்வாக்கியங்கதான். இன்னு மிவற்குக் கொஞ்சம் கணிதமும், அக்காலத்தார் உணர்ந்தவரை இயற்கைச்சாஸ்திரங்களும் தெரியும். வானசாஸ்திரம், (Advanced Geometry) இவர் நன்கு உணர்ந்திருந்தார். தத்துவசாஸ்திரத்திலும் அக்காலத்தாரறிந்தவரை இவற்குப்பயிற்சியுண்டு. ஆயினும் தத்துவ சாஸ்திரநுட்பங்களைமுற்றும்சிறைரிப்பதுசரியல்லவென்பது இவரது கொள்கை. மனிதர் நல்வாழ்க்கைக்கு எவ்வளவு கற்கவேண்டுமோ அம்மட்டே அவர் கற்றது. தத்துவசாஸ்திரிகளைல்லாம் பயித்தியக்

காரர்கள். அவர் கொள்கைகள் ஒன்றற்கொன்று மாறுபடுவதேயன். அவர் சாஸ்திரமே பயனற்றது நிலைத்திராதது. மதக்கோட்பாட்டிற்கு மாறுபட்டது. கடவுளால் விரிக்கப்படாத மறைபொருள்களை ஆய்வுத்தேவுது கடவுளுக்கு அதிருப்தியைக்கொடுக்கும், இவ்வகைத் தெழில்களிற் சென்ற காலத்தை எல்லழியிற் செலுத்துவது உத்தமம் என்பது அவர் கருத்து.

அவரது நாற்பகாம் ஆண்டுவரை இவ்விதப்பொதுவான விஷயங்கள் நமக்குத்தெரிகின்றன. இவைகளும் எழுத்துமூலமாக வந்தனவல்ல. இதற்கு முன்னால் இவர் பாட்டிடேயா (Potidaea) முற்றுகையில் கடும்போர்புரிந்தார் என்ற முன்னாமே சொன்னேனும். ‘பாட்டிடேயா’ என்பது ஆதன்ஸ் ராஜ்யத்திற்குக் கீழ்ப்பட்ட ஒரு கரம். சிலகாரணங்களினால் அதுகலகம் செய்து சுயராச்சியைநாட அதினியர்கள் அதை முற்றுகைபோட்டார்கள். (கி. மு-432—429)இம்முற்றுகையில் சாக்ரஸ் பசிதாகம் முதலியவற்றைச் சுற்றே ஆம் பாராது மற்ற ‘அதினியர்கள்’ கண்டுவியக்கும்படி நடந்து கொண்டார். இந்த முற்றுகையில் ‘ஆல்கிபியாடிஸ்’ (Alcibiades) என்ற ஒருபெயர்பெற்ற ஆதன்ஸ்வாசியைச்சண்டையிற் பகைவராற் கொல்லப்படாது காப்பாற்றி மிகவும் கருணையுடன் வெற்றிப்புக்கை அவற்றே கிடைக்கும்வண்ணம் செய்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கி. மு. 431-ல் ‘அதினியர்களுக்கும்’ லக்கிடுமோனியர்களுக்கும் (Lacedaemonious) பெரும்போர் நிகழ்ந்தது. கி. மு. 424-ல் அதினியர்கள் ஹவியம் (Delium) என்றவிடத்தில் நடந்த போரிற்கொல்லவியடைந்து பின்னிட்டார்கள். இந்தப்போரில் சாக்ரஸ், லாக்கஸ் (Loches) என்ற இருவரும் சிறிதும் அச்சமின்றிப் பகைவர்களும் திகில்லடையும்படி தங்கள் வீரத்தை வெளிப்படுத்தி ஞாரென்றும், இவர்போல் ஏனையோரும் நடந்திருப்பின் அதினியர்களுக்குத் தோல்வியின்றி ஜெயம் கிடைத்திருக்குமென்றும் சொல்லப்பட்டிருக்கின்றன. சாக்ரஸ் முன்று முறையும் ‘ஆம்பிபாலிஸ்’ (Amphipolis) என்ற சண்டையில் மகாவிராவேசத்தோடு சுத்துருக்களை எதிர்த்தார்.

இவ்விதமாகத்தன் பிறந்த நாட்டிற்காக அதிக உற்சாகத்துடனும் தெரியத்துடனும் தன்னுயிரையுமொரு பொருட்டாக எண்ணுது உழைத்த சமயத்தில் ‘அரிஸ்டோபானஸ்’ (Aristophanes) என்ற நாடகக்கவி ஒருநாடகம் வரைந்து அதில் ‘சாக்ரமூஸ்’ப்பற்றி யேளனமாகக்கூறிப் பிறர் அவரை வெறுக்குமாறு சில குற்றங்களைக் கற்பித்தார். அவர் அவ்விதம் செய்வதற்குக் காரணம் அவருடைய அறியாமையே. கி. மு. 5-ம் நூற்றுண்டின் மத்தியில் ஜனங்கள்கூட்டுரை ஒரு புதிய மனக்களர்ச்சியுண்டாயிற்று. அவர்கள் முன்னேர்களின் ஒழுக்கங்களையும் மதக்கொள்கைகளையும் கண்மூடித்தனமாக ஒப்புக் கொள்ளாது அவற்றைத் துருவினாடித் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களைக் கூசாமல் வெளிப்படுத்தினார்கள். இவர்கட்டு (Sophists) சோபில்ஸ்ட்ஸ்-என்று பெயர். இவ்விதக்களர்ச்சியை மனப்பூர்வமாக ‘அரிஸ்டோபானஸ்’வெறுத்ததோடு முற்றும் இதுதீயஒழுக்கமென்றும் கடவுளை அவதூறு செய்ததாகுமென்றும் எண்ணங்கொண்டார்.

இவர் தம்முன்னேர்களுடைய சிறந்த ஒழுக்கங்களையும் அவர் தம் வீரச்செயல்களையும் மறுவர்த்தை கூறுது தம்முன்னேர்களிட்ட கட்டளையைச் செய்ததையும் நினைந்து இவைகள் இப்போது இலவாயினவே என்று பரிதபித்தார். இவற்றைக்கண்டிப்பதற்குத் தான் அவர் நாடகமெழுதியது. (The Clouds) சாக்ரமூஸ் எல்லோரும் உணர்வார்கள். அவர் தம் அவலக்ஷணத்தோற்றமும் தட்டைமுக்கும் வெருண்ட பார்வையும் வெறியன்போன்ற முகமும்

---

இழிந்த உடையும் பிறர் கண்ணுக்குத் தோன்றுதிரா. ஆதனின் இவரை நடுநாயகமாக வைத்து நாடகம் வரைந்தார். ஆனால் சாக்ரமூஸ் தம் வாழ்நாள் முழுவதும் புதிதாகக்கிளம்பின. (Sophist) ‘சோபில்டு’ கூட்டத்தாருடைய கொள்கைகளை மறுத்துப் பேசினாரென்பதை அவர் சிறிதும் கவனிக்கவில்லை. சாக்ரமூஸ் முன்னேர்களொள்கைகளை ஒப்புக்கொள்ளவில்லை என்பதைமட்டும் போது மென்று கொண்டு நாடகத்திற்குத் தகுந்த பாத்திரமானதினால் அவரை அவ்வாறு சிறுமைப்படுத்தினார். அந்த நாடகத்தில் சாக்ரமூஸ் ஒரு சாமானிய சங்கியாசியாகவுமைத்துக் கேட்டோர் நகைக்

கும்படி இயற்கைத்தத்துவசாஸ்திரத்தைப்பற்றி (Physics) உள்ளும் படி செய்யப்பட்டிருக்கிறது. இன்னுமுலக ரக்ஷகரென்று கிரேக்கியர்களால் மேன்மையாகக் கொண்டாடப்பட்ட தெய்வமாகிய வீய விற்கு (Zeus)ப்பதிலாக வேறுதெய்வங்களாகிய வாயுநாதர் (Ether) மேகம், வாக்கு (Zongne) முதலியவற்றைக் கொண்டாடவும் ஜனங்கள் இப்பண்டிதர்கள் நாஸ்திகர்களென்று அபிப்பிராயப்படவும் சாக்ரஸ் செய்ததாகச் சொல்லப்படுவதோடு கடன்காரன் தன் கடனைக் கொடுக்காது ஏமாற்றவும், மகன் தகப்பனை யடிக்கவும், தாயையடிப் பேபனன்று பயழுறுத்தவும், தகப்பன் மகனை யடிப்பதுபோலவே மகனுந்தகப்பனை யடிப்பது சியாயமென்று சமாதானமுறைக்கவும் இவர் சொல்லிக்கொடுத்ததாக அங்காடகத்தில் வரையப்பட்டிருக்கிறது. நாடகமுழுவில் சாக்ரஸ் சுவாமியை வேணுமென்றே பழித்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறோர். ஆதன்ஸ் நகரத்தார்க்கு இயற்கைத்தத்துவஞானிகளின்பேரில் (Natural Philosopher) மதக் கொள்கைகாரனமாக நல்ல அபிப்பிராயங்கிடையாது. அவரை நாஸ்திகரென்றே கொண்டார்கள். சோபிஸ்ட்ஸ் என்ற அழைக்கப்பட்டவர்களின் ஒழுக்கங்காரனமாக ஜனங்கள் வெறுத்தார்கள். இவர்கள் ஆதன்ஸ்வாவிப்பகளை நல்வழிப்படுத்தாது கெடுத்துப்பொய்யை மெய்போற்றுற்றுவித்துப் பிறரையுங் தம்போல் நுட்பவறி நினராக்கவல்லவர்க் கௌன்றுங்கொள்ளப்பட்டார்கள். இயற்கைத்தத்துவஞானிகள் சோபிஸ்ட்ஸ் அல்ல. சோபிஸ்ட்ஸ் இயற்கைத்தத்துவஞானிகளால்ல. ஆயினும் அரிஸ்டோபானஸ் இவ்விருவருடைய கொள்கைகளையும் சாக்ரஸ் பேரிலேற்றி ஒரு பெரிய அபராதத்தை வகித்துக்கொண்டார். அரிஸ்டோபானஸ் கற்பித்ததெல்லாம் எண்ணவுங்கூடாத கொடிய அபவாதம். இவ்வபவாதமே சாக்ரஸ் அந்தியகாலம்வரை அநியாயமாய் நினைத்தது. சாக்ரஸ் ஜனசபையோர் முன், மீண்டும் குற்றஞ்சாட்டப்பட்டபோது மேற்கூறிய அபவாதங்களைத்தான் அவர் மறுத்துரைக்கவேண்டியிருந்தது. அவையாவன :— சாக்ரஸ் மிகவும் தீயவர். எப்பொழுதும் தரைக்குள்ளும் ஆகாயத்திலுமுள்ள பொருள்களைத் துருவியறிவது இவற்குப் பொழுதுபோக்காகவுள்ளது. இவர் கெட்டதை மேன்மையுள்ளதாக மாற்ற வல்லவர். இவற்றைப் பிறர்க்குமிவர் போதிக்

கிரூர் என்பன இங்காடகத்தால் கி. மு. 423-க்கு முன்னரே சாக்ர மஸ் பலகற்றோம் யாமென்று கெர்வங்கொண்டவர்களைக் கேள்விகளால் மடக்கி அவரறியாமையைப் புலப்படுத்தி யாவர்க்கும் மேன் மையாக விளங்கினுரென்ற வுண்மையை யறியலாம்.

ஆம்பிபாலிஸ், (Amphipolis) சண்டைக்குப்பிறகு 16 வருட காலம் சாக்ரமஸைப்பற்றி மக்கு யாதொன்றுந் தெரியாது. இதன் மேல் இவரைப்பற்றிய விஷயங்கள் இவர்மூலமாகவே வெளியாகின்றன. அவை இவருடைய சலிக்காத தெரியத்தைக் குறிப்பதோடு கோபிக்கும் ஜனசபையோராயினும், கொலைபுரியுஞ் செல்வர்களாயினும் (Oligarchy) எவருமல்லரத் தீயவழியிலொழுக்கசெய்ய வல்ல வர்கள்ல ரென்றும் தெரிவிக்கின்றன. கி. மு. 406-ல் அதீனியர்களின் கப்பற்படை பகைவரை (Landaemorriions) ஆர்கினுஸை (Arginusah) என்னுமிடத்திற் புறமிடத்தாக்கிய போர்முடிந்தவுடன் தளகர்த்தர்கள் சில காரணங்களினால் இறந்தவர்களினுடலைக் கொண்ட தவறினார். காயத்தாற் குற்றுயிராய்க் கிடந்தவர்களையுங் காப்பாற்ற வழிதேடவில்லை. இதைக்கேட்ட ஆதன்ஸ் வாசிகள், கடுங் கோபமுற்றனர். கிரேக்கியர்கட்குள் உத்தரக்கிரியை முக்கியமான கடமைகளுள்ளான்று. ஆதனின் தண்ணீருக் கிறையாகும்படி விடப்பட்ட சிநேகிதர்களையும் உறவினர்களையும் நிர்ணந்து அநேகர் மிகவுங்குக்கித்தனர். இதற்குக் காரணமாகவிருந்த தளகர்த்தர் என்மரையும் உடனே வரவழைத்து அவரை ஜனசபையோர் முன்பாகக் குற்றஞ்சாட்டினார். தளகர்த்தரும் தம்பேரில் யாதொருபிழையுமில்லையென்றும், தாங்கள் கீழுத்தியோகஸ்தர்களை அவ்விதஞ்செய்யும்படியினதாகவும், அத்தருணம்புயல்வீசி எண்ணியவன்னாம்னிற வேறுது தடுத்துவிட்டதென்றுஞ் சொன்னார். அதனால் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. தளகர்த்தர்கள், முதற்சபையோரால் (senate) விசாரிக்கப்படவேண்டுமென்று முடிக்கப்பட்டது. ஆயினும், முதற்சபையார் குறித்தபடி விசாரியாது ஜனங்களே நேரிற் குற்றத்தையுமறப்பையுங் கேட்டதனால், அவர்களே தளகர்த்தர்களை ஒருங்கே விட்டுவிடவேண்டும்; அன்றித் தண்டித்தல்வேண்டுமென்று முடிவு செய்தார்கள். இவ்விதமுடிவு மிகவும் பிழையானது. குற்றஞ்செய்தார்கள்.

சாட்டப்பட்டவர்க் கொவ்வெருவருந் தனித்தனியே தண்டிக்கப் படவேண்மென்பது அதினியர் சட்டம்.

இச்சமயத்தில் சாக்ரமஸ் முதற்சபையிலோர் அங்கத்தினராயிருந்தார். இந்த உத்தியோகந்தான் இவர் தன் ஆயுளிற் பார்த்தது. இச்சபைக்கு 500 அங்கத்தினர் உண்டு. 10 வகைக்கூட்டத்தாருள் (Tribes) அடங்கிய அதினியர்கள் கூட்டத்திற்கு 50பேராக இச்சபைக்கு வியமிப்பது வழக்கம். இந்த ஐந்நாற்றுவரும் ஒரு வருடத்திற்கு வேலைவிக்கக் கடமைப்பட்டவர்கள். ஒவ்வொரு கூட்டத்தாரைச் சேர்ந்த அங்கத்தினர் ஐம்பதின்மரும் ஏழானிக்குப் பத்துப்பெயராக அடுத்தடுத்துக் காரிய நிர்வாகம் வகிப்பார்கள். ஐஞ்சபைக்குக் கொண்றப்பட்ட வழக்கின் ஒவ்வொரு முடிவும் சில உத்தியோகஸ்தர்களால் (Praedri) சட்டப்படிப்பிருக்கிறதா வென்று சொதிக்கப்படும். அவ்விதமில்லாதவற்றை நீக்கிவிடுவார்கள். இவ்வுத்தியோகஸ்தரிலொருவர் ஒருஊனிக்கு முதற்சபையி லும் ஐஞ்சபையிலும் அக்கிராசனம் வகிப்பார். இவர்தான் சபையோர்முன் வியவகாரங்களைச் சொல்லிச்சபையோர் அபிப்பிராயத்தை வினவுவார். தளகர்த்தர் என்மருமொருங்கேட்டனே தண்டிக்கப் படவேண்டும் அல்லது விடப்படவேண்டுமென்ற விவகாரத்தைச் சபையோர்முன் ணெடுத்துரைத்தபோது சாக்ரமஸ் அக்கிராசனம் வகித்தார். நாம் இவ்விதமுடிவே சட்டத்திற்கு விரோதமானதென்று முன்னாலே சொன்னோம். ஆயினும் ஐஞ்கள் குற்றஞ்செய்த கொடியோர்பேரிற்கொண்ட கோபத்தால் அந்தத்திர்மானத்து லதிகப் பற்றுக்கொண்டார்கள். சாக்ரமஸ்மாத்திரம் அதற்கு இடங்கொடுக்க வில்லை. நியாயத்திற்கு விரோதமென்று தாலுணர்ந்த தீர்மானத்தைச் சபையோரி னங்கிகாரத்திற்கு ஸ்டமாட்டேனன்று முடிவாகவே சொல்லிவிட்டார். அதுகாரணமாக வேலையைக்கு நீக்கிவிடுவோ மென்றார்கள். சிறைசெய்வோமென்றார்கள். கடிந்து கோபித்தார்கள். அவர் சிறைச்சாலையிலிருப்பதற்கும், இறப்பதற்கும் அஞ்ச வில்லை. ஒன்றற்கு மகையர்மல் சத்தியத்திலேயே கின்றார். நியாய வழியில் நிற்பதால் என்னகெடுதி வந்தபோதிலும் அதைத் தைரிய மாய் ஏற்றுக்கொள்வது தன் கடமையென்றும், தரன் ஒருபோதும்

ஏனையோரின் அநியாயவழிக்கு ஆளாகமாட்டேனன்றஞ் சொல்லி விட்டார். இவர் அதிகாரமெல்லாம் மேற்சொன்னபடி ஒருங்களை வேயாம். தீர்மானம் மறுநாள் தள்ளிவைக்கப்பட்டது. அன்று வேலூருவர் அக்கிராசனம் வகித்தார். தளகர்த்தர்களும் தூக்கிற போடப்பட்டார்கள்.

இரண்டு வருஷங்கள்சென்றன. சாக்ராஸ் தன்னுறுதிப்பாட்டை மற்றுமோர்த்தடவை காண்பித்தார். கி. மு. 404-ல் பகைவர்கள் (Lacedaemonians) ஆதன்ஸைப்பிடித்துக் கோட்டை மதிலையிடத்து விட்டார்கள். ஆதன்ஸ்நகரத்தார்குடியரசு தொலைந்துபோயிற்று. இதற்குப்பதில் முப்பதுசெல்வர்கள் (Obgoreclly) அரசாங்கிசெய்தார்கள். இதுவுமொரு வருஷங்கூட நிலைக்கவில்லை. மறுபடியுங் குடியரசு ஏற்பட்டது. ணட்டிற்குமட்டும்கேழமயில்லை; அப்பொழுது பிரபல ராயிருந்த சில தர்ம விரோதிகளைக் கொண்றார்கள். யோக்கியர்கள் செல்வவான்கள் இவர்களுமவர்கையால் மடியவேண்டியதாயிற்று. எங்குங்கொலையாளிகள் நிரம்பினார்கள். எப்போதுங் கொலைநடந்து கொண்டே யிருந்தது. இந்தச்சமயத்தில் இவர் சாக்ராஸையும் வேறால்வரையுமழைத்து நீலிர் சலாமீஸ் (Salamis) சென்று வியோ னென்பானை (Leon) இங்கு கொலைபுரியக்கொணர்மினெனப் பணித்தார்கள். மற்றநால்வாரும்தங்களுயிர்க்கபாயம் வருமென்று பயந்து சலாமீஸ் சென்று வியோனைக் கொணர்ந்தார்கள். சாக்ராஸேலா அவர் உத்தரவைச் சிறிதும் மதிக்காது அதனால் விளையும் ஆபத்தையுமோ ராது வீடுசென்றார். வார்த்தையால்லாது செய்கையாலுமவர்சாவுக்கு ஒரு சிறிதுமஞ்சளில்லை யென்பதை இதுகுறிக்கும். இசற்குமுன்னமே அதிகாரிகள் செய்த கொலைகளைப்பற்றித் தூஷித்துப்பேசின தற்காக அவர் சாக்ராஸை அழைத்து இனி நீர் சிறுவர்களோடு முன்போலவே சம்பாவித்தால் உயிரிழுக்கவேண்டிவரு மென்ற சூசிப்பித்தார்கள்.

இவருடைய மனைவி சாந்தீப் என்ற முன்னமே கூறப்பட்டது. இவளை மனைந்த வருஷம் கமக்குத்தெரியாது. இவள் வயிற்றில் 3-ஆண்குமங்கைதகள் பிறங்கன. இவள் மிகவுங்கெட்டவள். பிடாரி. புருஷனையுங் குழங்கையுங் கடிந்துபேசவாள். திட்டவாள். வீட்டிலெப்போதுஞ் சண்டையிடுவாள். ஆயினும் சாக்ராஸ் அவள்

செய்வதெல்லாம் கன்மையென்றே தன் குழந்தைகட்டு நிருபித்துத் தாயைப்போற்றும்படி வேண்டுவார். இவர் உயிரிழக்க விதிக்கப் பட்ட சமயத்திலும் அவள் சிறிதும் மனமிரங்கினாலில்லை. இவருடைய அந்தியாளில் மனைவி பக்கத்திலில்லை. சினேகிதரே சூழ்ந் திருந்தார்கள். இவரிறக்குஞ்சமயத்திலும் மனைவி உடனிருக்கவில்லை. பொதுவாகவே இவருடைய இல்வாழ்க்கை அதிக வருத்தத்தைத் தந்ததென்றும் வீட்டிற்குப்போவதற்கே அவர்க்கு அருவறுப்புண்டென்றஞ்சொல்லலாம். இவர் பிறரைக்கேள்வியால் மடக்கி அவர் அஞ்ஞானத்தை வெளிப்படுத்தினார்கள் சொன்னேம். அதற்குக்காரணம் மின் வருமாறு கூறப்பட்டுள்ளது. கீல்தேசத் தில் டெல்பி (Delphi) மென்ற பிரசித்தமான ஊருண்டு. முன்னில் அவ்விடத்துக் கோவிலிலிருந்த பூசாரிப்பெண் (Priestess) கல்ல குறிகள் சொல்லுவாள். ஒருவன் அசிடஞ்சென்ற (Chaerophon) சாக்ராஸைவிடப் புத்திமான்கள் கீல்விலுண்டாவன வின வினான். அதற்கு அவள் ஒருவருமில்லையென விடைபகர்ந்தனர். இதனைக்கேட்ட சாக்ராஸ் அவ்வாக்கிலுண்மையைப் பரீக்ஷிக்க எண்ணி அன்ற முதல் தம்மெதிர்ப்பட்டோர் யாவரையும் பரீக்ஷிக்க வேண்டியது தங்கடமை மென்று கொண்டார். இக்கதை உண்மையென்று தோற்றவில்லை. குறிசொன்னது சரியாகலாம். சாக்ராஸ் புத்திமானுக விளங்கினதால் தான் அவ்விதமான குறியைக்கேட்டி ருத்தல்வேண்டும். குறியிலுண்மையைக் கண்டறிய அவர் பிறரைப் பரீக்ஷிக்கவில்லை. அக்காலத்துக்கல்வியின் சிறுமையை வெளிப்படுத்தி உண்மை ஞானத்தைச் சாஸ்திரோக்தமாய் சிறுத்த அவர் பிற யாசைப்பட்டார். ஆயினும், குறிகளினாலும் சொப்பனத்தினாலும் வேறு பலவகைகளாலும் கடவுள் கட்டளையிட்டபடி ஜனங்களைப் பரீக்ஷிப்பது அவசியந்தானென்றும், அப்படிச்செய்யத் தவறினால் கடவுளுக்கு அபராதஞ்செய்வதாகுமென்றும் அவர் வெளிப்படையாகச் சொன்னார். கல்விச்செருக்கால் தம்மை யாவரினாலும் சிறந்தோரென மதித்திருப்போர்களை ஒன்றுமறியாதமூடரெனப் பலவினுக்கள் வினாவி நிருபிக்கும் சாக்ராஸை அவ்வகங்காரிகள்தாம் மதிப் படிரா. பல்லோரவரை வெறுத்தார்களென்று சொல்லவேண்டுவது அவசியமின்று.

எந்த வயது முதலில்விதம் ஜனங்களின் அஞ்ஞானத்தை இவ்வாறு வெளிப்படுத்தத் தொடங்கினாரென்று சிச்சயமாய்க்கூற ஏது வில்லை. நமக்குத்தெரிந்தமட்டில் கி. மு. 423-ம் வருஷத்திலேயே இவரை எல்லாருமறிந்தார்கள். இதனாற்றூண் அரிஸ்டோபானஸ் இவரை நாடகாயக்ஞக் வமைத்துப் புதிதாகக் களம்பிய கூட்டத் தாரைக் கேளிசெப்பது. ஆதலின், கி. மு. 423-க்கு முன்னரே இவர் ஜனங்களைப்பரீக்ஷித்திருத்தல் வேண்டும். அதுமுதல் தம்வாழ் நாளை அக்காரியத்திலேயேயிவர் செலுத்தினார். இவற்கும் சோயிஸ்டஸ் என்ற கூட்டத்தார்க்கும் சில வித்தியாசங்களுண்டு. இவற்குச் சம்பளங்கிடையாது, பள்ளிக்கூடமுமிவர் வைக்கவில்லை. சிலையாக வொன்றும் சித்தாங்களு் செய்யவுமில்லை. இவர் ஆயுள் முழுதும் தன்னிடும் பிறரையும் பரீக்ஷைசெப்பவதிற் கழிந்தது. இவர் குறகுக்குக்கேள்வி கேட்பதில் (Cross-Examine) மிகவல்லவர். எவரையும் கேள்வி கேட்பார். கேட்போரிருந்தால் எவருடனும் பேசவார். அவர் வாழ்க்கைக்க்கும் சப்பாஷணக்கும் ரகசியம் என்பதில்லை. ஒரு சமயம் ஆல்கிபியாடிஸ் (Alcibiades) ஜார்ஜியஸ் (Georgias) பரோடோகோராஸ் (Protogoros) போன்ற அதிகிபுனர்களுடன் வார்த்தையாடவார். மற்றொர் சமயம் சாதாரணக்குமியாட்களுடன் பேசவார். காலையில் ஜனங்கள் உலாவுகிற இடத்திலும் தேகப்பயிற்சிச்சாலையிலும் அவரைக்காணலாம். சந்தை கூடும் போது அவர் அங்கு வருவார். ஜனங்கள் எங்கெங்கே கூடுவார்களோ அவ்விடமெல்லாமவர் வராமற் போகார். அவர் நகருக்கு வெளியே போவதேயில்லை. “நான் அறிவைத் தீடுபவன், நகரத்தில் மனிதர்களிடத்தில் என்னை அறிந்துகொள்ளலாம். வயல்களும் மரங்களும் எனக்கு ஒன்றுங்கற்பியாது” என்று அவர் சொல்லுவார். அவர்தன் சொந்தக் காரியங்களைக் கவனியாது நாள் முழுவதையுங் தியானத்திலே செலவழித்ததால் அந்தியத்தில் வறுமையிலுமுக்கவேண்டியதாயிற்று. இவர் இறக்கவேண்டுமென்று விதிகப்பட்டபோது மரணதண்டனையைவிலக்க (one mina of silver) கொஞ்சம்வெள்ளிதான் அவர் கொடுத்தார். அவர் சித்தாங்கம் யாதொன்றுஞ்செய்யாதபோதிலும் அவருடைய அறிவைமெச்சிப்பலர் அவரைவிடாது குழந்து அவருடனுண்டு களித்து அவரைக் கொண்டாடினார்கள்.

## காக்ரஸ்.

பக்கம்.	வரி.	பிழை.	திருத்தம்.
94	2	Sanophon .	Xenophon
„	8	Soproniseus	Sophroniscus
„	14	Athenious	Athenians
„	27	. அப்பொழுதுதான்	அப்பொழுதுதான்.
95	19	Administratio	Administration
96	26	வானசாஸ்திரம்,	வானசாஸ்திரம், இரோகாஷனிதம்
97	21	Lacedaemonious	Lacedaemonians
98	19	.(The Clouds)	(The Clouds).
99	5	Zongne	Tongue
100	12	(Landaemorrions)	(Lacedaemonians)
102	10	(Obgorely)	(Oligarchy)
104	24	என் னை	நான் எடுத்தும்

இவருடைய மரணம் (கி. மு. 399) பாவர்க்கும் துக்கத்தைக் கொடுக்கக்கூடியது; அத்தருணத்தில் நன்பர் பலரிவரைச் சூழ்ந்திருங் தார்கள். மரணதண்டனை விதித்தமிறகு திருவிழாவொன்று குறக் கிட்டதால் தண்டனையை சிறைவேற்ற சூட்டுக்களாயின. அது வரை அவர் சிறையிலிருக்கவேண்டியதாயிற்று. இவர் சிறைக்கிடமிருந்து வரை இவரைத் தப்பியோடு அயல்தேயம்போய்ப் பிழைக்கப் பண்டு ஏற வேண்டியும் அவர் பிடிவாகமாக அவ்விதமானகொடிய காரியத் தைச்செய்யமாட்டுத்தன்று. சூட்டுக்களாயின. அவரைக்கொல் வதற்கு விஷங்கொண்டுவரப்பட்டது. தன்னிச்சுற்றிலுமரற்றும் என்பர்களைத்தேற்றி வேண்டிய புத்திமதிகள்கூறித் தாழும் சிடைபெற்று விஷத்தையுற்சாகத்துடனுண்டு அடங்கினார்.

சிறைச்சாலையில் இவற்கும் இவர் நன்பர்கட்கும் நடந்த சம்பா ஷனைகள் மிகவுமுயர்த்தவை. பாவர்க்கும் நற்போதகமாம். சமய கேர்ந்துழிவு வெளியிடுவேன்.

R. ரெங்காசாரியர்.

ஏ

சிவமயம்.

## சேதுபுராண அரும்பத விளக்கம்.

(அ-ம்.தோதுதி: சானு-ம் பக்கத்தோடர்ச்சி.)

க. நிலையான மிகுந்த ஆஸ்மா தன்னிடத்தே பலமிறத்தலா னும் துதிக்கையையுடைய விளாயகக்கடவுள் தோன்றலானும் நினைத் தற்கரிய சிவபிராஹுடைய இடப்பாகத்தில் அமர்தலானும் உமா தேவியை நிகர்க்கும்; மலைக்கையையக்கூறுங்கால் நிலையான பெருமை பொருந்திய, தடாகங்கள் பல நெருங்குதலினாலும் பாளை தோன்ற லா னும் சிவன் தன்னிடத்தில் உயர்தலீனாலும் எனக்கொள்க.

| | |  
சேந்தமிழ்.

க0க

கக. கரிய நிறத்தையுடைய விஷ்ணுவைச் சர்ப்பசயனத்திற் சேருதலினாலும் மிகுந்த நல்ல சிவந்த பொன்போலும் மேனியாலும் அழியாத மன்மதனைப்புதல்வனுக்குப் பெறுதலினாலும் இலக்கு மியை நிகர்த்தது; மலைக்கியையக்குறங்கால் கரியமுகில்படியும் ஒளியையுடைய முனிவர் இருப்பிடங்களினாலும், மிகுந்த நல்லசெங்கல்மலையாகக்கொண்ட மேனியினாலும் குறைதலில்லாத மதத்தால் நீணந்த யானைகளைப் பொருந்தலாலுமெனக்கொள்க.

க2. அலர்ந்த வெண்டாமரையின்கண் வாழ்வதாய் நிலவுகின்ற மெய்ம்மையாகிய வெண்மை நிறமும்சீடி நாடோறும் உலகு உணர்வுறலைச் சிறந்து ஞானத்திற்கு முதலாய்ச் சரஸ்வதியை நிகர்ப்பது; மலைக்கியையக்குறங்கால் அலர்ந்த வெண்டாமரை தன்கண் வாழ்வதாய் விளங்குகின்ற மெய்ம்மையாகிய வளங்களும் மிக்குநித்தமுமூலகுணர்வுறலைச் சிறந்து மலைகளுக்கு முதலாய் எனக்கொள்க.

க3. கோடுறீஇ - கொம்புகளுறதலால். புனிதவின் உடுத்திடும் - சுவர்க்கமுடுத்த.

க4. அருவிவாசகி - அருவியாகிய வாசகி. கூலம் - கரை. அருகுறீஇ - அருகுறலால்.

க5. மூங்கினிரைகளின் முனைபொருந்திய தலை சுவர்க்கத்தை த்துவாரம் பொருந்தசெருகிப் பொருந்தி நிற்றலினால்.

க6. ஆதிமீன் - அச்சவினி, தோணி - இரேவதி, நாள் - நகூதி த்திரம், சோதிநூலறிஞர் - சோதிடர். எனவே நகூத்திரத்தின் வண்ணமாய் முத்துக்கள் தோன்றலால் நகூத்திரம் கணக்கிறந்து விளங்குதற்கேது என்னென்று சோதிடர் அச்சங்கொள்வர் என்பதாம்.

க7. தள்ளும்படி வெடித்த வாயிலுள்ள முத்தை வீழ்த்திடாத மூங்கில்கள்.

க8. குணம்பொருந்திய வளைந்த விடத்தையுடைய கோடுகளில் மின்னெடுகரியமுகில்கவ்வித தொங்குதல், முயற்சி பொருந்திய

குரக்குப்படை தடிந்து அரக்கர்களுடைய கைவாளோடு தூக்குகின்ற பரிசைகள் போலும். கார் - பரிசை.

ஒ. கார்காலமுகிற் கூட்டங்கள், வேகத்தையுடைய வாடைக் காற்றினால் அழகுகிறைந்த சிகரங்களீட்டிங்கிலித்தாகாயத்திற் செல் ஹுதல், நன்சையூனைசுவுடைய சிவனுடையவருளால் இராமச்வாமி யிடத்தினின்றும் இராவணனுடைய பிரமகத்திதோஷம் நீங்கல் போலாம்.

ஒ. விள்ளஞ்சலுறபாழி - வெடித்தமுழைஞ்ச. நள்ளுறை - மலை யின் நடுவிலிருக்கின்ற. மின்னி யூடனே யம்மின்னல் உள்ளோபொ ருந்த வாயைழுட யொடுங்குகின்ற முகிற்கூட்டங்கள் காளியினது கோயிலின் நடுவேபொருந்திய கொள்ளிவாய்ப் பேய்க்கூட்டத்தை யொக்கும்.

ஒ. நெருங்கிய திண்ணிய மூங்கிற்றாண்கள் எங்கும் நிறைந் தமலையிட முழுவதும் நிரம்பிய நீலமுகிலானது இராமநாதசவாமி யுடைய திருமேனியில் வெயில்படாது ஸ்ரீராமன் முன்னுளில் கரிய வஸ்திரத்தாலமைத்த கூடாரம்போலும்.

ஒ. வண்டுகளொலிக்கின்ற மதத்தால் நனைந்த கதுப்பையுடைய யானைகள் பக்கங்களிலெல்லாம் விளங்குகின்ற நிழலெதிர்ப்பை வருத்து நெருங்கி யழகிய குளிர்ந்த பளிக்கறை நிலங்குளியும்படி குத்தி விளங்குகின்ற நிழல் கீழிற் பொருந்த யானையிழந்ததென்று திரும்பும்.

ஒ. தடித்துறை - மின்னுது. அடித்தலையவர் கீழிற் பொருந்தினேர். யானைகள் இடு - பிளிற்றெனி. ஆலாங்கட்டி - நுரை. துளியாகிய மழை - துளியாகிய மதநீர்.

ஒ. வெள்ளிய சருப்பமானது திறம்பொருந்திய மலைசீரோடு ஒருசேர அம்மலையிற் பற்றித்தொங்குதலை.

ஒ. திரண்ட ஞாற்சியின் அங்காகம் - திரண்ட தொங்குதலை யுடைய அந்த வெள்ளிய சருப்பமானது. இளங்கால் - தென்றல். பாற்செறி பின்னவின்படலை - பால்போன்ற செறிந்த பின்னற் சடை.

ஈ. பச்சிலையுரைப்புறம் - பசியலை உரோஞ்சலால் பொருந்தும்.

ஈ. வனி-தொகுத்தல் விகாரமாய் அக்கினிக்காபிற்று. மணி யின் மேல்விழும் மது - முனிவர்தம் சாகீயில் அபிமுகத்தில்முளைக் கும் மிகுந்த மாதுளம் வித்துக்குப் பெய்யுங்குடனரம் போலுப் பெண்க.

ஈ. தலைமுகில் - முடியிலுள்ள முகில்.

ஈ. அகவியாலுவ - கவியாடுதல். வேழம்பமாதர் - கழைக் கூத்தியர்.

ஈ. பொருந்திய குரங்குகள் குதித்தலால் நடுவேசித்திரிக்கப் பட்ட கொடியால் பக்கத்தின் மேலாகப்படரப்பெற்ற குளிர்ந்த இலை களுங்கொம்புகளும் இல்லாத்தருக்கள் கூத்தாடுபவர்கள் நிறுவியகம் பம்போலத் தோன்றும்.

ஈ. நீரவர் - நீராகிய அவர் எனவும், நீர்மையையுடையவர் எனவுங் கொள்க. சூரியன் குளிர்ந்த நீரிலேகுளித்தும் தனதுவெப் பங்கணியாமையால் இங்ஙனங்குறினார்.

ஈ. வாசனைபொருந்திய அழகிய சோலையானது குயில்களும் வண்டுகளும் செழுமையாகிய அழகிய கிளிகளும் மயில்களும் நெருங்கலால் மன்மதன் முனிவர்மீது படையிறங்கிய மதில்பொருந்தியபாடி விட்டின் அழகைப்பொருந்தும்; மன்மதனுக்குக் குயில் ஏக்காளமும், வண்டு நாணியும், கிளிவாகனமும், மயிலஞ்சாயலையுடையபெண்கள் சைனியங்களுமாதலின் இவ்வாறு கூறினார்.

ஈ. ஏல்வை - பொய்கை. இலேகமாதர் - அரம்பையர்.

ஈ. முண்டகக்கண்ணி காந்தனும் இரவிமருக - தாமரையாகிய கண்ணிக்கு நாயகனுகிய சூரியனுகிய மருகன்.

ஈ. வேந்தன் - இந்திரன். இதனை “வேந்தன் மேயதீம்புன ஹலகமும்” என்பதனுலும், “வேந்தனும் வெந்துகெடும்” என்பதனுலும் மறிக.

ஈ. கலர் - கீழ்மக்கள்.

## சேஷபுராண அரும்பத விளக்கம்.

கங்க

**ச. நோக்கல் செய்வதோ எனக்கூட்டுக்.** நோக்கல் செய்யாதென்பது கருத்து.

**ச. வாழைப்பழத்தின் மேற்கூறும், காலையுடைய மாம்பழத்தின் மேற்கூறும் கலஞ்சுவழிகளில் நிறைந்துசேர முதிர்ந்த பலாப்பழத்தேன் முற்பட்டுத் திக்குகளாதிரவரும் பெருந்திகளாம்.**

**சா. பக்கத்திற்பொருந்திய திரண்ட கற்களின்மீது பொருந்திய விருஷங்களிற் தாங்குமிறுல் மதுத்துளியை அவ்வுலத்தின் மீது சொரிதலால் மலையின்மீது வாழும் சிவபிரானுடைய திருமுடியிற் நங்குகின்றபொன்னுலாகிய குளிர்ந்த குடத்தைப்போலாகும்.**

**சக. வரைசெய் வெண்பளிக்கறைவட்டம் - வரையிற் செய்யப்பட்ட வெள்ளிய பளிக்கறை வட்டமானது.**

**இரசத்கோடிகம் - வெள்ளியாலாகிய பூந்தட்டு.**

**மலரின் சாய்கை பளிங்கிறபடுதலால் இவ்வாறு கூறினார்.**

**ச. கந்தமாதன மேவுதண்டலை அனிதேவருர் அணித்துச் சென்றுக் கற்பகக்காவினில் வீழ்க்கிடா. அவைகளில் வெறிமிக்கில்லையாம். பின்கற்பகப்பூவில் வண்டுறுதென்கை பொய்ம்மையே.**

**ச. ஆராயப்படும் அம்பையரை வரையரமகளிர் சேர்ந்தழி அவர் கூந்தலிலொலிக்கும் வண்டினம் இதழ் பொருந்திய மலர்வைத்து முடித்த கூந்தலில் தேனுண்ணுதல் கூடாது அவர்காடு இவர்களது கூந்தலின் ரைத்தைக் கூறுதல்போலும்.**

**சக. ஐந்துவாய் - சிங்கம். முன்செய்தகுறைகளினுலே எங்கள் தோலையுரி த்தனை எம்பெருமானே இனிக்கிருபை செய்தருளால் வேண்டுமென்றுபோல மாலும் யானியுமாகிய இவைகள் மலையடிவாரத்தைச் சாருமென்க.**

**(தொடரும்.)**

**ஆ. மு. சோமாஸ்கந்தபிள்ளை.**

## கல்வி நலங்கூறல்.

---

இந்திலவுலகத்து மக்களாகப் பிறந்தாரனெனத்தார்க்கும் கல்வி ஆவசியகமுடையதென்பது பல்லாரானுங் தேறக்கிடக்கின்றதாகும். அக்கல்வி பலதிறப்பட்ட பலபாடைகளாகப்பரவி அவ்வத்தேயங் கட்கணமவுபெற சிலவுகின்றன. இறைவனும் அவனருள் வழிப் பட்டோரானுமாகக்கப்பட்ட அரும்பெரும்பாடைகள் சிலவன்றி இக்காலத்துத்தாமாக வரம்பின்றி விளங்கும் பாடைகளுஞ்சிலவுள். எவ் வெப்பாடைகளாயினும் புருடார்த்தத்துட் பொருட்களைக்காட்டி ஓர் முடிபுகாட்டி நிற்குமீல் அவைசிரியவெனச் சென்னிமேலேற்றத் தக்கதாகும். அன்றித் தோற்றுவாய்மட்டும் அகலமுடைத்தாய்ப் பின்னர் வீடுபேற முதலியநன்னிலை தெரிக்காது சிலவும் பாடைகள் இவ்வுலகநடிப்புக்குமட்டுமன்றி வேறெற்றுனையானும் பயனிலவாய் முடியும் என்க. ஈண்டைக்கு வடமொழிநிற்க, தெய்வத்தன்மை பெற்றுச்சீரியதாய் இகபரத்தன்மைகொடுத்து உயர்நிலைகள் இன்ன வின்ன வெனத்தெரித்து முதிர்ந்த நல்லுணர்வைப்புகட்டி முடிபு மிலவெனவறுதியிட்டுக் கொண்டுபோவதும் நமதரியசெந்தமிழ்ப் பாடையாம். முதறிஞர்களது காலத்திற்றுனே மிகப்பெருமைபாராட்டக்கிடங்கதென்பது தெளிய விளங்கும். ஓர் பாடையினின்று மற்றேர் பாடையை மொழிபெயர்த்தல்போல இப்பாடை வந்ததன்று. எல்லாம் வல்ல முழுமூகவிடத்தினின்று தோன்றியதோகும். இதன்வழித்தான் பலகுகர்க்கவியைபுகாட்டி நிபாயங்கூறி இறைவன் வயினதே என விரித்து வரைவானெண்ணின், நலங்கூறலென்னுங் தொடர்முற்றுக்காலின் அதனை ஈண்டு விரிக்காது சுருக்கியதாகும். வடமொழியினின்று வந்ததென்பது சிலர்கொள்கை, அங்குனமாயின் ஆலவாயிர்ச்சடைப் பெருங்கடவுள் இறையனாகப்பொருள் திருவாய் பலர்க்கருளியமைக்கு யாது யூகிப்பதோ? உண்மையினேக்கு வார் நம் அரும்பெருந்தமிழ் மூலங்கொட்டதென்பதை அறியாமற் போகார். சுங்கம் மருஷிய காஷியங்களினது கற்பனை, அதிசயம், யுக்தி. யென்பவைகளை ஒருகால்படித்தபினன்றே, நக்தமிழிருந்த

அருமை பெருமை விளங்கும். ஒவ்வொரு பகுப்பை வரையறுத்து கிலைநாட்டிக் கூறிப்போமிடத்து, விகற்பித்துக்காட்டாது குலாலன் மட்கலங்களைத் திரிகையினின் றமிறக்கித்தரையில் அமைதியாகவைத் திருத்தலைப்போல, சுவைமுதலிய வொழுகுச் சொன்னலப்பொருளும் பொருணலப்போக்கும் ஒன்றேபொன்று தழுவி உயர்பதம்பெற்று, அவ்வாவ்வுவழையும் பொருளும் கண்ணுற்காண்பதுபோலத் தெரிகின்றது. இன்னும் ஆழ்ந்த பொருளையுடையவென நாம் மேன்மேலும் புனைந்துகூறல் பெரும்பயனில்லாத சொல்லாய் முடியும். அருமைப் புலமையெய்திவிளக்கிய கம்பர், பம்பைப்பொய்கை வருணை கூறுமிடத்தும் அப்போய்கைமிக்க ஆழமுடைத்தாதலை உவமித்தற்கு

கற்பக மனையக் கல்கூர் நாட்டிய

சொற்பொரு ஓாமெனத் தோன்றல் சான்றது.

என்கின்றனர். எவ்வெவ்வைகளைக் கேட்கினுமளவிற் குத் தகத்தரும், கற்பகமனையகவிஞர்நாட்டிய சொல்லும்பொருளும் எங்கனம் ஒன்றைப்பான்று தொடர்ந்து ஓநாக்கநோக்கப் பொருள் கொடுத்துக்கொண்டேபோகுமோ, அவைபோல ஆழ்தலமைந்துள்ள தென்னுங் கருத்தமைந்திருக்கின்றதாகும். பற்பல பெரியோர்களும் புலவர்சிகாமணிகளும் நம்பாடையில் இயற்றிவைத்திருக்கும் நூல் கள் கணக்கில்லாதன. அவற்றில், திட்பழும் நுட்பழுஞ் செறிந்து கரம்பிடித்த கண்ணுடியைப் போலப் பொருள் பயந்து சிற்கும்நூல் கள் கில. கற்கத் தொடங்குமுன்னரே போதுமான அளவு கற்றற் குரியன இன்ன இன்னவென ஐயமறவுப்பதுணர்ந்து கொள்ளவேண் டுவது பெரியகாரியமாகும். அங்கனந்தெரிந்து ஒருவாறு ஊகித்துக், கல்வியின்சுவை கண்டதும் பின்னர் அறிவு விசாலித்து எந்தால்களினது உள்ளக்கிடக்கூடமுதலியன இலேசாகவிரைவில்லிய முடியும். நாம் ஒருதொழிலைப் பிழைத்தலாதியவைக்கு இடைவிடாது செய்து கொண்டிருத்தலைப்போல, கல்வியையும் இடைவிடாது பயின்ற கொண்டுவருதலையே அறிவைப் பிழைக்கவைத்துக் கொண்டிருக்குங் தொழில்போல நாம் மேற் கொள்ளல்வேண்டும். கல்வி என்பதே தொழிற்பெயராக விருத்தலையும் நாம் ஒருவாறு யூகிக்கத்தக்கடே. சிறபோது இடையிடின் அதன் கலங்குன்றிச்சுவை காட்டா தொழித்தலைச்செய்யும்.

“என்னென்றுவன் சாந்துணையுங் கல்லாத வாறு.”

என்ற நாவலப்பெருந்தகையார், எவ்வளவோ அருமபெருந்திர ண்டபொருள்களை ஒருசிறு தொடர்பால் சூருங்க விளக்குவதையும் நாம் அதிசயிக்கத் தக்கதென்க. ஆராய்ச்சிசெய்யச்செய்ய இனிமையும் புதுமையும் பயந்து ஆராய்வாரைத் தன்மயமாக்கிக்கொள்வது உம் நம் தமிழ்நால்களே. அன்றி நில்லாவுலகத்துநிலைமைகளை ஜூயங் திரிபறக்காட்டு வித்து நின்றெளிர்வதுமாகும்.

எம்மை யுலகத்தும் யாங்காணைக் கல்விபோன்  
மம்ம ரஹுக்கு மருந்து.

என்பதையுமுணர்க். பெரும் பான்மையாகச் சித்திமுத்திப்பேற டைந்தவை யெல்லாம் நம் பாடையிலுள்ளதே. இக்காலத்துச் சிறிது குன்றுதலடைந்து கிடப்பினும்.—(மாசுபடினு மனிதன் சீர் குன்று வாம்) என்பதுபோல, சிற்றலையுடையதாக விருக்கின்றது. ஏனைய பாடைகளை யொப்ப பற்பலமுரண்களும் வன்மையும் இன்றிக்கற்கக் கற்க ஊற்றுக்கேணி யென்னப் பொருள்சுரந்து காட்டுதலையுமேற் கொண்டொழுகுகின்றது. தமிழ் வளர்த்த பெருந்தகைமன்னர்களிருந்து இதுகாறும் இப்பாடையைப் போற்றிவருவார்களாயின், நூல்களின் நாமங்களே, இறந்தாரை யென்னிக் கணக்கிடவெத்தனித் ததைப்போலமுடிந்து விடும். புலமை நிரப்பச் செய்து ஊக்கமுறச் செய்தலையுடையதிங்தென பிறதேயப்பாடையுள்ளரும், எவ்வளவு அருமை பாராட்டிப்பேசுவதையும் படிப்பதையும் நாம் கண்ணாரக்கண்டு வருகின்றோம்,

இவ்வண்ணமாய்ச் சுதந்தரபாடையைக் கைக்கொள்ளப்பெற்ற நாம் போற்றிவளர்க்காது கைவிடுவோமாயின்—(தன்மனையிருக்கப் பிறர்மனைக்கேரும்பேதைபோல்) ஆகுவமன்றிடுவதென்னை. இது தெய்வத்தன்மை பெற்றதென்பதும் கற்பத்தலையிட்டுக் கொள்ளின் அருள் வழிக்கூட்டற் காற்றலுடைத் தென்பதுமான ஓர்முழுப்பெருநம்பிக்கை நம்மவர்களிற் சிலர்களுக்கில்லாதிருக்கின்றது. அஃதென்னையென வாராயின் நம் நூல்களிற்கண்படாதபார்வையன்றி வேறொன்றுமின்று.

நா- இராமசாமி பிள்ளை.

சிவமயம்.

## திருக்குறளாராய்ச்சி.

யான் கொழும்பு அரசினராசிரிய கல்லூரித்தமிழ்ப்பரீக்கூக் காகப்படிக்கும்பொழுது பாரதத்தைப்போலவே திருவள்ளுவர் குற ஜோடிம் ஆராய்ச்சியோடு படித்தேன். அது வேறு சில ஆராய்ச்சிக்கு மாறுபடுதலின் அதனை இப்பொழுது வெளியிடுகின்றேன்.

அழுக்கா நெனவொரு பாவி திருக்கெற்றுத் தீயுழி யும்த்து விடும்.

இக்குறளைக்குறித்து எ.ம் தொகுதிச் ‘செந்தமிழி’ ன் கக - ம் பகுதியிற்கொற்றிய ஆராய்ச்சி வருமாறு:—

“இதில் “பண்ணிற்குப்பண்ணியில்லையேனும்” என்பது பண்ணிற்குப்பண்ணில்லையேனும் என்று சில ஏடுகளிற்காணப்படுகிறது. இக்குறளில் அழுக்கா நென்னும் உடல்கொளுயிர்க்குணத்தைப்பாவமென்னும் மற்றொரு குணமுடையதுபோலப் பாவியென்றது, ‘பண்ணிற்குப் பண்புகோடல் பொருந்தாது’ என்னும் தருக்கநூற்கருத்துடன் மாறுபட்டு வழுவாதல்கோக்கி, அதனை அமைப்பான் “தன் ஜீயாக்கினை இருமையுங்கெடுத்தற் கொடுமைபற்றி அழுக்காற்றி கீனப் பாவியென்றார் கொடியானைப்பாவியென்னும் வழக்குண்மையின்” என்று ஆசிரியர் கூறுதலின், இதற்கேற்ப “பண்ணிற்குப்பண்ணில்லையேனும்” என்பதே பொருத்தமுடைத்தாம்.”

ஆசிரியர் கூறிய ‘பண்ணிற்குப்பண்ணியில்லையேனும்’ என்பது பண்புதானே பண்ணியாயிருத்தல் கூடாதாயினும் என்னும் பொருள்பட்டுக்கூட்டுக்கின்றது. இவ்வாறன்றி, பண்புக்குப்பண்புடைய பொருள் இல்லையேனும் எனப்பொருள்கொள்ளல் தவறு; பண்ணியின்றிப்பண்பில்லையாதவின்.

இக்குறளில், அழுக்காறு பண்பு; அதனைப்பாவியென்றது பண்ணப்பண்ணியாக்கியது. அது வழு; பண்பு பண்ணியாகாதாகவின்.

அவ்வழவையமைத்தற்பொருட்டே ஆசிரியர், “பண்ணிற்குப்பண்ணியில்லையேனும்,.....வழக்குண்மையின்” எனக்கூறினர்.

இனி ‘பண்ணிற்குப் பண்ணில்லையேனும்’ என்பது திருத்தம். இதற்கு, பண்புக்கு மற்றோர் பண்ணில்லையென்பது பொருளாகின்றது; ஆகவே, நாலாசிரியர் அழுக்காறென்னும் பண்ணிற்கு வேறோர் பண்பமைத்தாரென்னும் வழுவுண்டாகும். அவ்வாறு பண்புக்குப் பண்புக்காள்ளும் வழு இதில் அமையவில்லை என்பதை ஆராய்க்குக்.

அழுக்காறென்னும் பண்புடையான் இருமையுங்கெடுவன்; அவனைக்கெடுப்பது அழுக்காறு; ஆதலின் அழுக்காறு கொடியது; கொடியானைப்பாவியென்னும் வழக்குண்மையின் அழுக்காறு பாவியென்பட்டது. பாளி, பண்ணி. பாவம், பண்பு. ஈண்டுப்பாவம் என்பது அழுக்காற்றறையே உணர்த்தும். கொலீயாளியைப்பாவியென்புழிப் பாவம் கொலீயை உணர்த்தும். பிறரைக்கெடுத்தலை உணர்த்தும். இன்னு செய்வாளைப் பாவியென்புழி, பாவம் இன்னுமையை உணர்த்தும். ஆதலின், பாவம் என்பது, பொருமை என்பதுபோல் ஓர் பண்பையுனர்த்தாது, இடம் நோக்கி ஒவ்வோர் பண்பை உணர்த்தும். எனவே, பாவம் ஈண்டு அழுக்காற்றின் வேறுய ஓர் பண்பல்லவென்பது தெளியத்தக்கது. ஆதலின் பண்ணிற்குப்பண்புகோடல் ஈண்டில்லை.

இனி, இருமையுங்கெடுத்தற்கொடுமைபற்றிப் பாவியென்றாகவின் அக்கொடுமைதான் பாவம் என்பது குறிக்கும் வேறோர் குணமெனின், அது பொருந்தாது. என்னை, “கடுளின்றின்பொருள் வெஃகிற் குடிபொன்றிக், குற்றமு மாங்கே தரும்.” “அஞ்சுவதஞ்சாமை பேதைமை” என வருங்கால் குடிபொன்றிக்குற்றமுந்தருதல் வெஃகலின் வேறோர் குணமாகவும், அஞ்சாமை பேதைமையின் வேறோர் குணமாகவும்படுமாதலின், குடிபொன்றலும் குற்றமுண்டாதலும் வெஃகலின் பயனேயன்றி வேறு குணமன்றென்பது நன்றுதெளியத்தக்கது. அவ்வாறு, இருமையுங்கெடுதல் அழுக்காற்றின் பயனேயன்றிவேறோர் குணமன்ற.

ஆகவே நாலாசிரியர் பண்பிற்குப் பண்பு கொள்ளாது பண்பையே பண்பியாக்க உறையாசிரியர் அதற்கு அமைதி உரைத்தாராத வின் ‘பண்பிற்குப் பண்பியில்லையேனும்’ என்றிருத்தலே பொருத்த முடைத்தாம். அன்றி, ‘பண்பிற்குப்பண்பில்லை’ யெனப்படாம் திருத்திப் பாவம் என்பது அழுக்காற்றின் வேறுயருணமெனத் திரித் துப் பண்பிற்குப் பண்புகோடல் என்னும் வழுவை விரித்தல் விபரீத வராய்ச்சியாகும்.

ஆராய்ச்சிக்காரர் கருத்தின்படி. ஆசிரியர், ‘அழுக்காறென் னும் உடல்கொளுமிர்க்குணத்தைப் பாவமென்னும் மற்றொருகுணமுடைய’ தாக்கவில்லை யென்பதாலும், அதனால் ‘பண்பிற்குப் பண்பு கோடல்’ என்னும்வழு அமையவில்லையென்பதாலும், பண்பிற்குப்பண்பில்லையென்ற பாடத்திற்குன் அவ்வழுவுண்டாகின்ற தென்பதாலும் மேலே காட்டப்பட்டன. ஆதலின், ‘பண்பிற்குப் பண்பில்லையேனும்’ என்னும் பாடம் பொருத்தமின்றும். ‘பண்பிற்குப் பண்பியில்லையேனும்’ என்னும் பாடமே பொருத்தமுடையதும் உறையாசிரியர் கருத்துக்குடன்பாடானதுமாம்.

ஈஸ. நைக்ய முவகையுங் கொல்லுஞ் சினத்திற்  
பகையு முனவோ பிற.

“இதன் விசேடவரையிலே ‘துறவாற்புறப்பக்கமிலராயினும்’ என்பதிலுள்ள ‘துறவால்’ என்பது ஏடுகளில் ‘துறவியால்’ என்றே காணப்படுகின்றது. திருக்கோவையார் “அளவியையார்க்கும் அறி வரியோன்” என்னும் கால-வது செய்யுளின் விசேடவரையில் ‘துறவு துறவியென கின்றுற்போல அளவு அளவியென கின்றது என்னும் வாக்கியம் காணப்படுதலின் ‘துறவியாற் புறப்பக்கமிலராயினும்’ என்றிருத்தல் கூடுமென்பது.”

இதுவும் ஷி “செந்தமிழ்”த்தொகுசியிற் ரேற்றியது. இவ்வாராய்ச்சி தருக்கநாலாராய்ச்சி கிறிதமின்மையால் வந்ததென்னலாம். “ஏடுகளில்” என எல்லா ஏடுகளையும் உள்ளடக்கியதும், திருக்கோவையார் விசேடவரையில், ‘துறவுதுறவியென கின்றுற்போல்’ எனக்கா

னைப்படுதலின் பரிமேலமூகர் விசேடவுரையிலும் 'துறவியால்' என்றி ருத்தல் கூடுமென்பதும் தருக்கமுடைக்குப் பொருத்தமானவல்ல.

அளவியையார்க்கு மறிவரியோன் நில்லையம்பலம் போல் வளவியவான் கொங்கை வாட்டடாங் கண்ணுதன் மாமதியின் பிளவியன் மின்னிடை பேரமைதோளிது பெற்றியென்றாற் கிளவியையென்னே வினிக்கின்னை யார்வயிற் கேட்கின்றதே.

என்பது திருக்கோவையார். இங்கே அளவு அளவியென வந்தது செய்யுள்ளோக்கியென்பது நன்கு புலப்படுகின்றது. துறவு துறவியென நின்றதாலும் யாண்டாயினும் செய்யுளிற் காணப்பட்டிருத்தல் கூடும். வாக்கியத்தில் துறவு துறவியென நின்றதனாலாம்பயனுண் ருமின்ஷையாலும், துறவியால் என்பதுபோல மயங்கவையாது பொருளீர் விளங்கவைத்தலாலும் துறவால் என்பதே பொருத்தமாய்பாடு மென்க.

அ. க. இளையதம்பி.

வ-

### \*செந்தமிழ்ச்சங்கம்.

தமிழ்ச்சங்கமெனவே இனிய கூட்டமெனினும் தமிழ்ஜனர் ச்சியுளாரின் சபையெனினும் மொக்கும்; இத்தமிழ் மற்றுள பாடை மினு மினிமையுடைத்தாதலா விதனைச் செந்தமிழ் மூன்றடைகொடுத் தோதன ரான்றேர்; இத்தமிழ் முதற்கடவுளாயு மெல்லாம் வல்ல இறையாயு முள்ளாநம்பரசிவத்தின் றி நுவாக்கினின் ரெழுந்தபையா வினிமையு மாழுமுடைமையும் பல விலக்கணவரம்பு மைமங்குள து னோக்கியே,

\* 1910-இல் மேம்பாடு 25வத் காலையில், தஞ்சையிற்கூடிய மதுரைத் தமிழ்ச்சங்கத்து ஒன்பதாம் வருஷத்துக்கூட்டத்தில் ஸ்ரீமத்-ரா. ம. பழனிவேலுப் பிள்ளையவர்களாற் படிக்கப்பெற்றது.

கம்பரும்,

உழக்குமல்ல நாலிலு முயர்க்குலக மோதும்  
வழக்கிலு மதிக்கவினி ஆம்மரபி அடி  
நிழற்பொலி கணிச்சிமணி வெந்தியுமிழ் செங்கண்  
தழற்புரை சூடர்க்கடவு டந்தமிழ் தங்கான்.

என்றேதினர்.

கண் ஜூதற்பெருங் கடவுளுக் கழகமோ டமர்க்கு  
பண் ஜூதற்தெரிக் தாய்ந்தலிப் பசங்தமி மேஜீன  
மன்னிடைச்சில விலக்கண வரம்பிலா மொழிபோ  
லெண்ணிடைப்படக் கிடக்கதா யெண்ணவும் படுமோ  
என்றேதினர் பரஞ்சோதி முனிவரும்.

வடமொழியைப் பாணினிக்கு வஞ்சலருளி யதற்கிணையாத்  
தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாக் தொழுதேத்துக்  
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாக்கரெனிற்  
கடல்வரைப்பி னிதன்பெருமை யாவரே கணித்தறிவார்.

என்று ஓதற்கியைந்தார் சிவஞான முனிவரரும்.

பரசிவங் தமது திருவாக்கிற்குறேன்றிய விந்துங் தமிழினுண்  
டாய் பேரன்பினால் தாமே முதற்சங்கத்தின் றமிழ்ப்புலவராய்த்  
தோன்றித் தமது திருவாக்கா விறையனுரகப் பொருளெலு மோர்  
நூலைப் பிற்கொடுக்குத்தமையானும் மற்றுங் குறமுனி குரவரு மெது  
துணைத் தெய்வமுமாய வறுமுகக் கடவுளாகுங் தமிழ்ச்சங்கப் புல  
வரா யமைந்தமையானும் பின்னர்ப் பரசிவத்தின் றிருவாக்கிற்குறேன்  
றிய இவ்வருந்தமிழை யியலிசை நாடகமெனப் பகுத்துலகின் நிலை  
நாட்டிய தமிழ்முனியெனப் பெயர்வாய்ந்த வகத்தியனுரும், அவர்  
மானுக்கராய தொல்காப்பியனார் முதலியோரும் கடைச்சங்கத்திற்  
குறேன்றிய பொற்பயிற்சிமையில்லாப் புலவர் முதலியவியற்கையறிவாளரும்,  
அறம்பொருளின்பம் வீடெனும் எற்பயனுங் தழுவிய பற்பல  
நூற்களைத் தொகுத்தாரெனின், இத்தமிழின் பெரும்புகழை யெவ்  
வாறு ஆளவுமைத்துக் கூறப்பெறும். மற்றும் புறச்சமயமிருளகல  
வரு ஞானகுரியன்போற் குறேன்றிய நம் சைவசமய குரவராய நால்  
வரு மித்தமிழ்வலியாற் புறச்சமயங் தலையெடாவண்ணங் தடிந்து

செபற்கரிய வற்புதங்களையில்லகின்கண் நடாத்தியதாய்த் திருத் தொண்டர்புராண வாயிலாகத் தெற்றென வனருமாறமைந்துளது பற்றியே,

தொண்டர்நாதனைத் தூதிடை விடுத்து முதலை  
யுண்டபாலனை யழைத்தது மென்புபெண் ஞாருவாய்க்  
கண்டது மறைக் கதவினைத் திறந்ததுங் கண்ணித்  
தண்டமிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்.

எனக் கூறுவாராயினார்.

ஆகவே, இத்தமிழாற்றல் கூறப்புகின் விரியும். அதுநிற்க, இச் செந்தமிழ் வழங்குவது, குணகடல் குமரி குடகம் வேங்கடமெலு மெல்லையளவெனப் பனம்பாரனார் கூறினாரேனும் இமயமுதல் கண் னியாகுமரிக்குத் தெற்கிலுள்ள கடலிடைப்பட்ட அநேகதீவினும் தமிழ்பரங்கு கிடங்சுதெனக் கூறுவர் சரித ஆராய்ச்சியுடையார். இத்தமிழ்நாட்டைச் சேர சோழ பாண்டியரென மூலேவந்தரும் நீண்ட காலம் ஆண்டும் இத்தமிழை மிகவுமினிதாகக் கொண்டாடியுங் தமிழுணர்ந்த புலவர்சிகாமணிகளோ,

மன்னனும் மாசுறக் கற்றேனுன் சீர்தாக்கின்  
மன்னனிற் கற்றேன் சிறப்புடையோன்,

என்பதற்கியையத் தம்மினுஞ் சிறப்பமையப் பேணியு மவர்களுக்குக் கணக்கமையா நிதியமளித்து மவறையொப்பப் புலமையிற் சிறந்துந் தமிழ்ப்பயிர்க்கு வேலிபோன்று விளங்குவாராயினர்.

இங்காடு மூன்றினும் மிகுஞ்ச தமிழ்ச்சிறப்பமைக்கு நம் பர சிவங் கப்புளிட்டோங்கிய கடப்பின்கட்ட டோன்றி யற்புதத் திரு விளையாடல் புரிந்த பாண்டிநாடெடன்பது,

சுந்தனப் பொதியச் செந்தமிழ் முனியுஞ்  
சவுந்தர பாண்டிய னெனுஞ்தமிழ் நாடனுஞ்  
சங்கப் புலவருங் தழைத்தினி திருந்த  
மங்கலப் பாண்டி வளாடென்ப.

என்பதால் தெள்ளிதில் விளங்கும்.

இச்சிறப்பமைந்த பாண்டினாட்டில் மதுரை கபாடபுரம் வட மதுரை யென்னும் மூவிடத்தும் முதலிடைக்கடை யெனுங் தமிழ்ச் சங்க முறையே கூடி யெவ்வயினுங் தமிழ் நிறுவியதாகத் தெரியவருகின்றது.

அவ்வரசரது வானுளும் வம்சமுங் குறையவே தமிழுக்கங் குறைந்ததாகத் தெரியவருகின்றது. மற்றுமித் தமிழ்நாடு தெலுங் கரசராய நாயக்கர்வயத்ததாகவே, மனமமைந்த பொருட்செறிவுற் றபெட்டகம் அப்பொருள் நீங்கினும் மனீங்காவாறுபோல் தமிழ்ம ணம் யீசிக்கொண்டிருந்ததாகத் தெரியவருகிறது. பின்னரின்நாடு ஆங் கிலேயதேயத்தரசர் வயத்ததாகவே நம் நாட்டார் தம் தாய் பரிதமிக் கப் பிறதாயைப்போவிப்பார்போன்று இம்மையிற்புகழும் முடிவிற் பேரின்பவீடுபேரூய பெருஞ்செல்வமுமளிக்குமிச்செந்தமிழ்விருப்பிலாதிதனைப் பற்றறத்துறந்து பிறபாடையினுக்கமுடையராகவே இத்தமிழூத்தாள்வாரற்றுத் தாயிலாச்சேம்போலும் வானிலாப் பயிர்போலுஞ் சோர்வுற்று முதியோராற் செய்த பற்பல நூற்கள் தலையெடாதொழிந்தும் சிதலுண்ணற்குணவாயுஞ் ஜிளுறுற்களைவு வயினுங் கானுது கரந்தனவற்றைக் கண்ணுற்ற நம் சேதுபதியரசர் குலத்தவருளொருவராய கனம்-பாண்டித்துறைசாமித் தேவரவர்களித்தமிழூத் தாய்போல் வளர்ப்பானெண்ணித் துணிந்ததின்நாட்டின் றவப்பயனேயாம்.

இப்பெருந்தகையாரின் முன்னேராடந்த நீங்காப்பெரும்புகழ் போலவரானு மடைதலருமையினு மருமையேயாம். இக்குல தில கம்போற்றேன்றிய நம் கனம்-பாண்டித்துறைசாமித் தேவரவர்கள் தம் மளவையிற்றேன்றிப் பிரகாசித்துக் கொண்டிருக்கு மித்தமிழ் மணியினேனி தமிழ்நாடு முற்றம்பறவுவானெண்ணி ஆன்றேரால் முற்சங்கங்கூடிய மதுரைமாங்களின்கண் தமிழ்ச்சங்கமென நான்கா முறை தொகுத்துச் சங்கக் கலாசாலைநிறுவிச் சங்கநூற்களைப் பயிற்று வித்துப் பயிறுமானுக்கருக்கு உடையுணவு முதலியனவுதயிடும் அவரைப் பரீக்ஷித்து வனர்ச்சிக்குத்தக்க பரிசளித்தும் மற்றுள ஆங்கி லேய பாடசாலையினுங் தமிழ்ச்சங்கப் பரீக்ஷையொன்றமைத்து அதிற் தேறியார்க்கு மவ்வாறே பரிசளித்தும் முதியோராற்செய்துள்ள பல

நூற்கள் கரங்கு மிராம்பாணவாய்ப்பட்டுமூளதைத் தமது தோலாமுய  
ற்சியாலாங்காங்கு நாடி பொருங்கமைத்துங் தம்முணர்ச்சியாலதனை  
யாராய்ச்சிசெய்துஞ் சீர்திருத்தி யச்சிட்டுவெளியாக்கியும் தம்மரிய  
திருமேனிவருந்தப் பலவிடங்கடோறுஞ்சென்று ஆங்காங்குத் தமிழ்  
ருமையை யாவரு முணருமாறு வரியபெரிய உபநியாசங்களைக்கேட்ட  
டார் பலரும் பேரான்தமுறுமாறு செய்தும்வருகிற சீர்மையான்,

தோன்றிற் புகழூடு தோன்றுக வஃதிலார்  
தோன்றலிற் ரேன்றுமை ன்று.

என நாயனுரோதியவாறு இப்பூதவுடம்புகொடுபுகழுடம்பெய்தற்  
கமைந்தார் இத்தமிழெனும் வித்தைக்கைக்கொடு தமிழ்நாடெல்லை  
யளவினும் விதைத்துவிட்டார்போலும் அதுமுளைத்துத் தழைத்துச்  
செழித்துக் கொடியோடும் பருவமமைந்ததாலினிப் பூத்துக்காய்த்  
துக் கனிந்திடுமென்பது திண்ணுமேயாம்; இத்தமிழிற் பேரன்புழுண்  
டு மனோவாக்குக் காயமெனுங் திரிகரணங்களுமிதுவயத்தாக்கீடுமை  
த்துவரும் பெருந்தகைப் போற்றலுடைமைபூண்ட நம் கனம்-  
பாண்டித்துரைசாமித் தேவரவர்களது வம்சமும் வானுளும் கீழே  
வாழுமாறு பரசிவத்தை யிடையருச் சிந்தனையுடையனுயிருக்கின்  
றேன். மற்றுமறிவிற் சிறந்தாருமவ்வாறே சிந்தித்திருப்பார்களை  
ன்பதற்கையமில்லை. சுபம்.

ராம. பழனிவேலுப்பிள்ளை.

---

## சிறுவர்க்குரிய உபந்தியாசங்கள்.

(தோதுதி அ: சுஷம் பக்கத்தோடர்ச்சி.)

புத்திரவாதவஸ்யம்.

“அன்னையும்பிதாவும் முன்னறிதெய்வம்” தாய்தந்தையரிடத்து நாம் காட்டவேண்டிய விசுவாசத்தைக் காட்டிலுள்ள சிறந்ததும் தூய துமானதொன்று இந்திலவுலகத்திலில்லையென்னாலாம். தாய்தந்தையர்களுடைய வாக்கினைக்காட்டிலுள்ள சிறந்ததொன்று குழந்தைகட்கில்லை.

“தந்தைசொன்மிக்க மந்திரமில்லை” தந்தை தாயரைப் பணி தலை சிறந்ததோர் தருமமென்று மேலான வேதசாஸ்திரங்களும் கூறுகின்றன. பண்டைக்காலத்து நல்லோர்களில் எத்தனையோ பேர் தம் தாய்தந்தையருக்குக் கீழ்ப்படியிருக்கின்றன. நடந்தார்கள் என்பதைப்பற்றி அநேக சரித்திரங்கள் கூறப்பட்டிருக்கின்றன. ஒரு வேடன் தன் தாய்தந்தைகளை நன்கு பணிந்தொழுகித் தன் நற்றன் மையிலும், ஞானத்திலும் சிறந்துவிளங்கினுடைனன்பது அவனைப் பற்றிய கதையொன்றினால் நன்கு அறியக்கூடக்கின்றது.

“ஒருகாலத்தில் கானிவ்கா என்னும் பெயரிய ஸிப்ரமென்றாவனி ருந்தான். அன்னேன் வேதத்தில் கரைகண்டவனும், அநேகயாகங்களை நன்கியற்றினவனுமிலும், ஆசாரமின்னதென்பதையவன் எட்டுனையேலும் அறியான். மிதிலா நகரங்கெல்லின் அங்கு ஒரு வேட ஹுளன் என்றும், அவன் ஆசாரத்திற்கிறந்து விளங்குபவனென்றும், அன்னேனிடமிருந்து ஆசார தருமத்தைக் கேட்கலாமென்றும் அவ்வந்தனை கேள்விப்பட்டான். பிறகு அவ்வாறே அவன் அங்கரங்களை சென்று ஆண்டுள்ள உண்ணத்தான் மாடமாளிகை கூட்கோபுரங்களையும் அரமனைகளையும் செல்வத்திற்கிறந்து பிரபுக்களையும் பார்த்தான். ஒழுங்கான பாதைகளும், கடைவிதிகளும், யானைகளும், இரதங்க

னும் மற்றும்பல பொருள்களும்சகல ஐசுவரியங்களும் நிறைந்துவிளங்கும் மிதிலாபுரியை ஜனகமஹாராஜன் ஆண்டுவந்தனன். அங்குச் சென்ற காளிஷ்காவோ ஆசாரத்திற்சிறந்த வேடனைப்பற்றிவினவ மூம் வேடனிருக்குமிடமும் அவனுக்கு அறிக்கப்பட்டது. கடை சியில் மாண், எருமை முதலிய மிருகங்களின் இறைச்சிகளைக் கடை வீதியில் விற்பனைசெய்துவரும் வேடனைக்கண்டனன். அவனைச்சுற்றி இலும் அடைக மனிதர்கூட்டங்கூடி நிற்றலும், அவ்வந்தனை சிறிது தூரத்திற்கப்புறத்தில் விலகியே கிண்றன.

அந்தனை றன்னைப்பார்க்கவந்துளன் என்பதை யறிந்துகொண்ட வேடன் உடனே காளிஷ்காவினிடம் வந்து சேர்ந்து ஏ! துயோ னே! நீவந்தகார்யமின்ன தென்பதை யுணர்ந்தேன். இவ்விடம் அக்காரியத்திற்குரிய இடமன்ற; நீங்கீர் என்னுடன் என்னகத்திற்கு வருவிராக என்றுன்.

தான் வந்தகாரியத்தைத் தான்சொல்லாமலே யுணர்ந்துசொன்ன வேடன்வார்த்தையைக்கேட்டமாத்திரத்திலேயே மிகுதியும் ஆச்சரியமடைந்தவனும் மிகவும் சந்தோஷசித்தத்தோடு அவனுடன் அவனகம் நோக்கிச்சென்றுன். ஆங்குச்சென்றதும், வேடன் அவ்விப்பறனுக்கு அர்க்க்யபாத்யாசமனங்களும்வழங்கிஓரிருக்கையுமிங்கான். பிராமணனும், வேடன் அவ்வாருனவிஷயத்தில் ஏற்படுவதன் காரணம் அத்துணைச்சரியானதாகக்காணப்படவில்லையென்று கூறினான். பிறகு வேடன் இவ்வழக்கமானது பரம்பரைப்பாத்தியத்தில் எனக்கு வந்துள்ளது. என்னுடைய இந்த வழக்கத்தை எனது தாய்தந்தையர் இதற்குமுன் செய்துவந்தார்கள். எனது ஜாதித்தொழில் இது; நான் வெகு சாக்கிரஹதயாகப் பெரியோர்களுக்குக் கீழ்ப்படி ந்து ஸத்தியலங்தனுகப் பொய்ம்மையென்பது எள்ளளவும் பேசாமல் ஒழுகி மாற்றுள்ளீக்கண்டு பொருமைப்படாமலு மிருந்து வானுளைக்கழிக்கின்றேன்.

“ஊனைத்தின்றாளைப் பெருக்காமை முன்னினதே” என்றபடி நான்புலால்உண்பதில்லை. நான் பூர்வஜனமாந்திர கர்மபெலத்தினால் இக்கொடியகார்யத்தைச் செய்யப்பிறந்துளேன். ஆகையால் எவரும்

ஜாதித் தொழிலை விடல்தாது என்று கூறினான். பிறகு வேடன் ஆசாரமின்னைதன்பதைப்பற்றி அந்தணுக்கு விரிவாக்க்கூறினான்.

“நான் சொல்லுஞ்சிறந்த ஆசாரத்தை நீங்கள் நுமது கண்களால் பார்க்க விரும்பினாலும், இவ்விதமான நல்ல தெசையை நான் அடைந்தவிதத்தைக் கேட்க விரும்பினாலும், என்னகத்தின் உள்ளறைக்கு வாருமென்றுசொல்லி அந்தணையமூத்துச் சென்றுன். வேடன் அந்தணைத் தண்ணகத்திலுள்ள அழகானதோர் பாகத்திற்கழைமுத்துச் சேரலும், ஆங்கு மனங்கவரும்படியான அழகிய அணிகளும், ஆசனங்களும், புஷ்பங்களும், வாஸனைத்திரவியங்களும் நிறைந்திருந்தன. ஆங்குத்துவ்யமான வெள்ளை வஸ்திரந்தரித்து அவனுடைய பெற்றேர்கள் சௌகரியமாக வீற்றிருந்தார்கள். வேடன் அவர்களைக் கண்டதும் சாஷ்டாங்கமாய்ப் பூமியில்லிமுந்து நமஸ்கரித்து அவர்களுக்குப்பாதசேவை புரிந்தான். மஹாஜமதக்னி குமாரனுகிய பரசுராமன் தன் தாய்தந்தையர்களுக்கு எள்ளளவேலும் குறையில்லாது உபசரிக்கப் பாடுபட்டதைக்காட்டிலும்மேலாகப் பாடுபடுகிற ஏ! திருக்குமாரா!! “உங்கு விசேஷமான மங்களாசீர்வா தம்! தீர்க்காயுஷ்மான்பவா! புத்திரோத்ராயிவிருத்திரஸ்து” என்று அவனுக்கு ஆசீர்வசனம் கூறினார்கள்.

இன்னர், வேடன் அந்தணைத் தன் தாய்தந்தையர்களுக்குக் காண்பித்தலும் அவர்கள் அந்தணுக்கு விதிப்படி வந்தனைபுரிந்து உபசாரவார்த்தைகள் கூறலும் அந்தணன் அவர்களது போகுகேஷம் கூக்களைப்பற்றிக் குசலப்ரசினம் செய்தான். ஓ! அறிவிற் சிறந்த அந்தணனே! “இவர்கள்தான் என்னுடைய பெற்றேர்கள்; இவர்களை நான் தெய்வம்போலப் பூஜியானிற்கின்றேன். யான் கடவுளர்க்குரிய எக்காரியத்தையும், இவர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன். பத்திரபுஷ்பம் பலம் மணிகள் தேடி இவர்களுக்கு அரப்பணம் செய்து சங்கீதாவிப்பிக்கிறேன். காருகபத்யம், ஆகவனீயம், தகைஞைக்கினி என மூன்று அக்னி, யாகம், வேதங்கள்போலும் இவர்களை நான் கருதுகிறேன். என்னிடத்திலுள்ள சகல பொருள்களும் அவர்களுக்குரிய கடமைகளைச் செய்வதற்காகவேயிருக்கின்றன; அவர்களுக்கு முறைப்படி அர்க்யபாத்யாசமனம் வழங்கி

அவர்களுக்கு ஆகாரமளிக்கிறேன். எனக்கு அவர்கள் மஹா குரு போல் விளங்கிவருகிறார்கள். அவர்களைக் கடவுள்போலவே போற் றிவருகின்றேன்.

“ஸதாசிவாபராபராதயாங்தேமஹாகுரோ  
சிதானவாஸாகாகராதிவாகராப்ரகாசனே  
உதாராமாகுண்தமனேஉகாரரூபபேயேயுனைச்  
சதாமனத்திருத்துதும்சபாபதியுமேசனே.”

என்று கடவுளைப்போல் அவர்களைச் சர்வகாலத்தும் என்னுள் எத்திருத்தியே வைத்துக்கொண்டிருக்கிறேன். சிறந்த இவ்வாசா ரத்தினர்ருன் நான் சிறந்த ஞானத்தை யடைந்தேன். மதம் என் பதற்கும் பொருள் இதுதான். மிதிலாங்கர வேடஞ்சிய என்னிட மிருந்து நீவிர் அறியக்கூடியதும் இதுதான். ஆதலின், உம்முடைய தங்கைதாயரிடத்திற்கு நீவிர் விரைந்து செல்லுவீர்; அவர்கள் மிகுதியும் சித்தாப்பியர்கள்; அவர்கள் ஏறக்குறைய நயன் ஒளி கெட்டவர்கள் என்னலாம். உம்முடைய பிரிவினால் மிகுதியும் வருத் தமுறுகின்றனர். நீவிர் அவர்களை இக்காலத்திற் பிரிந்து வந்திருத் தலும் அடாது; ஆதலின் நீவிர் காலதாமதமின்றி யவர்களிடஞ் சென்று அவர்களைத்தேற்றவீர். உம்முடைய தங்கை தாயர்களைக் கொரவப்படுத்துவதற்காகவும், உபசரிப்பதற்காகவும் விரைந்துசெல்வீர்களாக; ஏனெனில், இதைக்காட்டிலும் சிறந்த ஆசாரம் எவ்வித கிருக்ஸ்தலுக்கும் இல்லையென்றும், இதுதான் எவ்வில்லறத் தானுக்கும் நித்திய கடைமையென்றும் சொல்லப்பட்டிருக்கிறது என்று கூறினான். பிராமணன் வேடன் புத்திமதிகளுக்காக வந்தன மளித்து அவனிடமிருந்து விடைபெற்றுத் தன்னகம் சென்றது முதல் தன்னுடைய தாய்க்குதையர்களை மிகவும் உபசாரத்தோடும், உண்மையான பக்தி விக்வாசத்துடனும் போற்றிப்புரப்பதானுன்” என்று பழாபாரதம் வனபர்வம் கூறுகின்றது.

“தாயினிற் சிறந்த தெய்வ மிலையூர் தங்கை தன்னின் யெங்கு குருவுமில்லை யென்னின் மற்றிலர்க டாளில் தூய்மலர் தூவினாளுங் தொழுதிடு மறிஞர் தாமே யாம் கதிர் பரப்பும் பொன்னுட் டமராயினிது வாழ்வார்.”

வீ. சுப்பிரமணிய ஐயர்.

## இராமநாதபுரம் ஜில்லா பாலயம்பட்டி வித்தியா காட்சி சாவஸ்.

நாளதுவருஷம் பற்றமாதம் 6-ல, 7-ல, 8-ல ஆகியமுன்று தீணங்க ஸில், பாலயம்பட்டி பாலசுப்பிரமணிய பிரதம வித்தியாசாலை உபாத திமைச் சங்கத்தின் சம்பந்தமாக ஒரு வித்தியா காட்சிசாலை திறக்கப் பட்டு நடத்தப்பெறும். அக்காலத்தில் இராமநாதபுரம் டிஸ்டிரிக்டு ஜட்ஜி துரையவர்கள் அக்கிராசனுதிபதியாக இருப்பார்கள். 7-வது சர்க்கில் ஸ்கூல் பெரிய இன்ஸ்பெக்டரவர்கள் காட்சிசாலையைத் திறப்பதற்குமுந்தி ஓர் உபநியாசம் செய்வார்கள். அனேக உபநியாச ங்களும், இரவில் பூதக்கண்ணுடிக் காட்சிகளும் ஏற்பாடாயிருக்கின்றன.

இந்தக் காட்சிசாலை நன்கு நிறைவேறும்பொருட்டு எல்லாக்கன வான்களுடைய உதவியும் வேண்டியிருக்கிறது. ஆகையால் கனவா ங்கள் அடியிற்கண்ட காட்சிப்பொருள்களைத் தங்களாற்கூடியவளவு 1911@ மார்ச்சு 25-ல் கு முந்தி அனுப்பும்படியும், மேற்கண்ட விசேஷத்துக்கு வந்து விதையம் செய்யும்படியும் கேட்டுக்கொள் ளுகிறோம்.

வேண்டி அழைக்கப்படும் சாமான்கள்.

### 1. வித்தியா பிரிவு:—

1. பிள்ளைகளின் கையெழுத்து.

2. உபாத்திமார்களாலும், மாணுக்கர்களாலும், வேலையில்தீர் க்கதவர்களாலும், கடிதத்தில் தயார்செய்யப்பட்ட பல்வித சித்தியங்கள், பூகோள தேசபடங்கள், பூகோள உருண்ணடைகள், பூகோள சம்பந்தமான படங்கள், தேசசரித்திரபடங்கள், களிமண் உருண்ணடைகள், கடிதமடிப்பு வேலைகள், கடித வெட்டு வேலைகள், மணி வேலைகள், பாசி வேலைகள், கூடை முடைதல் முதலிய வேலைகள், பட்டாணி வேலைகள், குத்தித்தைத்த வேலைகள், சரிகை வேலைகள், சடை வேலைகள், நூல் வேலைகள், கம்பளிநூல் வேலைகள்.

3. போதனைக்கென்று உபாத்திமார்களாற் செய்யப்பட்டபோ தனு உபகரணங்கள். (ஒவ்வொரு உபகரணத்தையும் விவரித்து எழுதுவேண்டும்).

167

## வித்தியா காட்சி காலை.

4. உபாத்திமார்களாலும், மாணுக்கர்களாலும், இதரர்களாலும் செய்யப்பட்ட கைத்தொழிலில் வேலைகள்.

5. உபாத்திமார்களாலும், மாணுக்கர்களாலும், இதரர்களாலும் செர்க்கப்பட்ட போஸ்டு ஸ்டாம்புகள், நாணயங்கள், பூச்சிகள், முதலியவை.

6. கீர்த்திபெற்ற உபாத்திமார்கள், பண்டிதர்கள், அரசர்கள், மந்திரிகள் முதலிய பிரபல கனவான்களின் படங்கள்.

7. ஸ்கூல் கட்டிடங்கள், வேலைச்சாலைகள், இயந்திரங்கள், காட்சிசாலைகளின் படங்கள்.

8. காட்சிசாலைக்குச் சௌகரியமாய் அனுப்பக்கூடிய உள்ளநூர் விளைபொருள்கள், அல்லது தாதுவர்க்கப்பொருள்கள், அல்லது சரங்கத்தில் உண்டாகும் உலோகங்கள்.

9. காட்சிசாலைக்குச் சிறந்ததாகத்தோன்றும் வேறு சாமான்கள்.

### II. விவசாயப் பிரிவு.

1. உலகத்தாருக்கு அருமையாக உபயோகப்படுஞ் தன்மையால், பொதுஜனங்கள் அவசியமாய்ப் பரர்க்கவேண்டிய விளைபொருள்கள்.

2. தற்கால நவீனமுறைகளாலோ, விசேஷ பயிர்த்திறமையினாலோ உண்டாக்கப்பட்ட விளைபொருள்கள்.

3. புராதனமாய் வழங்கிவந்த விவசாயக் கருவிகளைத் தோற்கடிக்கும் நவீன விவசாயக் கருவிகள், உபகரணங்கள், இயந்திரங்கள்.

### III. கைத்தொழிற் பிரிவு:—

1. பொதுஜனங்களுக்கு விசேஷ உபயோகத்துக்குத்தவும் கைத்தொழிற் சாமான்கள், சுவர்க் கருப்புப் பல்லைக்களும், மரக் கருப்புப் பல்லைக்கும் பூசக்கூடிய மை செய்யும்விதம். செலவு சருக்கமான தாயும், சிறந்ததாயுமிருக்கவேண்டும். செங்கல், மரத்துண்டில் மை சூசி மாதிரி அனுப்பவேண்டும்.

2. விசேஷித்த வேலைத்திறமையையும், கைச் சாமர்த்தியத் தையும் காட்டக்கூடிய கைத்தொழிலில் வேலைகள்.

3. புராதனமாய் வழங்கிவரும் கைத்தொழிற் கருவிகளைத் தோற்கடிக்கும் வினக்கைத்தொழிற் கருவிகள், உபகரணங்கள், இயந்திரங்கள்.

IV. சங்கீதப் பிரிவு.—சதேச மேளப், நரம்புக்கருவிகள் (பிடில் வீணை முதலிய) இவைகளை உபயோகித்துக்காட்டல். இந்த வாத்தியக்காரர்கள் தாங்கள் செய்யும் கச்சேரிகளுக்குப் பணம் கேட்கக் கூடாது. தாசிகள் கச்சேரிக்கு உத்தரவுகொடுக்கமாட்டோம்.

V. தேகப்பயிற்சிப் பிரிவு:—சதேச கசரத்து; இதைச் செய்து காட்டுகிறவர்களும் தங்கள் ஆட்டங்களுக்குப் பணம் கேட்கக்கூடாது. சங்கீதப் பிரிவும் தேகப்பயிற்சிப்பிரிவும், மதுரை இராமாநாதபுரம் ஜில் லாலில் உள்ளவர்களுக்குமட்டுந்தான் ஏற்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மார்ச்சம் 15-வக்குள் தேரிலித்து உத்தரவுபேறவேண்டும்.

#### முக்கிய குறிப்புகள்:—

1. காட்சிசாலைக்கு அனுப்பப்படும் எல்லாச் சாமான்களையும் சொந்தக்காரர்களுடைய செலவில்தான் அனுப்பவேண்டும். திருப்பியதுப்பட்டும் சாமான்களும் அவர்கள் செலவில்தான் அனுப்பப்படும்.

2. ஒவ்வொரு சாமானையும் அனுப்புகிறவர், சாமான் செய்த வர் அல்லது சொந்தக்காரருடைய பெயர், தொழில், வயது, சாமானின் விவரம் ஆகிய விஷயங்களைக் குறித்து எழுதியனுப்பவேண்டும். உபாத்திமார்களாலும், மாணுகர்களாலும், செய்யப்பட்ட சாமான்களாயிருந்தால், ஸ்கல், ரேஞ்சு, வகுப்பின் பெயரையும் குறிக்கவேண்டும்.

#### முக்கியமாய்க் கவன்க்க.

3. மாணுக்கர்கள், உபாத்திமார்கள், இதரர்கள் செய்த சாமான்களுக்கும், வேலைத்திறமைக்குந் தக்கடி ஜட்ககள் நிதானிக்கும் வண்ணம் பதக்கங்களும் (மேடல்கள்) செர்டிபிகேட்டுகளும் கோடுக்கப்படும்.

4. பதக்கங்களும், செர்டிபிகேட்டுகளும் பெறவேண்டுமென்று அனுப்பப்படும் சாமான்களை அவ்வாறுகுறித்து அனுப்பவேண்டும். அவைகளின் விவரத்தையும் பூர்த்தியாய் எழுதியனுப்பவேண்டும்.

5. விலைமதிப்புள்ள சாமான்களைச் சாமான்களின் சொந்தக்காரர்களாவது அவர்களுடைய ஏஜன்டுகளாவது பாதுகாத்துக்கொள்ளவேண்டும். கூடியமட்டும் சாமான்கள் களவுபோகாதபடிக்கு பங்கோபல்துச் செய்துவாம். ஆனால், இந்தவிதி காட்சிசாலைக்கென்று கடனுய்க் கமிட்டியார் பொறுப்பில் வாங்கும் சாமான்களுக்குப் பொருந்தாது.

6. 1911-இல் பிப்ரவரிமீர் கடைசிக்குள் இன்ன சாமான்கள் அனுப்பப்போகிறோம் என்று தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பொதுஜன நன்மையைக்கருதி மேற்கண்ட விஷயங்களைப்பற்றிச் சிரத்தை எடுப்பீர்களென்று நம்புவதுடன் எங்கள் வந்தனத்தையும் சொலுத்துகிறோம். இப்படிக்கு,

1. ப. பார்த்தசாரதி நாயக்கர், B.A. L.T.,

மேற்கண்ட உபாத்திமைச் சங்கத்தின் அக்கிராசனுதிபதியும், திருச்சளி ரேஞ்சு ஸ்கூல் சப் அசில்டன்டு இன்ஸ்பெக்டரும்.

2. Rev. F. E. JEFFERY, M.A. B.D.,

3. அ. பே. அல்லிமுத்து நாடார்.

காட்சிசாலைக் கமிட்டியின் அக்கிராசனுதிபதிகள்.

N.B.—கடிதங்கள் எழுதுவோர் முதல் கையொப்பமிட்டிருக்கிறவருக்கு எழுதவும்.

தபாலாபிள் அறுப்புக்கோட்டை; ரயில்வேஸ்டேஷன் விருது பட்டி; அறுப்புக்கோட்டையிலிருந்து 11-மயில்; ரயில் மார்க்கமாய் அனுப்பப்படும்சாமான்களை விருதுபட்டி கூத்திரிய வித்தியாசாலைத் தலைமை உபாத்தியாயர் மகா-ா-ா-ஸ்ரீ மாணிக்கவாசகம் நாடார், B.A. அவர்களுக்கு அனுப்பி முதல் கையொப்பமிட்டிருக்கிறவருக்குத் தெரிவிக்கவேண்டும்.

வர்த்தகர்கள் கொண்டுவரும் சாமான்களை ஜட்சகள் பார்வை மிட்டின்பு சரியான விலைக்கு விற்கலாம். மார்ச்சுமீ 15-ல்-க்குள் தெரிவித்து உத்தரவு பெறவேண்டும்.

மதுவோற் தமிழ்ச்சல்லி நீதி

1910-இநி) நவப்பிரே 1 ம் புதல் 30 முடிவு வகையள்ள வரவு செலவு கணக்கு.

வரவு.	தொகை.	செலவு.	தொகை.	அப்
1910-இநி) அங்கோடாபார்ம் தூத்குரிய புதுக்கோட்டை சமஸ்தானம் மாதச் சுக்தாவரவு	50 64 171 5 103	ஏங்கம் சிப்பந்திச்சூக்கு 1910இநி) அங்கோடாபாட்டேவாடை ரிஜிஸ்டர்ப் பட்டப்படிய சுமப்பாக்கியது ஏங்கம் கலாசாலை மாணவர்களுக்கு ஆசாரா தீவேலையேக்காக நெடு அங்கோடாபாம்தூத்குக் குத்தகை நியை கொடுக்கப்படுகிறது	0 0 15 0 0	334 12 2
பிரின்டங் ஆயின் அங்கக்கூலி வரவு பைண்டங் ஆயின் வரவு புத்தகவிற்பினை வரவு	... ... ... ... ...	கலாமாரை உபயோகத்திற்கு வாக்கிய அத்தசங்கள்	0 0 0 0 0	82 4 1
(வினம்பரம்) அட்டாட்டைட்டெம்பு நீதித் துசாராண (இநி) ஒப்புகிழ்ஞாத்து வரவு	35	கைபண்டுக் கூடின் ஸ்டேடேஷனரிக் கேசல்லி	0 0	11 8 6
தெனித்திநித்துப் பார்க்கூர்ட் கட்டையை வரவு சில்லனை வரவு	7 1 1	கேட்டூடின் மயில்வேசார்ஜ் செலவு கண்டுண்டேன் சித்து	15 0 0	7 14 0

ஆகை மைய பண்டிக்கு ஆப்ரீசுச் செலவு	...	39	12	1
பிரின்டாங் ஆப்ரீசு ஸ்டேஷனரிச் செலவு	26	4	1	
செலவு	...	21	0	0
பிரின்டாங் ஆப்ரீசு எஞ்சின் சம்மந்தமாய் எண்ணினாய் செலவு	15	3	1	
கூட்டுப்பள் கண்டு ஊழன்கிடுதலை 2	0	7		
ஆகை பிரின்டாங் ஆப்ரீசுச் செலவு	...	43	7	9
போன்டேஜ் செலவு	...	21	0	0
பிப்பேர் வகையிற் செலவு	...	3	0	
சங்கமாப்ரீசுயிருக்கிற கட்டிடத்துதிக் கு1319-20 பசலிக் குற்குவிலாரி செல்லாக்கியது	5	9	8	
சங்கம் ' உபயோகத்துக்கு வாங்கி மாற்றுக்கொண்டு குற்கிற பங்க எவ்வக்கு நாள் துசா தாரணை (போ) சிற்கிழரமா முதல் ஆவண்ணியோ முடிய மூர்க்குவாட்டைக் கண் வோர் வரி செல்லாக்கியது. 112	0	0		
ஆகை வாட்டுகை லாரிச்செலவு	...	117	9	8
கைப்போரி உபயோகத்துக்கு உாங்கிய பத்து கங்கள்	1	5	0	

செண்டினை கூ-மி. பத்திரிகைக்கு								
1910 லட்சம் இசம்பர் முடியசப்ளி								
க்ரிப்லஷன் எங்ஸிசல்ஜீஸ் போக்								
பாக்கிடேசல்லாக்கியது ரூ. 2 8 0								
சன்னை கா. நாகவின்குமுதலியா ராவர்களிடமிருந்துவந்தபெரிய புராணம் வணக்கமாக ஏருகள் 13-க்கு மயில்லே சார்ஜ்செலுத் தியது ரூ. 1 4 0								
மெஞ்சன் மாண்புமுறைக்கு எக்ஸ்பிளிமா சார்ஜ் இதாடுத்து 2 0 0								
தனித்திடப்பாடுகளுக்கு விண்ணணப் பபாரங்கள் அத்திட பேபர்வாக்கியது ரூ. 1 11 0								
மணிமார்ட்ட் கமிழுதன் .. டெலிவ் 0 3 0								
440 4 3 இதரசில்லைக்கேள்வு 1 5 0								
இதை மேற்காட்டிய விவரப்படிகளை உதவு ரூ. 8 15 0								
செண்டினை பாக்கித்தொகை .. 733 6 10								
இதை மொத்தம் இசலை .. 1173 11 1								
பேபாக்கி இருப்பு .. 1173 11 1								
இதை மொத்தம் .. 1173 11 1								
செண்டினை அக்டேபாபர்மீது திட்டங்களைக் கீழ்க்கண்ட நின்ற பாக்கித்தொகை ..								
இதை மொத்தம் வரவு .. 1173 11 1								

இரு. நாராயணனயங்கார், மாணேஜர்,

Audited and found correct  
S. GOPALASAWMY IYENGAR,

5-2-11

18-2-11.  
Auditor.

6.

மதுறைத் தமிழ்ச் சங்கத்து

1910-இநி டிசம்பர்மீ 1 முதல் 31 வு முடிவு வகையுள்ள வரவு செலவு கணக்கு.

வரவு.	ஓதானை.		ஓதானை.		
	ரூ.	ஏ. ப.	ரூ.	ஏ. ப.	
1910 (இநி) நம்பப் பிரத்திக்குரிய புதித்கோட்டை சமஸ்தானம் மாதச் சந்தா வரவு ...	50	0 0	சங்கம் சிப்பாசிதிசாலைக்கு 1910 (இநி) நவம்பர் பிரத்திய சமீபனப் பட்டுவாடா ரிஜிஸ்டர்ப் படி செல்லாக்கியது ...	347	10 8
1910 (இநி) ஜனவரியே முதல் அக்டோபர் முடிய மூ 10-க்கு எட்டுடைய புரம் சமஸ்தானம் மாதச் சந்தா வரவு ...	100	0 0	சங்கம் கலைகாலை மாணவர்களுக்கு ஆசாராதி போலியோக்காக மீது நவம்பர்மூத்திற்குச் செல்லாக்கியது ...	78	11 9
ஓத்தியச்சந்தா வரவு பிரினெட் ஆபீஸ் அச்சுக்கூடி உபபண்டியங் ஆபீஸ் வரவு புத்தகவிற்பைனா வரவு ...	36 128 25 81	0 5 12 0	கலாசாலை உபமோகத்துச்சு வாங்கிய பத்த தக்கள் கைபண்டிகள் ஆபீஸ் கண்டுண்ணிச் செலவு ...	4 8	0 0 8
சக்கம் சாலைசிலம் மாத்தை-வாட்டுக் கார்த்தியை மாத்தக்குவரவு செனித்தமிழ்நெடுஞ்செழுத் தட்டுணம் வரவு ...	85 5	0 0	பிரினெட் ஆபீஸ் ஸ்ட்ரீட் லைண்டிக் கொலவு மேடு ஆபீஸ் எல்லீஞ்சர் சம்மாதம் எண்டுண்ணிச் செலவு மேடு ஆபீஸ் கண்டுண்ணிச் செலவு ஆபீஸ் பிரினெட் ஆபீஸ் செலவு ...	60 7 6 7 8 10 25 4 8	6 10 8 93 5 0

மதுவூரத் தமிழ்ச்சமீகந்தி

1911 இடு லைனவாரியிற் 1 முதல் பிடை முடிவுவகையுள்ள வாரவு சேலவு கணக்கு.

வரவு.	தொகை.		செலவு	தொகை.
	அ.	ஆ. ப.		
1910 (இடு) டிசம்பர் மீர் தத்துக்குரிபு புதுத்தோட்டு சம்பந்தங்கள் மார்த்தாவரவு	50	0	புதுத்தோட்டு விவரங்களின்பேர்த்துப் பிரிவு கைபண்டு ஆய்வு செலவு	556 12 2
1911 (இடு) ஜெவேவரி மீர் தத்துக்குரிபு புதுத்தோட்டு சம்பந்தங்கள் மார்த்தா வரவு பிரிவின் டிசம்பர் ஆய்வுக்குட்டி வரவு வைப்பாடு ஆய்வு ஆய்வு வரவு	50	0	புதுத்தோட்டு கைபண்டு ஆய்வு செலவு	0 5 0
1911 (இடு) ஜெவேவரி மீர் தத்துக்குரிபு புதுத்தோட்டு சம்பந்தங்கள் மார்த்தா வரவு பிரிவின் டிசம்பர் ஆய்வுக்குட்டி வரவு வைப்பாடு ஆய்வு ஆய்வு வரவு	40	8	புதுத்தோட்டு கைபண்டு ஆய்வு செலவு	11 15 0
1911 (இடு) ஜெவேவரி மீர் தத்துக்குரிபு புதுத்தோட்டு சம்பந்தங்கள் மார்த்தா வரவு பிரிவின் டிசம்பர் ஆய்வுக்குட்டி வரவு வைப்பாடு ஆய்வு ஆய்வு வரவு	218	12	புதுத்தோட்டு கைபண்டு ஆய்வு செலவு	20 14 0
1911 (இடு) ஜெவேவரி மீர் தத்துக்குரிபு புதுத்தோட்டு சம்பந்தங்கள் மார்த்தா வரவு பிரிவின் டிசம்பர் ஆய்வுக்குட்டி வரவு வைப்பாடு ஆய்வு ஆய்வு வரவு	92	8	புதுத்தோட்டு கைபண்டு ஆய்வு செலவு	62 2 3
1911 (இடு) ஜெவேவரி மீர் தத்துக்குரிபு புதுத்தோட்டு சம்பந்தங்கள் மார்த்தா வரவு பிரிவின் டிசம்பர் ஆய்வுக்குட்டி வரவு வைப்பாடு ஆய்வு ஆய்வு வரவு	35	0	புதுத்தோட்டு கைபண்டு ஆய்வு செலவு	0 8 0
1911 (இடு) ஜெவேவரி மீர் தத்துக்குரிபு புதுத்தோட்டு சம்பந்தங்கள் மார்த்தா வரவு பிரிவின் டிசம்பர் ஆய்வுக்குட்டி வரவு வைப்பாடு ஆய்வு ஆய்வு வரவு	1	0	புதுத்தோட்டு கைபண்டு ஆய்வு செலவு	1 8 6

மணிபார்டர் கமிலங் முதலீய	1	2	6
சில்லனாரச் செலவு			
கலாகாலை உபயோகத்திற்குவாக கிய மன்ற என்றெண்ட டி.ஏ.	1	14	6
ஒன்றுக்கு இரயம்	1		
9-வது ஹந்தகட்டப்ரேராசிடுகளை சென்னைச் சமித்தங்கம் மகா- ஈ-ஏ-நீ காம்பசிவநாயகரேவர் குநக்குலுப்பறமில்சார்ஜ்	0	12	0
வண்டிவாட்கை முதலீய செலவு	0	3	6
ஆயில்து பயோகத்திற்கு வாங்கிய ஸ்டெல்ஜர், பிழென் பே பர் முதலீயவாங்கிய வகையிற் செலவு	5	4	9
508	10	0	
ஆக குரவு	...		
சென்ற டிசம்சர்மா தின் கலட்டித்தேசியில் நின்ற பாக்கித் தொகை	272	15	9
ஆக மொத்தம் வரவு	781	9	9
ஆக மொத்தம்	781	9	9

Audited and found correct,

S. GOPALASAMY IYENGAR,

19—2—11.

Auditor.

திரு. தாராய்ஜனாயங்கார, }  
12—2—11. மாணைர்.

போஸ்டேஞ் செலவு	0	0	
பிப்பேர் கணக்கிற செலவு	17	1	
சங்கம் ஆய்விருக்கிற கட்டடம், அங்கம் காலி நிலம், பீர்வி முதலியவைகளுக்கு முனிசிபல் வரிசெலுத்தியது	3	8	
ஆயீசு உபயோகத்துறை வாங்கிய பூட்டுவதையா காமாந்தலின் ஸ்டாக் செலவு	136	3	
சங்கம் அக்கிராசனத்திப்பியலர்கள் இல்லிடம் வர்த் துக்கோட்டு மறொராஜா ஆவர்களைப் பார்ப்பதற்காக வாங்கிய ஆரி கை இராமவனகயரா செலவு	1	4	
பிரின்டாஷன், பிரைனீஸ்க் கையால் சுற்று கூலி கொடுத்து குவித், கட்டுந்தசார்ட்டுகோடுத்தது வள்ளுடுவாடு கை குத்து ஆயீசு மேற்காட்டிய விவரப்படிச்செலவு	0	10	15, 0

தீக வரவு	...	461	6			
ஒன்றாவற்பார்மீத்தின் கண்டித்தேதியில்	...	512	1310	தீகமொத்தம் பெசலவு	...	701
நின்ற பாக்ஜித் தொகை	...	974	4	போக பாக்ஜி யிருப்பு	...	272
தீகமொத்தம் வரவு	...	974	4	தீகமொத்தம்	...	974
தீகமொத்தம்	...					4

Audited and found correct.

S. GOPALASAWMY | YENGAR,

திரு. தாராப்ள்ளையங்கார், }  
5—2—11. மாண்பர். }

19—3—11. Auditor